

பூா :

ஸ்ரீ கருணாய வரவுறை னெ நலை  
ஸ்ரீ கருணா பெதுவாயதாய நலை

# ஸ்ரீ மஹா பாரதம்

சௌ ப் திகபர் வம்.



முதலாவது அத்யாயம்.

சௌ ப் திகபர் வம்.

\*நாராயணம் நலைவூதி நாம்பெவை நலோதி |

தெவீன் வாரவுதீம் வாருவம் ததொஜய சிஷ்டிரயைக் ||

(அர்வத்தாமாழுதலியோர் கானகத்தீல் ஓர் ஆலமரத்தினடியில் உட்கார்ந்ததும், அங்க ஒநுகோட்டான் பலகாக்கைகளைக் கோல்லக்கண்டு அப்வத்தாமா தாரம் பாண்டவர்களை அவ்விதம் கோல்ல நிச்சயித்துக் கிருபரையும் கிருத வர்மாவையும் எழுப்பித் தாம்சேய்ய விரும்பி னதைக்கோல்லி ஆலோசித்ததும்.)

பிறகு, (அர்வத்தாமா கிருபர் க்ருதவர்மாஆகிய) அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து தெற்குத்திக்கைநோக்கிச் சென்றார்கள். வெளிர்யாஸ்தமனவேளாக்கு ஸமீபகாலத்தில் பாண்டவர்களுடைய பாசறைக்குச் சமீபத்தில் வந்தார்கள். அவர்கள் குதிரைகளை விட்டு விட்டு விரைவுடன் பாண்டவலேனுவீரர்கள் தங்களை அறிந்துவிடுவார்களோவன்று பயந்து, பிரவேசிக்கமுடியாத ஒருவன்ப்ரதேசத் தைய்னுகி மறைவாக அதனுள் நுழைக்கார்கள். கூர்மையான சல்திரங்களால் அறுக்கப்பட்டவர்களும் எல்லாப்பக்கங்களிலும் காயப்படுத்தப்பட்டவர்களுமான அவர்கள்' பெருமச்செறிந்து கொண்டும் பாண்டவர்களை நினைத்துக்கொண்டும் பாண்டவலேனுவீரர்களுடைய பாசறைக்குச் சிறிது தூரத்தில் தங்கியிருந்தார்கள். ஜயத்தில் விருப்பமுள்ளவர்களான பாண்டவர்களுடைய கோரமங்கள்

: இதன் உரைவிசேஷங்களை முன்பாவங்களின் தொடக்கத்தில் காண்க

## ஸ்ரீ மஹாபாரதம்.

சப்தத்தைக்கேட்டு, மன் தொடர்ந்துவருவார்களோ என்கிற ப்யத்தி னால் மீண்டும் கீழ்த்திசையை நோக்கி ஒடினார்கள். கோபத்துக்கும் பொருமைக்கும் வசப்பட்டவர்களான அந்தச் சிறங்க் வில்லாளிகள் அவ்விடத்தினின்று ஒருமுகூர்த்தகாலம் நடந்துசென்று, களைத்த குதிரைகளையுடையவர்களும் தாகழுள்ளவர்களும் அரசனுடைய வதத்தினால் ஸந்தாபத்தை அடைந்தவர்களும் ஸஹிக்காதவர்களுமாகி, ஒருமுகூர்த்தகாலம் பேசாமலிருந்தார்கள்” என்றான்.

திருதார்த்திரன், “ஸஞ்சய ! பதினையிரம் யானைகளுக்கு ஸம மான பலத்தையுடைய என் புத்திரன் கொல்லப்பட்டாகிய பிம்மனால் செய்யப்பட்ட இந்தக்காரர்யம் நம்பத்தகாதது. ஸஞ்சய ! எல்லாப் பிராணிகளாலும் கொல்லத்தகாதவனும் வஜ்ரம்போன்ற தேகத்தை யுடையவனும் யெள்வனமுள்ளவனுமான என்னுடைய புத்திரன் யுத்தத்தில் பாண்டவர்களால் கொல்லப்பட்டான். கவல்கணகுமார ! யுத்தத்தில் ஒன்றுகூடிப் பார்த்தர்களால் என்னுடைய புத்திரன் கொல்லப்பட்ட காரணத்தினால் மனிதர்களால் தெய்வமானது தாண்ட முடியாதது. ஸஞ்சய ! நாறு புத்திரர்களும் கொல்லப்பட்டார்க ளென்பதைக்கேட்டும் ஆயிரம் துண்டாகச் சிதருமலிருப்பதினால் என்றாள்ளம் உருக்குமயமானது; இதுங்செயம். புத்திரர்களைச் சாகக் கொடுத்துப் பிராயமுதிர்ந்த சூய்கங்கையார்டிரைவரும் எவ்வாறு இருப்பார ? பாண்டு புத்திரனுடைய தேசத்தில் வவிப்பதற்கு நான்பிரியப் படவில்லை. ஸஞ்சய ! நான் அரசனுக்குப் பிதாலாகவும் நானே அர சனுகவுமிருந்துவிட்டு, எவ்வாறு பாண்டுபுத்திரனுடைய கட்டளைப் படி கிங்கரனுக நடந்து கொள்வேன் ? ஸஞ்சய ! பூயி முழுதையும் அனுபவித்து (அரசர்களுடைய) முடியில் கிலைபெற்று நிற்றவனான நான் கெட்ட முடிவை உண்டு பல்ளணிக்கொண்டு இப்பொழுது எவ்வாறு (யுதிஷ்டிரனுக்கு) அடிமை செய்கிறவனுவேன் ? ஸஞ்சய ! மஹாத மாவான அந்த விதுரவுடைய வசனத்தை அனுஷ்டிக்காதவனான என்னுடைய புத்திரனால் அவனுடைய வசனம் ஸத்யமாகச் செய்யப் பட்டது, ஜூனே ! ஸஞ்சய ! என்னுடைய புத்திரனான தூர்யோத னன் அதர்மத்தினால் கொல்லப்பட்ட பிறகு, கிருதவர்மாவும் கிரு பரும் அர்ப்பத்தாமாவும் யாது செய்தனர் ?” என்றுவினால், ஸஞ்சயன் கொல்லத்தொடங்கினான்.

## வெள்ளப்பதிகப்பர்வம்.

“அரசரே! மனைறுதியுள்ளவர்களான உம்மைச்சார்ந்த வீரர்கள், சிறிதுதாரம் சென்று பற்பலவிருக்குஷங்களோடும் கொடிகளோடுங் கூடின கோர்மான் கானகத்தைக் கண்டார்கள். அவர்கள் தண்ணீர் குழுத்த சிறங்க குதிரைகளுடன்கூட ஒரு முகூர்த்தகாலம் இளைப் பாறித் தூர்யோதனனுடைய கட்டளைப்படி ஸலுர்யாஸ்தமன வேளை யில் பற்பலமிருக்க கூட்டங்களால் அடையப்பட்டதும் பற்பலவகை களால் நிரம்பியதும் பற்பலவிருக்குஷங்களாலும் கொடிகளாலும் மூடப் பட்டதும் பற்பலகொடியபாம்புகளால் அடையப்பட்டதும் நீர் நிரம் யிய பற்பலதடாக்கங்களால் விளங்குகின்றதும் அநேகந்தாமரைஞ்சை களால் நன்றாகமூடப்பட்டதும் கருங்கெய்தல்களுடன்கூடினதும் கோரமாயிருப்பதுமான அப்படிப்பட்டகாட்டில் நுழைந்து நான்கு பக்கங்களிலும்பார்த்து, பிறகு, அனேகமக்களைகளால் சூழப்பட்ட ஓர் ஆலமரத்தைக் கண்டார்கள். அரசரே! அப்பொழுது புருஷர்ஷேஷ் டர்களீரேன் அந்தமஹாரதர்கள் அந்த ஆலமரத்தின் அருகிற்சென்று, சிறங்க அந்த \*வனஸ்பதியைப்பார்த்தார்கள். பிரபுவே! அவர்கள் ரதங்களினின்று இறங்கிக் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விதிப்படி ஆச மனம்செய்து ஸக்தியை உபாவித்தார்கள். பிறகு, ஸலுர்யன் பர்வதங்களுள் சிறங்காலுடையை அடையவே, எல்லாடலகத்தையும் வளர்ப்பதான இரவு வந்துவிட்டது. பரவியிருக்கின்ற கிரகங்களாலும் மற்ற அர்வினிமுதலிய நகூத்தரங்களாலும் நான்குபக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்ட ஆகாயமானது (ராத்திரியாகிறபெண்ணுக்கு) அழுகியவஸ்திரம்போல் விளங்கியது. இரவில் ஸஞ்சரிப்பவைகளான பிராணிகளொல்லாம் இஷ்டப்படி கூத்தாடின. பகவில்ஸஞ்சரிக்கின்ற பிராணிகள் நித்திரைக்கு வசப்பட்டன. இரவீல்ஸஞ்சரிக்கின்ற பிராணிகளுடைய பயங்கரமான சப்தமானது தோன்றியது. மாம்ஸத்தில் விருப்பிமுன்ஸவர்களான ராகூஷஸர்களும் மிக்கஸக்தோஷத்தை அடைந்தார்கள். கோரமான இரவும் வந்தது. பபங்கரமான அந்தராத்திரியின் தொடக்கத்தில் கிருதவர்மாவும் கிருபரும் அப்பவத்தாமாவும் துக்கத்தோடும்சோகத்தோடும்கூடியவர்களாகச் சேர்ந்து நெருங்கிடட்கார்ந்தார்கள். ஆலமரத்துக்குஅருகில் நெருங்கியிருந்து, நடந்த குருபாண்டவீரர்களுடைய அப்படிப்பட்டநாசத்தையே (நினைத்து) துக்கித்து அதிகசிரமத்துடன் பற்பலபாணங்களால் காயப்படுத்தப்பட்டவர்களான அம்மூலவரும், நித்திரையினால் வியாயிக்கப்பட்ட அங்கங்களையுடையவர்களாகப் பூமியில்லட்கார்ந்தார்கள். பிறகு, பூவாமந்காய்க்கும் மரம்; ஆதிபர்வம், 244-ம் பக்கம் குறிப்பிற் காணகீ.

ஸாகத்துக்கே தகுந்தவர்களும் துக்கத்தை அனுபவிக்கத் தகாதவர் களும் மஹாபலசாலிகளுமான கிருபரும் கிருதவர்மாவும் பூமியில் உட்கார்க்கு சித்திரைக்குவசப்பட்டார்கள். மகாராஜரே ! ஸர்வோத் தமமான சயனத்தில் படிப்பவர்களான அந்தமகாரதர்களிருவரும் அந்தஇடத்தில் பூமியிலேயே அநாதர்கள் போல் உறங்கின்றனர். பாரதரே ! அந்தத்துரோண்புத்திரரோ மிக்கினமும் பொருமையும் மேவிட்டு ஸர்ப்பம்போலச்சீறிக்கொண்டு தூங்கவேயில்லை. அவர் அடங்காதகோபத்தினால் எரிக்கப்பட்டு சித்திரையை அடையவே இல்லை. மிக்கபுஜபலமுள்ள அப்பவத்தாமா கோரமானகாட்சியை யுடைய அந்தக்காட்டைப்பார்த்தார். மிகுந்தபுஜபலமுள்ள அப்பவத்தாமா பற்பலமிருக்கங்களால்யைப்பட்ட வனத்தைப்பார்த்து வாய் ஸங்களால் சூழப்பட்ட ஆலமரத்தைப்பார்த்தார். கெளரவரே ! அந்தமரத்தில் ஆயிரக்கணக்கானகாகங்கள் தனித்தனியாகக் கூடுகளை ஆதாரமாகக்கொண்டு ஸாகமாகாற்றங்கி அந்தஇரவைப் போக்கிக் கொண்டிருந்தன. அந்தக்காகங்கள் கவலையற்று ஸாகமாக நான்கு பக்கத்திலும் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது, திடீரென்றுவந்ததும் பயங்கரமான காட்சியுள்ளதும் பெரியசத்தமும் பெரியதேகழும் மரகதப்பச்சைபோன்றகண்களும் 'கீரிபோல்பிங்களவர்ணமும் மிக்க கூர்மையுள்ளமுக்கும் நகங்களுமிடையதும் கருடன்போல்வேக முள்ளதுமான ஒருகோட்டானை அப்பவத்தாமாகண்டார். பாரதரே ! பிறகு, அந்தப்பகுவியானது மெதுவாகச் சப்தித்துக்கொண்டு பதுங்கு வதுபோல அந்தஆலமரத்தின்கிளையில் பிரவேசித்தது. வாய்ஸங்களுக்குப் பகையான அந்தப்பகுவியானது ஆலமரத்தின்கிளையில்லட்கார்க்கு, சிரிப்பயமாகத்துங்கிக்கொண்டிருந்த காக்கைகளைக்கொல்லத் தொடங்கியது. கால்களை ஆயுதமாகக்கொண்ட அந்தக்கோட்டானுனது சிலகாக்கைகளுடைய சிறகுகளைமுறித்தது; தலைகளை அறுத்தது; சிலகாக்கைகளின்கால்களை ஒழித்தது. பலசாலியான அந்தக்கோட்டான் எந்தப்பகுவிகள் தன்னுடையகண்னுக்கு எதிர்ப்பட்டனவோ அவைகளை கஷ்ணத்திற்குள்கொன்றது. அரசரே ! அவைகளுடைய சரீரத்தின்உறுப்புக்களாலும் சரீரங்களாலும் மலைபோன்றதும் வட்டமாயிருப்பதுமான ஆலமரமுழுவதும் மூடப்பட்டுவிட்டது. பிறகு, பகைவர்களை அழிக்குந்திறமைபொருங்தியதான் அந்தக்கோட்டானுனது அந்தக்காக்கைகளைக்கொன்று பகையாளிகளுக்குத் தன்னிட்டு மீட்படி பிரதிஅபகாரத்தைச் செய்து ஸங்கோஷமுள்ளதாயிற்று. இரவில் கோட்டானுல்செய்யப்பட்ட அப்படிப்பட்ட அந்தச்செய்கை

யைக்கண்டு துரோண்புத்திரர் தாழும் அவ்விதகபடகார்யத்தில் என்னங்கொண்டவராக ஒருவராகதூலோசித்தார். ‘இந்தப்பகுதியினால் யுத்தவிஷயத்தில் எனக்கு உபதேசங்களையப்பட்டது. பைகவர்களை நாசஞ்செய்வது யுக்தம். (அதற்குக்) காலமும்வங்குவிட்டதென்பது என்னுடையளண்ணம். ஜயத்தினால்பிரகாசிப்பவர்களும் பலசாலி களும் ஊக்கமுள்ளவர்களும் அஸ்திரசஸ்திரங்களில் நல்லகைப்பழக்க முள்ளவர்களும் அழிக்கும்திறமையுள்ளவர்களுமான பாண்டவர்கள் என்னால் இப்பொழுது கொல்லுதற்கு ஸாத்தியப்படாதவர்கள். எரிகிற நெருப்பினங்ஜவாலையில்விழுஞ்சு விட்டில் உயிரை இழப்பதுபோலத் தன்னை அழியச் செய்வதான் செய்கையைப்பின்பற்றி அரசன்முன் னிலையில் அவர்களுடையவ்தம் என்னால்பிரதிஜ்ஞங்களைசெய்யப்பட்டது. நியாயம்தவறுமல் யுத்தமில்செய்வதனால் உழிர்போவது நிச்சயம். கப்படத்தினாலோ வித்தியானது உண்டாகும். சத்துருக்களுக்கும் பெரிளூன் கூடியம் உண்டாகும். அவ்விரண்டினுள் ஸங்தேகத்துக்கிடமானபயனீக்காட்டிலும் ஸங்தேகமில்லாதபயனே சிறந்ததாகும். அர்த்தசாஸ்திரத்தில் ஸமர்த்தர்களான அந்தஜனங்கள் அதனைக் கொண்டாடுகிறார்கள். இந்தப்பலவித்திவிஷயத்தில் எந்தக்காரர்யம் இகழப்பட்டதாகவும் உலகத்தோரால் ஸிந்திக்கப்பட்டதாகவுமிருக்குமோ அந்தக்காரர்யமும் கூத்துரியதர்மத்தில் ஸிற்கின்றமனிதனால்செய்யத்தக்கது. சீரிடப்படாதபுத்தியுள்ளவர்களான பாண்டவர்களால் அடிக்கடி ஸிந்திக்கப்பட்டவைகளும் இகழத்தக்கவைகளும் கபடத்துடன் கூடியவைகளுமான கார்யங்கள் செய்யப்பட்டேயிருக்கின்றன. இந்த விஷயத்தில் முற்காலத்தில் தர்மத்தை நன்றாகஅறிந்தவர்களும் நியாயத்தைப்பார்க்கின்றவர்களும், தத்வத்தைக்கண்டறிகிறவர்களுமான மஹாண்களால் தத்வார்த்தங்களுடன்கூடின ஸலோகங்கள் கூறப்பட்டிருப்பதாகக்கேட்கப்படுகின்றன. அவற்றின்பொருள், ‘சத்துருக்களின்படையானது, களைத்திருக்கும் ஸமயத்திலோ பிளக்கப்பட்டிருக்குந்தருணத்திலோ சாப்பிடும்பொழுதோ பிரயாணஸமயத்திலோ பிரவேசிக்கும்பொழுதோ சத்துருக்களால் அடிக்கத்தக்கது. எந்தச் சேனையானது நடிந்தியில் ஸத்துரையினால் பீடிக்கப்பட்டதாகவாறுது அவ்வாறே தலைவர்கள் அற்றதாகவாவது யுத்த ஷீர்கள் பிரிந்து போனதாகவாவது இரண்டாகப் பிரிந்து எதிர்த்ததாகவாவது இருக்குமோ அது அடிக்கத்தக்கது’ என்பது’ என்று துரோண்புத்திரர் இவ்வாறு ஆலோசித்து, இரவில் தூங்கிக்கொண்டிருக்கிற பாஞ்சாலர்களுடன்கூடின பாண்டவர்களைக் கொல்கூதில்

நிச்சயம் செய்தார். அவர் குரூரமான எண்ணத்தைக்கொண்டு அடிக்கடி நன்றாக நிச்சயித்து, தூங்கிக்கொண்டிருக்கிற அந்த மாதுவரை யும் கிருதவர்மாவையும் எழுப்பினார். விழித்துக்கொண்டவர்களும் மஹாத்மாக்களும் மஹாபலசாலிகளுமான கிருபர் கிருதவர்மா இருவரும் வெட்கத்தினால் மூடப்பட்டவர்களாகி அந்தச்சமயத்தில் தகுந்த உத்தரம் சொல்லவில்லை. அவர் ஒருமுகூர்த்தகாலம் ஆலோசித்து ஆவ்விருவர்களையும் பார்த்து, ‘யாருக்காக நமக்குப் பாண்டவர்களோடு தொடர்ச்சியான வைரம் ஏற்பட்டதோ அந்த மஹாபலசாலியும் நிகரற்றவீரனும் ராஜாவுமான துரியோதனன் கொல்லப்பட்டான். யுத்தத்தில் சுத்தவீரனும் பதினேர் அகைஷாலமினீ ஸேலை களுக்குத்தலைவனும் ஒருவனுமாயிருந்த துரியோதனன், அல்பர்களான அனேகர்களால் சூழிடப்படுப் பீமஸேலனாலும் நாசம் பண்ணப்பட்டான். ஸாம்ராஜ்யாடிஷேகன் செய்யப்பட்ட முடியுள்ள துரியோதனனுடைய தலையைக் காலால் மிதித்த அல்பனு பீமஸேலனாலும் மிக்க கொடுமையான இந்தக்கார்யம் செய்யப்பட்டது. பாஞ்சாலர்கள் மிகுதியாகக் கர்ஜிக்கின்றார்கள்; வலிம்மாதம் செய்கின்றார்கள்; சிரிக்கின்றார்கள்; சங்கங்களை ஊதுகின்றார்கள்; நாறுநாரூகலங்களுக்காகத் துங்குகிகொ அடிக்கின்றார்கள். சங்கத்வனிகளோடு கலங்கதும் கங்குங்கினதும் கோரமாயுள்ளதுமான வாத்திபகோஷமானது காற்றினால் பரவும்படி செய்யப்பட்டுத் திசைகளைகிரப்புவதுபோலிருக்கின்றது. இதோ கைண்கின்ற குதுரைகளின் சப்தமும் கர்ஜிக்கின்ற யானைகளுடைய கர்ஜனமும் சூரர்களுடைய வலிம்மாதமும் மிக்க பெரிதாகக் கேட்கப்படுகின்றன. கீழ்த்திசையை ஆய்வரித்து மிக்க ஸங்கோஷத்துடன் செல்லுகின்ற (பாண்டவ ஸேலைவர்களுடைய) மயிர்க்கூச்சசத்தை உண்டுபண்ணுகிற தேருருளைகளின் நேமியாலி கள் கேட்கப்படுகின்றன. பாண்டவர்களால் கொரவர்களுடைய வதமானது இவ்வாறுசெய்யப்பட்டுகிட்டது. இந்த மஹாஆபத்தில் நாம் மூன்றுபேர்கள்தாம் மிகுந்தோம். அந்த வதத்தில், நாறு யானை பலமுள்ளவர் சிலரும் ஓல்லா அஸ்திரங்களையுமறிந்தவர் சிலரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டார்கள். காலத்தின்மாறுபாடென்று எண்ணுகிறேன். செய்யமுடியாத முயற்சி செய்யப்பட்டிருந்தபோது மூலம், இந்தக்கார்யத்துக்கு இவ்விதமாக முடிவுற்பட்ட காரணத்தினால், நிச்சயமாக இந்தக்கார்யம் உண்மையில் இவ்வாறு ஆகத்தக்கடே. உங்களிருவருக்கும் மேரகத்தினால் அறிவுகுறையாமலிருக்குமேயர் கில், இந்தமஹாவியஸனத்தில் எது மக்கு கண்மையை விளைவிக்கு மோ’ அப்படிப்பட்டகார்யத்தைச் சொல்லவேண்டும்’ என்றுக்கிறனர்.

இரண்டாவது அத்யாயம்.

வெள்ளப்பிக்கப்பர் வம். (தொடர்ச்சி)

————— \* \* \* —————

(கிருபர் சேய்யவேண்டியவிடையத்தை அப்பதித்தாமாவுக்கு உபதேசித்தது.)

கிருபர், ‘மிரபுவே ! காரணங்களுடன்கூடின உண்ணுடையவசனம் முழுவதையும் நான் கேட்டேன். மிக்கபுஜபலமுள்ளவனே ! இப்பொழுது என்னுடையவசனத்தையும் சிறிதுகேள். எல்லாமணி தர்களும் தெய்வத்தினிடத்தில் நான்குபக்கக்குறிலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். மனிதருயத்தினிலும் (சிறிது) கட்டப்பட்டிருக்கிறார்கள். தெய்வம் \*புருஷகாரம் என்னும் இரங்டிலும் எல்லாம் கட்டப்பட்டிருள்ளன. அவ்விரண்டைக்காட்டிலும் மேலானதுஇல்லை. உத்தமனே ! தெய்வீமலூன்றினுலேயே கார்யங்கள் வித்திக்கிறதில்லை. கேவலம் புருஷகாரத்தினுலும் கார்யவித்தி உண்டாகிறதில்லை. இரண்டும் சேர்ந்தால் வித்தி உண்டாகின்றது. ஆதமமும் உத்தமமுமாயிருக்கின்ற எல்லாப்பதாரர்த்தங்களும் அவ்விரண்டினுலும் கட்டப்பட்டவைகளாயிருக்குடைகாண்டு ஸர்வவித்திலிருந்து இரண்டாகிறது. அவ்விரண்டும் சேர்ந்து கொண்டு வித்திக்கின்றவைகளாகவும் காணப்படுகின்றன. மேகமானது மலையில் மழையைப்பொழுத்து என்னபயனைப் பயக்கிறது ? அவ்வாறே, உழுப்பட்ட நிலத்தில் பொழுத்தால் பலனைஉண்டிப்பண்ணு கிறதில்லையா? கங்கிரத மனிதருயத்தியும் முயற்சியில்லாததெதியெல்லாதுடத்திலும் பயன்றனவாகின்றன. அவ்விரண்டினுள் முங்குனை பசுமானது சிறந்தது என்பது நிச்சயம், மழையும் நன்றாகப்பெய்து நிலமும் கன்றுஏற்றும் பயிர்த்தால் விந்து எவ்வாறு பெரும்பயனைத்திருக்கிறது. அவ்வாறே மனிதர்களுடையகார்யவித்தி உண்டாகிறது. அவ்விரண்டினுள் தெய்வம் சிக்கிக்கமுடியாதது; ஸ்வதந்திரமாகவேஇருக்கிறது. கற்றறிந்தவர்கள் தெய்வத்தை முதியாகப்பற்றி மனிதருயத்தியில் சிற்கின்றார்கள். புருஷர்ரேஷ்டனே ! மனிதர்களுக்குஅவ்விரண்டினுலும் எல்லாக்கார்யார்த்தங்களும் வித்திக்கின்றன. மனிதர்கள் அவ்விரண்டுகளாலும்பிரவீர்த்திக்கின்றவர்களாகவும் அவ்வாறே சிவர்த்திக்கின்றவர்களாகவும் காங்பபடுகின்றார்கள். செய்யப்பட்டிருக்கிற அந்தப்படிருஷகாரமும் தெய்வத்தினுல் வித்திக்கிறது. அவ்வண்ணமிருந்தால்தான் கார்யத்தைச்செய்கின்றவனுக்கு (அது)

மனிதருயத்து.

பலத்தை உண்டுபண்ணுகிறது. மனிதர்கள் ஸமர்த்தர்களாக இருந்தாலும் தெய்வமின்றித்தொடாங்கப்பட்டிருக்கிற அவர்களுடையமுயற்சியானது, நன்றாகச் செய்யப்பட்டிருக்காலும், உலகத்தில் பயனற்றதாகக்காணப்படுகிறது. மனிதர்களுள் எவர்கள் சோம்பேரிகளாகவும் மனோதீர்யமற்றவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள் புருஷ காரத்தை நின்துக்கிண்றார்கள். அது கற்றறிந்தவர்களுடைய மனத்திற்கு ருசியாது. பூரியில் பெரும்பான்மையாகச் செய்யப்பட்ட கார்யமானது பயனற்றதாகக் காணப்படுகிறதில்லை. பெரும்பயன்ள்ளாகர்யத்தைச் செய்யாமலிருப்பவனே துக்கத்தைக்காண்கிறான். காரியத்தைச் செய்யாமல் தற்செயலாக வித்திபெறுபவன் முயற்சி செய்து வித்திபெறுமலிருப்பவன் இவ்விருவரும் காண்பதற்காரியர். ஸமர்த்தன் ஜீவிப்பதற்குச்சக்தியுள்ளவனுகிறான். சோம்பேரி ஸாகமாக மூன்னேற்றமடைவதில்லை. இந்தஜீவலோகத்தில் ஸமர்த்தர்கள் பெரும்பான்மையாக நன்மையை விரும்புகிறவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஸமர்த்தன் தொடாங்கப்பட்டிருக்கிற கார்யத்தினுடைய பயனை அடையாமல்போவானாகில் இவனுக்கு ஒருவிதமான இகழ்ச்சியும் உண்டாகாது. அடையத்தக்கதைச் சிறிதாவது அடைவான். உலகத்தில் தொழிலைச் செய்யாமல் ஒருஸமயத்திலும் மனிதன் பயனை அடைகிறதில்லை. அவன் நின்றைத்தீயே அடைகிறான். பெரும்பான்மையாக அவன் வெறுக்கத்தக்கவனுகிறான். எவன் இவ்வண்ணம் இதை அநாதரவுசெய்து இதைக்காட்டிலும் வேறாகஇருக்கிறானே அவன் தனக்கு அனர்த்தங்களை அடைகிறான். இது புத்திமான்களுடையதீதி. தெய்வம் புருஷகாரத்தினாலாவது புருஷகாரம் தெய்வத்தினாலாவது விடுபட்டிருக்குமோயாகில் இந்தஇரண்டுகாரணங்களாலும் முயற்சியானது பயனற்றதாகிவிடும். இவ்வுலகில் புருஷகாரத்தினாலும் கார்யமானது வித்திபெறுது. எவன் தேவதைகளுக்கு நமஸ்காரம்செய்து கார்யவித்திகளை நன்றாகவிரும்புகிறானே தாக்கியின்யத்துடன்கூடின அங்க ஸமர்த்தனான்மனிசன் வீண்செய்கையுள்ளவர்களால் கெடுக்கப்படுகிறதில்லை. பெரியோர்களை அடித்து நன்மையைக் கேட்டுத்தெரிக்குமானாலும் அதனைச் செய்யபவனுடையபுத்திதான் சிறப்புடையது. மனிதன் பெரியோரால்மதிக்கப்பட்டவர்களை எப்பொழுதும் முயன்றுமுயன்று கேட்கவேண்டும். அவர்கள், அடையாததை அடைவதில் சிறங்கதழுவகாரணம். வித்தியானது விருத்தர்களை மூலமாகக் கொண்டதென்று சொல்லப்படுகிறது. மூத்தோர்களுடைய வசனத்தைக்கேட்டு எவன்முயற்சியைச் செய்வதே அவன் அப்பொழுது

## சௌ ஸ்திரபர்வம்.

கு

முயற்சியினுடைய சிறந்தபலத்தைச் சீக்கிரத்தில் அடைகின்றன. எந்தமனிதன் காமத்தினாலும் குரோதத்தினாலும் பயத்தினாலும் லோபத்தினாலும் கார்யவித்திகளை விரும்புவதே அவன் நாதனர்ஹவதும் அவமானமுள்ளவனுமாகிலூப்பவர்யத்தினின்று சீக்கிரமாகத்தவறிவிழுகிறன். பேரவாவுள்ளவனும் தீர்க்கதற்சியுமல்லாத தூர்யோதனங்கள் மூடத்தனத்தினால் ஆலோசிக்கப்படாத அப்படிப்பட்டெங்க ஸாமர்த்தியமற்ற கார்யம்தொடங்கப்பட்டது. நன்மையில் புத்தியுள்ளவர்களை அநாதரம் செய்து அயோர்யர்களோடு ஆலோசனைசெய்து தடுக்கப்பட்டும் சிறந்தகுணமுள்ளபாண்டவர்களோடு பகையைத்தேழிக்கொண்டான். முந்தியே அவன் அதிககெட்டஸ்வபாவமுள்ளவன். தைர் யத்தைப்பாராட்டுவதற்கு அவன் தகுஷியுள்ளவனங்கள். கார்யம் முழுதும் அழிந்தபோனபிறகு தவிக்கிறான். மிதிரூர்களுடைய வசனம் இவனுல் அனுஷ்டிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட பாவியான மனிதனை நாம்அனுஸரிக்கிறோமாதலால் நம்மையும் உக்கிரமாயும்பெரி தாயுமிருக்கிற இந்தஅஈதீ வந்தனுகிவிட்டது. தாபத்தைச்சண்டு பண்ணுகின்ற இந்தவ்யஸனத்தினால் இப்பொழுது என்னுடையபுத்தியும் ஏதோன்றைகினைக்கிறது; தனக்கு உரியங்களையைத் தெரிக்கு கொள்ளவில்லை. புத்திமயக்கங்கோண்டமரிதன் நட்பினர்களைக் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் இவனுக்குப் புத்தியும் விகயமும்வற்படுகின்றன. அப்பொழுதுதான் நன்மையைத்தெரிக்குதொள்ளுகிறான். ஆதலால், இவனுடைய கார்யங்களுடையபுலத்தைப் புத்தியினால்விச்சயம்செய்து கற்றறிந்தவர்களைக் கேட்கவேண்டும். அவர்களைக்கேட்டால்அவர்கள் இந்தவிஷயத்தில் என்னசொல்லுகிறார்களோ அதனைச்செய்யவேண்டும். நாம்சென்று திருத்தாங்கிருளையும் புகழுள்ள காந்தாரியையும் மகாபுத்திமானான விதுரரையும் கேட்போம். கேட்கப்பட்ட அவர்கள் நமக்கு உறுதியான எந்த விஷயத்தைச்சொல்லுவார்களோ அது நம்மால் விளம்பரின்றிச்செய்யத்தக்க தெண்பது என்னுடைய நிச்சயமானங்களும். கார்யங்களைத்தொடங்காததினால் ஒருபொழுதும் அர்த்தம் வித்தியாது. புருஷகாரம் செய்யப்பட்டிருந்தும் எவர்களுக்குக் கார்யமவித்திக்கிறதுவில்லையோ அவர்கள் தெய்வத்தினால்கெடுக்கப்பட்டவர்கள். இந்தவிஷயத்தில் ஆலோசிக்கவேண்டாம்' என்றுகூறினார்.

முன்றுவது அத்யாயம்.

சென்னிப்பகுதி பாண்டவர்களையும் பார்த்து சோகத்தோகை சொல்லார்களையும் கோல்வதாகச் சுபதம் சேய்தது.)

(அப்ரவத்தாமா கிருபருடையவசனத்தைக்கேளாமல் கிருபார்த்தவர்மா இந்வர்மீனீஸைப்பும் பாண்டவர்களையும் பாஞ்சாலர்களையும் கோல்வதாகச் சுபதம் சேய்தது.)

**மஹாராஜரே !** துக்கத்துடனும்சோகத்துடனும்கூடின அப்புவத்தாமா தர்மத்துடனும் அர்த்தத்துடனும்கூடினதும் மங்களகரமுமான கிருபருடையவசனத்தைக்கேட்டு, ஜவலிக்கின்ற அக்னிபோன்ற சோகத்தினால் எரிக்கப்படுகின்றவராயிருத்தலால், பிறகு, மனத்தைக்குருரமாகச் செய்துகொண்டு அவ்விருவரையும் பார்த்து மறுமொழி கூறலானார். ‘இவ்வொருமணிதனிடத்திலும் எந்த எந்தப்புத்தியானது நல்லதாகத்தோன்றுகிறதோ அந்த அந்தஸ்வபுத்தியினால் அவர்களைனவர்களும் தனித்தனியாக ஸக்தோவிக்கின்றார்கள். உலகத்தில் எல்லாரும் தம்மைச் சிறந்தபுத்திசாலின்று எண்ணிக்கொள்ளுகிறார்கள். எல்லாரும் தம்மைப் புகழ்ந்துகொள்ளுகிறார்கள். எல்லாருக்கும் தம்முடைய அறிவானது சிறந்ததென்கிற வாதத்தில் நிச்சயமிருக்கிறது ; பிற னுடைய புத்தியை நின்றுக்கின்றார்கள். அடிக்கடி தம் புத்தியைப் புகழ்ந்துகொள்ளுகின்றார்கள். எவர்களுடைய புத்தியானது வேறு காரணங்களுடன் பொருத்திக் காட்டுவதற்கு ஏற்றதென்றாகிறதோ அவர்கள் ஒருவரைப்பற்றி யொருவர் ஸக்தோவிக்கின்றார்கள். அடிக்கடி ஒருவரையொருவர் புகழ்க்கிறார்கள். அந்த மனுஷ்யனுடைய அந்த அந்தப் புத்தியே அப்பொழுது அப்பொழுது காலத்தின் சேர்க்கையினால் மாருட்டத்தை அடைந்து ஒன்றாலான்று அழிகிறது. பெரும்பாலும் மனிதர்களுடையசுத்தங்கள் நிலையற்றிருப்பதனாலும் அவற்றிற்கு மெலிவுண்டாகட்டு, அந்த அந்தப்புத்தி உண்டாகின்றது. பிரடிவே ! எவ்வாறு ஸமர்த்தனானவைத்துயன் வியாதியை அறிந்து அதுதனிலும்பொருட்டு உபாயத்துறை முறைப்படி மருந்து செய்கிறன அவ்வாறு மனிதர்கள் காயவலித்துயின்பொருட்டுப் புத்தியைச் செலுத்துகின்றார்கள். பண்டிதர்கள் அறிவினாலும் தம்முடைய யுக்தியினாலும் அதை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். மனிதன் பால யுத்திலும் யெளவனத்திலும் மத்துயகாலத்துலும் வெவ்வேறு புத்தியினால் மோகமடைகிறுன். முதுமையிலோ அவன் வேறு புத்தி

## வெள்புக்கப்பர் வ

யை அடையவிருப்பமுள்ளவனாகிறேன். போஜுகுலத்தவனே ! புரு  
ஷன் மஹாகோரமாணவ்யஸனத்தையோ அப்படியே மிக்கசௌல்வப்  
பெருக்கையோ அடைந்து புத்திவேறுபாட்டை அடைகிறேன். ஒரு  
மனிதனிடத்திலேயே அப்போதைக்கப்போது அந்த அந்தப் புத்தி  
உண்டாகிறது. பிரஜ்ஞையானது அசித்யமன்றே. அது அவனுக்கே  
ருசிக்கிறதில்லை. தன்னுடைய அறிவு எட்டினவரையில் சிச்சயித்து  
எந்தப் புத்தியை கல்லுதாகப் பார்க்கிறேன் அந்தப்புத்தியினால் செய்ய  
வேண்டியகார்யத்தை நன்றாகச் செய்கிறேன். அது அவனுக்கு முயற்  
சியை உண்டுபண்ணுகிறது. போஜுனே ! எல்லாமனிதர்களும் இது  
நல்லதென்று சிச்சயமுள்ளவராகவே மரணமுதலான கார்யங்  
களில் பிரிசியைப் பண்ணக் கொடாங்குகிறார்கள். எல்லா மனிதர்  
களும் தம்முடைய அறிவு ஸரியானதென்று அறிந்தே பற்பல  
கார்யங்களைச் செய்கின்றார்கள் ; நன்மையென்றே எண்ணுகிறார்கள்.  
இப்பொழுது எனக்கு இந்த வ்யஸனத்தினுவண்டாயிருக்கிறதும்,  
எல்லாருடைய சோகத்தையும் நாசம் செய்கின்றதுமான புத்தி  
யை உங்களிருவருக்கும் உரைக்கப்போகிறேன். பிரம்மதேவர் பிர  
ஜைகளைப்படைத்து அவைகளுக்குக் கொடுவிலையும் ஏற்படுத்தி ஒவ்  
வொருவர்னாத்திலும் மிகச்சிறங்கதான் ஒவ்வொருதொழிலிலையும் நன்  
ரூப நிலைநாட்டினார். பிராமணனிடத்தில் உத்தமமானவேதத்தையும்  
கஷ்தத்திரியனிடத்தில் உத்தமமானபலத்தையும் வைப்பியனிடத்தில்  
ஸாமர்த்தியத்தையும் சூக்கிரனிடத்தில் எல்லாஆறுக்கும் அனுகூல  
மாயிருத்தலையும் ஏற்படுத்தினார். மனவடக்காரில்லாதவராம்மணன்  
சிறந்தவனுகான். பலமற்றவனான கஷ்தத்திரியன் மரித்தவனுக்குஸமா  
னன். சாதுரயில்லாத வைப்பியன் நின்திக்கப்படுகிறேன். பிரதிகூல  
ஸ்வபாவழுள்ள சூக்கிரனும் இருமூப்படுகிறேன். பிராம்மணர்களால்  
எங்கும் புகழுப்பட்ட சிறந்து பிராமணர்களுக்கும் அப்படிப்பட்ட நான்  
பிறக்கேன். பாக்கியக்குறைவினால் இந்தக்ஷத்திரியதர்மத்தைஅனுஷ்ட  
முக்கிறவனுனேன். நான் கஷ்தத்திரியதர்மத்தை அடைங்கினேன், பிராம்  
மண்பித்தைஆச்சரியித்து மகிமையுடைய கார்யத்தைச் செய்வேனே  
யாகில் அந்தனன்னுடையகார்யமானது ஸாதுங்களுக்கு ஸம்மதமா  
காது. யுத்தத்தில் திவ்யமானதனுஸையும் திவ்யாஸ்திரங்களையும் தரித  
து, பிதாகொல்லப்பட்டதையும்கண்டு ஸபையில்எதைச்சொல்வேன்?  
அப்படிப்பட்ட நான் இப்பொழுது இந்தப்படி கஷ்தத்திரியதர்மத்  
தைக் கைமேற்கொண்டு அரசன் விஷயத்திலும் மஹாத்மாவான பிதா  
வின் விஷயத்திலும் கடனில்லாமையை அடையப்போகிறேன்.

இப்பொழுது ஜயத்தினால்பிரகாசிக்கின்றவர்களான பாஞ்சாலர்கள் பயமற்றவர்களாகவும் குதிரைகளை அவிழ்த்துவிட்டவர்களாகவும் கவசத்தைத்தக்கழிவர்களாகவும் ஸங்தோஷத்தையடையவர்களாகவும் உறங்கப்போகின்றார்கள். யுத்தம் செய்ததினால் பிடிக்கப்பட்டவர்களும் கணைத்திருப்பவர்களுமான நாம் ஜயிக்கப்பட்டுவிட்டோம் என், பதுவிலுவர்களுடையஎண்ணம். இரவில் தங்களுடைய பாசறையில் ஸாகமாகத் தூங்கிக்கொண்டிருக்கின்ற அவர்களுடையபாசறைக்குச் செய்யமுடியாத தாக்குதலைச் செய்யப்போகிறேன். பாசறையில் உறக்கத்தினால் அறிவைஇழுங்கு மரித்தவர்கள்போலாயிருக்கின்ற அவர்களைக் கவர்ந்துகொண்டு இந்திரன் அஸாரர்களைக்கொன்றதுபோல் வல்லமையினால் நாசஞ்செய்யப்போகிறேன். இப்பொழுது நான் வல்லமையைவெளியிட்டு, ஒன்றுசேர்ந்தவர்களும் திருஷ்டத்யுமனைன முதன்மையாகக் கொண்டவர்களுமான அந்தப்பாஞ்சாலர்களைனவர்களையும் ஜவிலிக்கின்றனக்கருப்பானது உலர்ந்தகாட்டைளரிப்புதுபோல் நாசஞ்செய்யப்போகிறேன். உத்தமனே! பாஞ்சாலர்களைக்கொன்று சாங்கியை அடையப்போகிறேன். அதிககோபம் கொண்டவரும் சிறூம்என்கிறவில்லைக் கையிலுகொண்டவருமான ருத்திரர் தாம் பசுக்கள் (=பிராணிகள்)விழயத்தில்லைந்தரிப்பதுபோலஇப்பொழுது யுத்தத்தில் பாஞ்சாலர்களினையுத்தில் நாசஞ்செய்துகொண்டு ஸஞ்சரிக்கப்போகிறேன். இப்பொழுது, நான் அதிக உத்ஸாஹத்தோடு எல்லாப்பாஞ்சாலர்களையும் வஞ்சனையினால்வதம் செய்யப்போகிறேன். அவ்வாறே, அதிககோபங்கொண்ட சிறூபாணியானவர் பசுக்களைக் கொல்லுதுபோலப் பாண்டவர்களை யுத்தத்தில் கொல்லப்போகிறேன். இப்பொழுது நான் ஒரு கஸ்திரத்தினால் அடித்து எல்லாப்பாஞ்சாலர்களாலும் பூமியைச் சரீரங்களுடன் கூடியதாகச் செய்து, பிதாவின் விழயத்தில் கடனில்லாதவனுக்கப்போகிறேன். இன்றுஇரவு எவ்வி தத்தினாலும் அடையமுடியாததான் அர்மோகனன், கர்ணன், பீஷ்மர், ஜயத்ரதன் இவர்கள்விழயமான கடன் தீர்க்கத்தில் நான் அடையப்போகிறேன். இன்றுஇரவில் ஆட்டினுடைய தலையைப்போலப் பாஞ்சாலராஜனை த்ருஷ்டத்துமன்றுடைய தலையைப் பலத்தினால் முறிக்கப்போகிறேன். கொதமரே! இன்றிரவில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் பாண்டவர்கள் இவர்களுடைய தலையை யுத்தத்தில் கூர்மையுள்ள கத்தியினால்வெட்டப்போகிறேன். சிறந்த புத்தியுள்ளவரே! இன்றிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் ஸமயத்தில் அந்தப் பாஞ்சால வேலையைக்கொன்று க்ருதக்ருத்யனும் ஸாகியும் ஆகப்போகிறேன்' என்று கூறினார்.

நான்காவது அத்யாயம்.

செல்லாப்பிதிகபர்வம். (தோடர்ச்சி.)



(அப்பவத்தாமாவுக்கும் கீருபருக்கும் ஸம்வாதம்.)

கிருபர், 'தவறுதலில்லாதவனே! பாக்கியத்தினால் செய்ததற் குப் பிரதிசெய்வதில் உணக்கு இந்தப்புத்திட உண்டாகிவிட்டது. வஜ்ர பாணியான இந்திரனும் உண்ணைத் தடிப்பதற்குச் சுக்கியுள்ளவனுகான். காளைக்காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து உண்ணை அனுஸரித்து வருவோம். கவசத்தையும் தலைத்தையும் கூழ்நிலைத்து இன்றுஇரவு இளைப்பாறுவாயாக. சத்துருக்களை நோக்கிச் செல்லுகின்ற உண்ணை நானும் ஸாத்வதனுன கிருதவர்மாவும் கவசத்தை அணிந்து ரதத்தின் மீது ஏறிக்கொண்டு பின்தொடர்ந்து வருவோம். ரதிகர்களுள் சிறந்த வனே! நீ எங்கள் இருவர்களுடைனுங்கூடி யுத்தத்தில் விக்கிரமத்தை வெளியிட்டுக் காலாட்கஞ்சன் கூடின பகைவர்களான பாஞ்சாலர்களை நாளைத்தினம் கொல்லாய். நீ பராக்கிரமந்தை வெளியிட்டு, (சத்துருக்களை ஸம்ஹாரிப்பதில்) சக்தியுள்ளவன், இன்றுஇரவுமுழுவனும் இளைப்பாறுவாயாக. ஜெனே! நீ நெடுநேரமாக விழித்துக்கொண்டிருக்கிறேய். இந்தஇரவுநித்திரைசெய்து எழுங்கிறந்து கன்னிலைமையிலிருக்கின்றசித்தத் துடன் யுத்தத்தில் சத்துருக்களை திர்த்து நடசன்செய்வாய்; ஸம்சய மில்லை. ரதிகர்களுள்கிறந்தவனும் சிறந்தஆயுதத்தைப்பிடித்தவனு மானங்னை சுப்பிரம்மனியராயிருந்தாலும் கேவர்களுள்ளயாரும்ஜூயிப் பதற்குச் சக்தியுள்ளவனுகான். கிருபோடுகூடி வனும் கிருதவர்மா வினால் ரக்ஷிக்கப்பட்டவனும் ரோத்முள்ளவனுமாகச் செல்லுகின்ற துரோணபுத்திரைனத் தேவராஜாவானுவும் யுத்தத்தில் எவன் எதிர்த் துப்போர்ப்பிரிவான்? அப்படிப்பட்டநாம்தூரிவில் இளைப்பாறினவர்களாக வும்பித்திரையினாதுமயக்கத்தையும்மனக்கவலையையும் போக்கினவர்களைக்கவும் இந்தஇரவுவிடிந்தவுடனே பகைவர்களைக்கொல்லோம். உன் னுடையஅஸ்திரங்களும் என்னுடையஅஸ்திரங்களும் அத்புதமான வைகள்; ஸம்சயமில்லை. மகாவில்லாளியானஸாத்வதனும் எப்பொழுதும் யுத்தக்களில் ஸாமர்த்தியமுள்ளவன். அப்பனே! அப்படிப்பட்ட நாம் ஒன்றுசேர்ந்து எதிர்த்துவருகின்ற எல்லாச்சத்துருக்களையும் பலாத்காரமாக யுத்தத்தில் கொன்று சிறைந்தபிரிதியைதுடைவோம். நீ கவலையற்றவனுக இளைப்பாறுவாயாக. இன்றிரவு ஸாகமாகசித்திரை

செய்வாயாக, பகைவர்களைத் தவிக்கச்செய்கின்றவர்களான நானும் கிருதவர்மாவுமாகியஇருவர்களும் ஒன்றுசேர்ந்து விற்பிடித்தவர்களும் கவசம் பூண்டவர்களும் ரதத்துடன் கூடினவர்களுமாகி, விரைவாகச்செல்லுகின்றவனும் புருஷசிரேஷ்டனும் ரதிகனுமான உன்னைக் காலையில் பின்தொடர்வோம். அப்படிப்பட்ட நீ அவர்களுடைய பாசனத்தையுடையது உன்னுடையநாமதேயத்தை அவர்களைக்கேட்ட கும்பாடிசெய்து, பிறகு, யுத்தத்தில் போர்புரிகின்றசக்துருக்களுக்கு மிக்கதன்பத்தைச்செய்வாய். பொழுதுவிடுங்கு வெளிச்சமானபிறகு, அவர்களுடைய வதத்தைச்செய்து இந்திரன் மகாஸூரர்களைக் கொன்று விளையாடியதேபோல விளையாடுவாயாக, எல்லா அஸூரர்களையும் அழிப்பவனும்மேறேந்திரன் கோபத்தினால் அஸூரசேனையை வென்றதுபோல யுத்தத்தில் பாஞ்சாலர்களுடையசேனையை ஜமிப்பதில் நீ வல்லமையுள்ளவனன்றே? யுத்தத்தில் என்னேடு சேர்ந்தவனும் கிருதவர்மாவினால் ரகவிக்கப்பட்டவனுமான உன்னை பிரபுவும் வஜ்ரத்தைக் கையில் கொண்டவனுமான ஸாக்ஷாத் இந்திரனே தேரில்லவந்தாலும் ஸஹிக்கச்சக்கியுள்ளவனுகான். அப்பனே! யுத்தத்தில் நானும் கிருதவர்மாவும் பாண்டவர்களை ஜமிக்காமல் ஒரு பொழுதும் விலகமாட்டோம். நாடு அனைவரும் யுத்தத்தில் பாண்டவர்களோடுகூடின அல்பர்களான பாஞ்சாலர்களைக்கொன்று திரும்புவோம்; அல்லது, அவர்களால் கொல்லப்பட்டு ஸ்வர்க்கத்தை அடைவோம், நாங்கள் காலையில் எல்லா பாயங்களாலும் உனக்கு யுத்தத்தில் ஸ்வகாரியர்களாயிருப்போம். மிக்கதோள்வலியபழமங்கவனே! கோதை மற்றவனே! இஃது உண்மைன்று உனக்குச் சொல்லுகிறேன்' என்று கூறினார்.

அரசரே! குரோணபுத்திரர், மாதுலரானகிருபர் இவ்வாறு நன்மையானவசனத்தை உரைக்கக்கேட்டு, பிறகு, மாதுலரைப்பார்த்து, குரோதத்தினால் இருகண்களையும் மேலேபூட்டிவிழித்துக் கொண்டு, 'வியாதியுள்ளவனுக்கும் பொருமையுள்ளவனுக்கும் தனங்களைச்சிங்கிப்பவனுக்கும் (ஸ்த்ரீமிடத்தில்) ஆசையுள்ளவனுக்கும் நித்திரைவது? அந்த நான்குகளில் ஒன்று இப்பொழுது எனக்கு கேர்க்குவிட்டது. அப்படிப்பட்ட இந்தநான்குகளுள் ஒன்றுண பொருமை என்னுடையதாக்கத்தைச் சீக்கிரமாக நாசம்செய்துவிட்டது. பாரும்! இதுஏன்ன துக்கம்! இவ்வுலதுத்தில் பிதாவினுடைய வதத்தை நினைக்கின்ற என்னுடையஶள்த்தைப் பொருமையானது இப்பொழுது இரவும்பகலும் ஏரித்துக்கொண்டு தணியாமலிருக்கின்

தனு. என்னுடையதிர பாவிகளால் எவ்வாறு கொல்லப்பட்டாரென் பதனுமூதுமீட்டமக்கும் வெளிப்படையாகத்தெரியும். அதுஎன்னுடைய மர்மஸ்தானங்களை மிக அறுக்கின்றது. ‘துரோணரைக்கொன்றவன்’ என்கிற பாஞ்சாலர்களுடையசொற்களைக் கேட்டிக்கொண்டு என்னைப் போன்றவன் எவ்வாறு உலகத்தில் ஒரு முகூர்த்தகாலம் ஜீவித்திருப்பான்? த்ருஷ்டத்யும்னன்னைக்கொல்லாமல் நான் உயிரோடிருக்கவிரும்ப வில்லை. பிதாவைக்கொன்றாலுல் அவன் என்னுல்கொல்லப்படத்தக் கவன். ஒன்றுசேர்ந்திருக்கின்ற பாஞ்சாலர்களும் கொல்லப்படத்தக்க வர்கள். தொடைகள்முறிக்கப்பட்டதாசனுண தூர்ச்சியாதனங்குடைய எந்தப்புலம்பல் என்னுல்கேட்கப்பட்டதீ அது க்ரூரனுயிருந்தாலும் எவ்வுடையான்னாத்தைத்தான் எரிக்காறு? தொடைகள்முறிக்கப்பட்ட அரசாங்குடைய அப்படிப்படவக்ளினத்தைக் கேட்டித் தயையற்றவனுக்கிருந்தாலும் எவ்வுடையகண்களின்றுதான் கண் ணீர்ல்பீருகாது? நான் உயிரோடிருக்கும்பொழுதே என்னுடைய மித்திரர்களுடைய கக்ஷியான நூ ஜூகிக்கப்பட்டதென்பது, ஜலவேகமானது ஸமுத்திரத்தைப்பெருங்குவதுபோல என்னுடையசோகத்தை விருத்தியடையச்செய்கிறது. சத்தருஸம்ஹாரத்துவேயே நோக்க மூள்ள மனத்தையடையவற்றை எனக்கு இப்பொழுது உறக்கம்வது? ஸாகம்வது? புருஷப்ரேஷ்டரே! வாஸ-ஏதீவனுலும் அர்ஜானானுலும் ரக்ஷிக்கப்பட்டிருக்கின்ற அவர்களை மத்தோங்குறுப்பு கீறிதும் ஸஹிகத்தகாதவக்களின்று நான் நினைக்கிறேன். இந்தக் கார்யத்தி னின்று எவ்விதத்திற்குலும் (ஏன்னை) நிறுத்த ஒருவனும் சக்தியுள்ளவன்ல்லன். எந்தமனிதன் எனைக்கீரோபத்தினின்று ஸ்வர்த்தி அடையும்படிசெய்வத்து அவனை இவ்வுலகத்தில் நான் காஸ்யவில்லை. இவ்விதமாக நிச்சயங்கொண்டிருக்கிறவன்றுடைய இந்தப்புத்தியானது பெரியோர்களுக்கு ஸம்மதமானது. சாரர்களால் ரொல்லப்படுகின்ற என்னுடைய மித்திரர்களுடைய தோல்வியும் பாண்டவர்களுடைய வெற்றியும் என்னுடையான்னாத்தை எரிக்கின்றன. இன்று தூக்கிக் கொண்டிருக்கும் தருணத்துல சத்துருக்களை வதம்செய்துவிட்டு, பிறகு, நான் இளைப்பாறப்போகிறேன்; மனக்கவலையற்றவனுக உறகவும்போகிறேன்’ என்று கூறினார்.

ஜெந்தாவது அதியாயம்.

செல்லப்பதிகபர்வம். (தோடர்ச்சி.)

—\*—\*—\*

(கிருபார் தூங்குகிறவர்களைக்கொல்வது தகாதேன்று தடுத்தும் அப்ப வத்தாமா கொல்லவேகக்ரதிச் சேன்றதும், கிருபரும் கிருத வர்மாவும் அவரைத் தோடர்ந்து சேன்றதும்.)

கிருபர், 'இந்திரியங்களை அடக்காதவனும் துர்ப்புத்தியுள்ளவனு மான மனிதன் கேட்கவேண்டுமென்கிற எண்ணமுள்ளவனுயிருந்தாலும் எல்லாத்தமங்களையும் அர்த்தங்களையும் தெரிந்துகொள்ளும்படி செய்வதற்குத் தகுதியுள்ளவனுகானென்பது என்னுடைய எண்ணைம். அவ்வாறே, எந்த மேதாவியானவன் விநயத்தை முழுதும் கற்றுக்கொள்ளவில்லையோ அவனும் தர்மார்த்த நிச்சயத்தைச் சிறி தேனும் அறியான். ஐடனுன்குரன் நெடுங்காலம் பண்டிதனை உபாவித்தாலும் கரண்டி எவ்வாறு பருப்பினுடைய சுவையை அறியாதோ அவ்வாறு தர்மங்களை அறியான். அந்தப்பண்டிதனையே அறிவிற்சிறந்தவன் முகூர்த்தகாலம்சபாவிப்பனுகில் நாவானது பருப்பின் சுவையைஅறிவதுபோலத் தர்மங்களை விரைவாக அறிகிறோன். மேதாவியானமனிதன் கேட்பதுங்கிருப்பமுள்ளவனுகவும் இந்திரியங்களைஅடக்கினவனுகவும் எல்லாஆகமங்களையும் அறிக்குதுகொள்ள வேண்டும்; கர்ஷகிக்கத்தக்க விஷயத்தை விரோதிக்கவும் கூடாது. தூராத்மாவான எந்தப்பாவியானமனிதன் உபதேசிக்கப்பட்ட மங்களை கரமானகார்யத்தைவிட்டு அதிகபாதகத்தைச் செய்கிறுனே மான த்தைஇழங்கதுந்தமனிதன் நல்வழியை அடையும்படிசெய்வதற்கே ஸாத்தியப்படமாட்டான். நாதனுள்ளவனை நண்பர்கள் பாதகத் தினின்று தடுக்கிறார்கள். அதிருஷ்டமுள்ளவன் திரும்புகிறான். நூதிருஷ்டமுள்ளவன் திரும்பமாட்டான். விஷயங்களில் மண்டியிருக்கின்றமனத்தையுடையவன் எவ்வாறு பற்பலவிதமானவாக கியங்களால் கட்டப்படுவனே அவ்வாறு ஸாத்திருத்தினுலும் கட்டுப்படுத்தத்தக்கவனுகிறான். (அவன் அவ்வண்ணம்) கட்டுப்பாத்து வதற்கு ஸாத்தியப்படாதவனே அவன் கஷ்டத்துக்கு உட்படுகிறான். அவ்வண்ணமே புத்தியில்லாதவர்களும் பாவமானகார்யத்தைச் செய்யவர்களுமான மனிதர்களை பேரரிவாளர்களானஸாத்திருத்துக்கள் அடிக்கடி தம்சக்தியுள்ளவரையில் தடுக்கிறார்கள். ஜூயா! அப்படிப்பட்ட கீடுன்மனத்தை உண்மனத்தினுலேயேஅடக்கிக்கொண்டு

மங்களாகரமானகார்யத்தில் மனத்தைச்செலுத்தினன்னுடையவசனத் தைக்கேட்டு அதன்படி நடப்பாயாக. அதனால், நீ பச்சாத்தாபத்தை அடையாட்டாய். இவ்வுலகத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறவர்களைக் கொல்லுதென்பது தர்மமென்றுகொண்டாடப்படவில்லை. அவ்வாறே, ஆயுதங்களைவைத்தவர்களையும் ராகங்களையும் குதிரைகளையும் விட்டி ருப்பவர்களையும், 'நான் உன்னுடையமனிதன்'என்று சொல்லுகிறவர்களையும் அடைக்கலமாக வந்திருக்கிறவர்களையும் தலைமழிரவிழ்ந்தி ருப்பவர்களையும் வாகனங்கள் கொல்லப்பட்டவர்களையும் கொல்லுவது தர்மமாகாது. பிரபுவே! பாஞ்சாலர்கள்ளல்லாரும் கவசத்தைக்கழுற் றினவர்களாகவும்பயமற்றவர்களாகவும்மரித்தவர்கள் போலப்பிரஜ்னை இல்லாதவர்களாக இன்றுஇரவில் உற்றகப்போகின்றார்கள். அந்த நிலைமையிலிருக்கின்ற அவர்களுக்குக் கபடியுன எந்தமனிதன் துரோகம்செய்வதே அவன் ஆழந்ததும் பெரிதும் தெப்பமில்லாதது மானாரகத்தில் மூழ்குவான். இது வெளிப்படையானது. உலகத்தில் எல்லா அஸ்திரங்களையும், இறித்தவர்களுள் நீ சிறப்புள்ளவனுகவும் பிரவித்திபெற்றவனுகவும் இருக்கிறோய். இந்தூ வகுத்தில் உனக்கு ஒருபொழுதும் சிறிதும்பாவம் நேர்ந்தில்லை. நாளைத்தினம் சூரியன் உதித்தவுடன், சூரியனுக்குஸமானநூணைங்கள்லாப்பிராணிக்குளம் அறிய யுத்தத்தில் பகைவர்களைவெல்லட்டோகிறோய். உன்னிடத்தில் இகழப் பட்டசெய்கையென்பது சிறிதும்நோக்கூடாதன்ரே? அது வெள்ளையில் ரத்தம் தெறித்காற்போல ஆகுமென்பது என்னுடைய எண்ணம் என்று சொன்னார்.

அப்பவத்தாமா கூறலானார். 'மாதுலரே! எவ்வாறு ஸீர் சொல்லுகிறோ அது அவ்விதம் தான். நீர் நன்கு உபதேசிக்கிறீர். அவர்களாலேயே இந்தக் தர்ம அணையானது அரசர்களுக்கு முன்னிலையிலும் உங்களுடைய ஈங்கிதியிலும் முந்தியே நான்குபக்கங்களிலும் உடைத்து விடப்பட்டது. ஆயுதங்களைக் கிழேவைத்தவரான என்னுடையதோ த்ருஷ்டத்தும்னால் கொல்லப்பட்டார். ரதசக்ரம் பூமியில் அமிழவே அதைத்தூக்கிவிடப்போனவனும் மிகுந்தவியலைத்தில் முழுகினவனும் ரதிகப்பரேஷ்டனுமான கர்ணனும் அர்ஜானானால் கொல்லப்பட்டான். அவ்வண்ணமே, சஸ்திரங்களைக் கிழேவைத்தவரும் ஆயுதங்களில்லாதவரும் சந்தனங்குமாரருமான பீஷ்மரும் அர்ஜானானால் சிகண்டியையுண்ணிட்டுக்கொண்டுகொல்லப்பட்டார். அவ்வாறே, சிறந்தவில்லாளியும் யுத்தத்தில் பிராயோபவேசம் செய்தவனுமான பூரிச்சவுளாம் அரசர்கள் அலறும்பொழுதே யுயுதானானால் கொல்லப்பிட்ட

டான். தூர்யோதனனும் பிமணேடு எதிர்த்து யுத்தத்தில் அரசர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே பிமனேல் அதர்மத்தினால், கதை யினால்கொல்லப்பட்டான். அந்தயுத்தகத்தில்தனித்தவன்யிருங்க புருஷ சிரேஷ்டனுன் தூர்யோதனன் அனேக மகாரதர்களால் நாற்பக்கங் களிலும் சூழ்ந்துகொள்ளப்பட்டுப் பிமஸேனனால் அதர்மத்தினால் விழும்படி செய்யப்பட்டான். சொல்லுகின்ற சாரர்களிடமிருங்கு, தொடைகள் பிளக்கப்பட்ட அரசனுடைய எங்கப் புலம்புலானது என்னால் கேட்கப்பட்டதோ அது என்னுடைய மர்மஸ்தானங்களை அறுக்கிறது. இவ்விதம் தர்மத்தின் அணையை உடைத்தவர்களான பாஞ்சாலர்கள் தர்மத்தை அறியாதவர்கள்; பாரிகள்; வரம்புகடந்தவர்களான அந்தப்பாஞ்சாலர்களை நீர் ஏன் நிக்தியாமலிருக்கிறீர்? நான் பிதாவைக் கொண்றவர்களான பாஞ்சாலர்களை இரவில் தூஞ்கும் பொழுது கொன்று புழுவாகவோ பக்கியாகவோ வேண்டியபடி ஜன் மத்தை எடுத்துப் பிறக்கிறேன். எனக்கிருக்கிற எண்ணத்தை நிறை வேற்றுவதற்கு இப்பொழுதே நான் விரைவுபடிக்கிறேன். அவ்வாறு விரைவுள்ளவனுன் எனக்கு நிக்கிறை ஏது? ஸாகம்வது? அவர் களைக்கொல்வதில் நிச்சயம்கொண்ட இங்க என்னுடைய புத்தியைத் திருப்பக்கூடிய; மனிகன் ஒருவன்கூலகக்கில் உண்டாகவுமில்லை; உண்டாகப்போவதுமில்லை' என்று சொன்னார். மஹாராஜூரே! பிரகாப முள்ள துரோணபுத்திரர் இவ்வாறு உரைக்குவிட்டு எகாங்தத்தில் குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சுத்தாருக்களைகோக்கிச்சென்றார். அவரைப்பார்த்து மஹாத்மாக்களான கிருபர், கிருதவர்மா இருவரும், 'ஏன் இந்த ரதத்தைக் குதிரைகளுடன் சேர்த்துப் பூட்டினையும்? என்ன கார்யம்செய்ய விரும்புகிறையும்? புருஷர்ரேஷ்டனே! உண்ணேடு கூட ஒரு கூட்டமாகப் புறப்பட்டவர்களாயிருக்கிறோம். துக்கத்தி லும் ஸாகத்திலும் ஸமமானபாகமுள்ளவர்களாயிருக்கிறோம். ஆத லால், சொல்லக்கடவாய்' என்றுவினை, அஸ்வத்தாமா பிதாவினுடையவத்தை நினைத்து அதிக்கோபங்கொண்டு தம் உள்ளத்தில் செய்யவிரும்பியதை உண்மையாக அவ்விருவருக்கும் சொல்லானார்.

'கூர்மையான அம்புகளால் வகூக்கணக்கான யுத்தலீர்களைக் கொன்று சஸ்திரங்களைக்கிழேவைத்தவரான என்னுடையபிதா திருஷ்டத்திலும்னனால் கொல்லப்பட்டார். இப்பொழுது கவசத்தைக் கழற்றிவைத்த பாவியான அந்தப் பாஞ்சாலராஜகுமாரைப் பாவ மானசெய்கையினால் அவ்வண்ணமே கொல்லப்போகிறேன். அவ்வாறு என்னால் பசுப்போலக்கொல்லப்பட்ட பாவியான பாஞ்சால

## வெள்ளப் திடுப்பர்வம்.

கக்

ராஜகுமாரன், சஸ்திரங்களால் ஜயிக்கப்பட்டிருக்கிற உலகங்களை அடையாமலிருக்கவேண்டுமென்பது என்னுடைய எண்ணாம். சிறந்த ரதிகர்களும் சத்துருக்களைத் தவிக்கச் செய்யவர்களுமான் நீங்க விருவரும் சீக்கிரமாகக் கவசமணிக்தவர்களும் கத்தியைத்தரித்தவர் களும் விற்பிடித்தவர்களுமாக என்னையே இப்பொழுது எதிர்பார்த் திருங்கள்' என்றுசொன்னார். இல்லாறுசொல்லிவிட்டு, அப்பவத் தாமா ரதத்திலேறிக்கொண்டு சத்துருக்களோக்கிச்சென்றார். அரசரே! அவரைக் கிருபரும் ஸாத்வதனானகிருதவர்மாவும் பின்தொடர்ந்தார்கள். பகைவர்களை எதிர்த்துச்செல்லபவர்களான அவர்கள் மூவரும் யஜ்ஞத்தில் ஹோமஞ்செய்யப்பட்டு நன்றாகஜ்வலிக்கின்ற அக்னிகள்போல் விளங்கினார்கள். பிரபுவே! நன்கு உறங்குகின்ற ஜனங்களையுடைய அந்தப்பாஞ்சாலர்களுடைய பூசறையைக்குறித் துச் சென்றார்கள். மஹாரதான த்ரோணபுத்திரர் வாயிலைஅடைந்து சின்றார்' என்றுகூறினான்.

ஆருவது அத்யாயம்.

வெள்ளப் திடுப்பர்வம். (தோடர்ச்சி)

— \* \* \* —

(அப்பவத்தாமா பாசறைவாயிலில் பூதத்தைக்கண்டு பல ஆயுதங்களை விட்டதும், அவற்றை அதுவிழுங்கவிட அபரி மனம்வந்தி மஹாதேவரை உபாஸிக்க முயன்றதும்.)

திருதாராத்திரன், “ஸஞ்சய! வாயிலில்கிற்கின்ற துரோணபுத்திரரைப்பார்த்து அந்தக்கிருதவர்மாவும்கிருபரும் என்னசெய்தார்கள்? எனக்குஉரைப்பாயாக” என்றுவினாவ, ஸஞ்சயன், சொல்லவானான்:

“மஹாரதான துரோணபுத்திரர் கிருதவர்மாவிடத் திலும்கிருபரிடத்திலும் விடைபெற்றுக்கொண்டு கோபத்தினால்மூடப்பட்ட மனத்தையுடையவராகப் பாசறையின்வாயிலைஅடைந்தார். அவர், அவ்விடத்தில் பருத்ததேகத்தையுடையதும், ஈந்திரருரியர்களுக்கு ஒப்பான . காந்தியையுடையதும், பாசறையின்வாயிலை மறித்துக் கொண்டு சிற்கின்றதும், புளகத்தை உண்டுபண்டுகின்றதும், பெருகிக்கொண்டிருக்கிற ஊனீரோடும் ரக்தத்தோடும்கூடிய புலித்தோலை உடுத்ததும், மான்தோலை மேலாடையாகத்தரித்ததும், ஸர்ப்பத்தைப் பூஜைலாகக்கொண்டதும், மிககிண்டவையும் பயங்கரமானவையும் பற்

பலஆயுதங்களை எடுத்துக்கொண்டிருப்பவையுமான கைகளோடு கூடியதும், பெரும் பாம்பைத் தோன்வளையாக அணிந்நதும், அக்னிஜ்வாலையின் கூட்டங்களால் நிறைந்ததும் 'கோரப்பற்களால் பயங்கரமானதும் திறக்கப்பட்டதுமான வாயுள்ளதும், பயங்கரமா யிருப்பதும், விசித்திரமான ஆயிரம்கண்களால் நாற்பக்கக்களிலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒருழுத்ததைக் கண்டார். அந்தப்பூதத்தி னுடையசரீரமும் வேஷமும் சொல்லவேமுடியாதவை. எவ்விதத்தி னலும் அதைக்கண்டு மலைகள்கூட வெடித்துவிடும். அதினுடைய வாயினின்றும் மூக்கினின்றும் இரண்டுகாதுகளினின்றும் அந்தஆயி ரம்கண்களினின்றும் பெரியஅக்னிஜ்வாலைகள் தோன்றின. அவ்வாறே, தேஜஸாகளின் கிரணங்களினின்றும் சங்கசக்ரகதைகளைத்தரித்தவர் களான ஹ்ருஷீகேசர்கள் நாறுநாறுகவும் ஆயிரமாயிரமாகவும் தோன்றினார்கள். உலகங்களுக்குப்பயங்கரமும் அதிகாச்சர்யகரமுமான அந்தப்பூதத்தைக்கண்டு துரோணபுத்திரர் பயமில்லாதவரீகத் திவ்யாஸ்திரங்களை இறைத்தார். அந்தமகாபூதமானது துரோணபுத்திரரால்விடப்பட்ட அந்தப்பாணங்களை வடவைத்தீயானது ஸமுத்திரத் தினுடையஜலப்பிரவாஹங்களை உட்கொள்வதுபோல உட்கொண்டு விட்டது. அஸ்வத்தாமாவோ அஶ்வத்தும்புத்திரர்கள் பயனில்லாமற் போனதைக்கண்டு ஜ்வலிக்கின்ற அக்னிஜ்வாலைபோன்ற ரதசக்தியை அந்தப்பூதத்தின்மீது பிரயோகித்தார். ஜ்வலிக்கின்ற நுனியுடன்கூடின அந்தச்சக்தியானது, 'அந்தப்பூதத்தைஅடித்து, யுநாந்தகாலத்தில் ஆகாயத்தினின்றுநமுவிவிழுகின்ற பெரிதான உற்கையானது சூரியனைத் தாக்கிச் சிதறுவதுபோலச் சிதறியது. ஏறது, பொற்பிடியுள்ளதும் திவ்யமானதும் ஆகாசத்துக்குஞப்பான காந்தியுள்ளதுமான ஒருகத்தி யை ஜ்வலிக்கின்றஸர்ப்பத்தைப் புற்றினின்று இழுப்பதுபோல உறையினின்று வெளியில் விரைவாகஇழுத்தார். பிறகு, புத்தியுள்ளது அஸ்வத்தாமா உத்தமமானகத்தியை அப்பொழுது பூதத்தின்மீது பிரயோகித்தார். அதனையும் பூதம் விழுங்கிவிட்டது. பிறகு, எல்லா ஆயுதங்களும் இல்லாமல்போகவே, அங்குமிங்கும்பார்த்து, ஆகாசத்தை ஜனாத்தனர்களால் இடைவெளிதில்லாமற்செய்யப்பட்டதாகக் கண்டார். ஆயுதங்களை இழுந்தவரான துரோணபுத்திரர் அந்த அதிக ஆச்சரியத்தைக்கண்டு மிகப்பயங்தவராகக் கிருபர் கிருதவர்மா இவர்க

ஞடையவசனத்தையுமினைத்துக்கொண்டு ஆலோசிக்கலானார். ‘அப்ரியமாயும் ஹி தமாயுமிருக்கிற ஸாஹ்ருத்துக்களுடைய வசனத்தைக் கேளாதவன், நான் எவ்வாறு அவ்விருவர்களையும் அவமதித்துச் சோகத்தைஅடைகிறேனே அவ்வாறேஆபத்தைஅடைந்துதுக்கிகிறேன். கற்றறியாதவனுன் எவன் சாஸ்திரங்களால் காணப்பட்டிருக்கிறவிலூ யங்களைத் தாண்டித் துன்பம்செய்ய விரும்புகிறாலோ அவன்தர்மமார்க்கத்தினின்றுதவறி அதர்மமார்க்கத்தில் பிடிக்கப்படுகிறேன். பசுக்கள், பிராம்மணர்கள், ராஜஸ்திரீகள், ஸ்கேஷிகள், தாய், குரு, பிராயமுதிர்க்கவன், சிறவன், ஜடன், குருடன், காங்குகிறவன், பயந்தவன், எழுங்கிருப்பவன், மதங்கொண்டவன், பித்தன், அஜாக்ரதையாயிருப்பவன், இவர்களின்மீது சஸ்திரங்களைப்போடக்கூடாதென்று இவ்விதம் பெரி போர்களால் மூந்தியே மனிதர்களுக்கு ஏப்பொர்மூதுமே உபதேசிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டநான் சாஸ்திரத்தினால்சொல்லப்பட்ட சாப்ஸ்வதமானவழியை மீறிசென்று தீயவழியினால் இவ்விதமானகார்யம் செய்யத்தொடங்கிக் கோரமானாழுபத்தைஅடைக்கேதன். பெரிய கார்யத்தைஆரம்பித்துப் பயத்தினால்விடுவதென்பது மிக்ககோரமானாழுபத்தென்று வித்வான்கள் சொல்லுகிறார்கள். செய்யஇயலாத கார்யத்தை எந்தமனிதன் தனசாக்கிபலத்தினால் இவ்வுலகில் செய்யச்சக்தியுள்ளவன்? தெய்வத்தைக்காட்டிலும் மனுஷ்யபலமானதுபெரி தென்று சிறிதேனும் (கற்றறிந்தவர்களால்) கருதப்படவில்லை. மனிதன் செய்யக்கூடியமுயற்சியைச்செய்து தெய்வத்தினால் வித்திக்காமல்போமாகில் அவன் தர்மமானவழியினின்றுகழுவி விபரிதமான வழியை அடைகிறேன். ஒருவன் ஒருகார்யத்தைஆரம்பித்துப் பயத்தினால் இவ்வுலகில் விவிரத்தியடைவனாகில் கற்றறிந்தவர்கள் அவனுடையகார்யபிரதிஷ்ணையை அறியாமையின்செயலென்று கூறுகிறார்கள். கெட்டசெய்கையினால் அப்படிப்பட்டாலும் தெய்வத்தைப்பயம் என்னை வந்து அடைந்துவிட்டது. துரோணபுத்திரன் யுத்தத்தில் வள்ளித்ததின்னாலும் விவிரத்தியடைவனாகின்றே? இந்த மிகப்பெரிய பூதமானது தெய்வத்தைம்போல (ஸம்ஹாரத்தில்) மும்பியுள்ளதாக இருக்கிறது. ஆலோசித்துங்கூட எவ்விதத்தின்னாலும் இதை நான் அறிய வில்லை. அதர்மத்தினால்தாண்டப்பட்ட இந்தக்கலங்கமானவண்ணத்தினுடையஇந்தக்கோரமானபலமானது. அந்தத்தைத்தத்தவல்லதாக இருக்கிறது; இதுகிச்சயம். வணக்குநேரங்கிறுக்கின்ற அப்படிப்பட்ட இந்தயுத்தகிழர்த்தியான்து தெய்வத்திற்கேலேயே ஏற்படுத்தப்பட்டது. இச்சமயத்தில் தெய்வபலமின்றி வேறுவிதத்தினால் முயல்வதென்பது

எவ்விதத்தினாலும் ஸாத்யமன்று. அப்படிப்பட்ட நான் இப்பொழுது பிரபுவான் மஹாதேவரைச் சரணம் அடைகிறேன். அவர் எனக்கு நேர்க்கிருக்கின்ற இந்தக்கோரமான தெய்வதண்டத்தை நாசங்கெய் வார். நான் ஜடாதாரியும் தேவதேவரும் உமையவருக்குப்பதியும்கொ வங்களை மாலையாக அணிந்தவரும் ருத்ரரும் பகஞ்சையை நேற்கிரத்தை அபஹரித்தவருமான சிவப்ரானைச் சரணம் அடைகிறேன். அந்தத் தேவரன்கே தவத்தினாலும் விக்கிரமத்தினாலும் தேவர்களை அதிகர மித்திருக்கிறார். ஆதலால், குலபாணியான கிரிசரை நான் சரணமடையப்போகிறேன்' என்றுகூறினார்.

ஏழாவது அத்யாயம்.

ஸ்ரீ ப்ரதிகபரவம். (தோடர்ச்சி.)



(அப்ரவத்தாமா ஈப்பவரமைத் துதித்ததும், அவநுக்கேதில் போன் வேதையில் அக்னி உண்டானதும், அவரநுகில் பல பூதங்கள் வந்ததும், அவர் தம்மையே அக்னியில் வேறாமல்செய்ய ஈப்பவரர் ஒரு கத்தியைக் கோடுத்துத் தாழும் அவர் தேகத்திற் பிரவேசித்ததும், அவர் நிரும்பிப் பாசறைக்கு வந்ததும்.)

அரசரே! இவ்வாறு ஆலோசித்து அந்தத் துரோணபுத்திரர் ரதமத்தியிலிருக்கு இறங்கிப் பரிசுத்தராக சின்றுகொண்டு தியானம் செய்தார். 'உக்கிரஸ்வருபியும் ஸ்திரமாயிருப்பவரும் மங்களஸ்வருபி யும் அழும்படி செய்கின்றவரும் பிராணிகளை யீழிம்விப்பவரும்சாசான ரும் சாசவராம் கைலாஸமலையில் வவிப்பவரும் வரண்களைக் கொடுப் பவரும் (ஸம்ஹாரக்ருத்யத்தினால்) விளையாடுபவரும் ஸம்஭ாரத்தை விருத்தி செய்பவரும் அழிவில்லாதவரும் கறுத்தகண்டத்தையுடைய வரும் பிறப்பில்லாதவரும்ரோதனங்கெய்தவரும் தக்ஷருடையாகத் தை அழித்தவரும் (பாபத்தை) அபஹரிப்பவரும் உலகத்தைத் தம் முருவமாகக் கொண்டவரும் பற்பல ரூபமுள்ளகண்களையுடையவரும் அனேக ரூபமுள்ளவரும் உமைக்குப் பதியாயிருப்பவரும் இநிகாட்டில் வவிப்பவரும் கர்வமுள்ளவரும் பெரிய கணங்களுக்குப் பதியாயிருப்பவரும் பிரடிவும் கட்வாங்கத்தைத் தரித்தவரும் முண்டிதரும் ஜடையுள்ளவரும் பிரம்மசாரியும் திரிபுரத்தை ஸம்ஹரித்தவருமான் இந்த ருத்திரரை, அல்படுத்தியுள்ளவருல் செய்யமுடியாத

\*ஸர்வபூதோபஹாரத்தினால் இப்பொழுது ஆராதிக்கப்போகிறேன். ஸ்தோத்திரங்க் செய்யப்பட்டவரும் ஸ்தோத்திரம் செய்யுத்தக்கவரும் ஸ்தோத்திரம் செய்யப்படுகின்றவரும் ஸபலமான கர்சனத்துடன் கூடினவரும் தோலைஆடையாக உடுத்தவரும் மிக்க சிவப்புசிறமுள்ள வரும் கறுத்தகண்டத்தையுடையவரும் ஸவிக்கத்தகாதவரும் தடுக்க முடியாதவரும் சுக்கிரரூபியும் உலகங்களை ஸ்ரஷ்டிப்பவரும் பிரம்ம ஸ்வரூபியும் பிரம்மசாரியும் சிறந்த விரதமுள்ளவரும் தவத்தில் ஸிலை பெற்றவரும் முடிவில்லாதவரும் கபஸ்விகநாக்குக் கதியாறிருப்ப வரும் அனேகனுபமுள்ளவரும் கணங்களைக்கு ஏத்துப்பூரும் மூன்று கண்களையுடையவரும் பிரியமான பாரிதை தர்களையுடையவரும் தன பதியானகுபேரனுக்கு இனியகண்பூரும் கௌரி<sup>१</sup>கவியின்மனத்துக்கு இனியவரும் ஸாப்ரமணியருக்குப்பிதாவும் மிக்கள்விறமுள்ளவரும் உத்தமமானகாளையை வாகனமாகக்கொண்டவரும் தோலாடையுடுத்த வரும் அதிக உக்கிரரூபியாயிருப்பவரும் உடையை மகிழ்விப்பதிலே யே பற்றுள்ளவரும் உத்தமர்களைக்காட்டிலும் உத்தமரும் எவரை விட உத்தம வஸ்து இல்லையோ அப்படிப்பட்ட ஸர்வோத்தம வஸ்துவாயிருப்பவரும் உத்தமமான பாணங்களையும் அஸ்திரங்களையும் தரித்தவரும் திசையின் ஓரத்திலிருப்பவரும் தேசங்களை ரக்கிப்பவரும் பொற்கவசமணிந்தலிரும் விளையாடுபவரும் சந்திரனைத் தலையில் அணிந்தவரும் சரண்யரும் தேவருமான் ருத்திரரை உத்தமமான ஸமாதியினால் சரணமடைகிறேன். எவ்விகத்தினுறும் தாண்டமுடியாத இந்தக் கோரமான ஆபத்தை இப்பொழுது நான் தாண்டு வேணுகில் பரிசுத்தமான ஸர்வபூதோபஹாரத்தினால் பரிசுத்தரான சுப்ரவரரைப் பூஜிப்பேன்<sup>२</sup> என்று பிரார்த்தித்தார். நல்ல செய்கை யையுடைய மஹாத்மாவான அந்த அஸ்ரவத்தாமாளினுடைய இவ்விதமானே முயற்சியை யோகமகிழ்மையினால் அறிந்து அவருடைய முன் னிலையில் ஸ்வரணமயமான ஒருவேறுதி சோன்றியது. அரசரே ! அந்த வேதியில் அப்பொழுது அக்னி தோன்றிற்று. அது ஜ்வாலை களால் திக்குக்களையும் திக்கோணங்களையும் ஆகாயத்தையும் நிரப்புகிறதுபோலிருந்தது. அவ்விடத்தில் ஜ்வலித்தின்ற முகங்களையும் கண்களையுமுடையவைகளும் அனேக கால்களையும் கழுத்துக்களையுமுடையவைகளும் ரத்தினங்களாலான விசித்திரமான தோள்வளைகளைத் தரித்தவைகளும் அவ்வாறே மேலே தூக்கப்பட்ட கைகளையுடையவைகளும் யானைவடிவமுள்ளவைகளும் மலைபோன்றவைகளு

<sup>1</sup> பஞ்சஷுதங்களாலாகிய தம்சரீத்தையே பலியாகக் கொடுப்பது.

மான மகாகணங்கள் தோன்றின. பாரதரே! நாய், பன்றி, ஒட்டகம் இவைகளின் வழிவம்போன்ற வடிவமுள்ளவர்களும் குதிரை, நரிழசு இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்களும் கரடி, பூஜை, சிறு த்தை, வேங்கைப்புலி, காக்கை, தலைனா, கிளி, பெரியமலைப் பாம்பு, அன்னப்பறவை இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்களும் வெண்ணிறமுள்ளவர்களும் மரங்கொத்திப் பறவை, காடை, ஆமை, முதலை, \*சிம்சமாரம், பெரியசூரியன், திமிகுதிரை, அண்றில், புரை, மாடப்புரை, கீர்க்காக்கை இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்களும் உள்ளங்கை போன்ற காதுள்ளவர்களும் ஆயிரம் கண்ணுள்ளவர்களும் பருத்தவயிறுள்ளவர்களும் சதையில்லாதவர்களும் காக்கை, கழுகு இவைகளின் முகமுள்ளவர்களும் அவ்வாறே தலையில் வாதவர்களும் கரடியின் முகமுள்ளவர்களும் பயங்கரமானவர்களும் மிகஜ்வலிக்கின்ற கண்களையும்நாக்குக்களையுமடையவர்களும் ஜ்வாலையின் வர்ணம்போன்ற வர்ணமுள்ளவர்களும் ஜ்வாலைபோன்ற மயிருள்ளவர்களும் ஜ்வலிக்கின்ற ரோமங்களுள்ளவர்களும் நான்கு கைகளுள்ளவர்களும் செம்மறியாடி, வெள்ளாடி இவைகளின் முகம்போன்றமுகமுள்ளவர்களும் சங்குபோலப் பிரகாசிக்கின்றவர்களும் சங்குபோன்ற முகமுள்ளவர்களும் "சங்கினிறம்போன்ற நிறமுள்ளவர்களும் சங்கமாலைகளை அணிந்தவர்களும் சங்கின் ஜ்வலிக்குச் சமமான ஜ்வியுள்ளவர்களும் ஜடைகளைத் தரித்தவர்களும் ஜூங்துகுடுமியுள்ளவர்களும் முண்டித்தர்களும் இளைத்தவயிறுள்ளவர்களும் நான்குகோப்பப்பற்களையடையவர்களும் நான்கு நாவுள்ளவர்களும் முளைபோன்றகாதுகளையடையவர்களும் கிர்ட்டமுள்ளவர்களும் மொன்று சியைத்தரித்தவர்களும் சுருண்டமயிருள்ளவர்களும் தலைப்பாகையுள்ளவர்களும் கடுக்கன்களை அணிந்தவர்களும் அழகியமுகமுள்ளவர்களும் நன்றாக அலங்கரிக்கப்பட்டவர்களும் தாமரைமலையும் கரு நெய்தல்மலையும் தலையிலணிக்கவர்களும் மகுடத்தைத்தரித்தவர்களும் மகிழ்ச்சிபொருந்தியவர்களும் நாதுநாரூகவும் ஆயிரமாயிரமாகவு மிருப்பவர்களும் சதக்கிகளையும்சக்ரத்தையும் உலக்கையையும்கையில் பிடித்திருப்பவர்களும் புசண்டி பாசம் தண்டம் இவைகளைக்கையில் பிடித்தவர்களும் பின்பக்கங்களில் அம்பரூத்தாணிகளைக்கட்டிக்கொண்டிருப்பவர்களும் ஆச்சரியகரமான பாணங்களால் அதிகரித்தவர்களும் துவஜம், பதாகை, கண்ணடை, கோடாலி, இவைகளுள்ளவர்களும் பெரியபாசம், உருட்டித்தடி, தூண்கள், கத்திகள் இவைகளைக்

## செல்லப் பிகபர்வாம்.

உடு

கையில்பிடித்தவர்களும் ஸர்ப்பங்களால் உயரச்சுற்றப்பட்ட கிரிடங் களையுடையவர்களும் பருத்தவர்ப்பங்களைத் தோள்வளைங்களாகத் தரிக் கின்றவர்களும். விசித்திரமான ஆபரணங்களைத் தரிக்கின்றவர்களும் புழுதிபிடிந்துவர்களும் சேற்றினைப் பூசப்பட்டவர்களும் பற்பலவித மான வஸ்திரங்களையும் மாலைகளையும் அனிந்தவர்களும் கறுத்ததுங் கங்களுள்ளவர்களும் மஞ்சள்சிறமுள்ள அங்கக்குங்கள்வர்களும் வப னஞ்செய்யப்பட்டிருக்கிற முகமுள்ளவர்களும் களிப்புள்ளவர்களும் ஸ்வர்ணவர்ணமுள்ளவர்களுமான பாரிதைகர்கள் அளைவர்களும் பேரி களையும் சங்கங்களையும் மிருகங்கங்களையும் ஜர்ஜுரங்களையும் ஆனகக் களையும் கோமுகங்களையும் வாசித்தார்கள். அவ்வாறே, புருஷரிரே வ்த்தர்களான இன்னும் மற்றமலோரதர்கள் வங்தோத்துடன் பாடி அருகள்; தாண்டினருகள்; பாய்ந்தார்கள்; சூத்தாடினருகள், உக்கிர ஸ்விபாவமுள்ளவர்களும், அங்கினிஜ்வாலைபோன்றதிலைமயிருள்ளவர்களு மாக லேகத்துடன் ஒடினருகள். மதங்கொண்ட பெரியயாளைகள் போல அடிக்கடி காஞ்சித்தார்கள்; சூரியனரும் பலாத்கரித்துச்சத்தருக் களைக்கொல்லுகின்றவர்களும் ஸஹித்தமுடியாகவுல்லமையுள்ளவர் களுமான அந்தப்பாரிதைகர்கள் அதிகபயங்காரர்களாகவும் கோருப முள்ளவர்களாகவும் சூலங்களையும்பட்டவங்களையும் கையில்கொண்ட வர்களாகவும் பற்றாலுமிருமான வஸ்திரமுடுத்தவர்களாகவும் சித்திர மானமாலைகளையும் சந்தனங்களையும்தரித்தவர்களாகவும் ஏத்தினங்களால் சுத்திரமான தோள்வளைகளைத் தரித்தவர்களாகவும் உயரளிக் கப்பட்டகைகளையுடையவர்களாகவும் இருந்தார்கள். சிலர் உதிரத்தை யும் ஊன்றையும் தெய்யையும் குழிக்கின்றவர்களாகவும் மாம்ஸங்களையும் நாம்புகளையும் தின்கின்றவர்களாகவும் குடுமியுள்ளவர்களாகவும் கோங்கிலவமலர்களைத் தரித்தவர்களாகவும் அதிகஸங்தோதை முள்ளவர்களாகவும் சட்டிபோன்றவழிமுள்ளவர்களாகவும் மிகக்குறு தியிருப்பவர்களாகவும் மிககீண்டவர்களாகவும் மிகத்தொங்குகின்ற (அங்கங்களையுடைய)வர்களாகவும் அதிபயங்கரர்களாகவும் விகாரமான ரூபமுள்ளவர்களாகவும் கறுத்தும் தொங்கிக்கொண்டுமிருக்கும் உதடுகளுள்ளவர்களாகவும் பெரிய ஆண்குறியும் கண்டைக்காலும் பிழமுமுள்ளவர்களாகவும் உத்தமர்களாகவும் புற்பலவருப்புண்டயவர்களாகவும் விகாரமானரூபமுள்ளவர்களாகவும் மொட்டைட்தத்தலையுள்ளவர்களாகவும் சடையுள்ளவர்களாகவுமிருக்தார்கள். அவர்கள், ஸலுர்ய ஞேகும் சந்திரஞேகும் '(மற்ற) கிரஹங்களோடும் கஷத்திரங்களோ இங்கூடினாலுகாயத்தைப் பூமியில் உண்டுபண்ணுவார்கள். அவர்கள்.

நான்குவிதமான பூதஸலமுகத்தை நாசம் செய்வதற்குச் சாமர்த்திய மூள்ளவர்கள். அவர்கள் பயமற்றவர்கள்; நித்தியம் ஹரருடையபுருவ நெறித்தலை ஸஹிப்பவர்கள்; நித்தியம் இஷ்டப்படி காரியத்தைச் செய் பவர்கள்; மூவுலகங்களிலுமூள்ள ஈசவரர்களுக்கு ஈசவரர்கள்; நித்திய மான ஆனந்தத்தினால் மிகுந்த மனக்களிப்புரளவர்கள்; வாக்குக்கு அதிபதிகள்; மாதவர்யமில்லாதவர்கள்; எட்டுவிதஜூஸவரியத்தையும் அடைந்தும் அவர்கள் கர்வத்தைஅடையாதவர்கள். பகவானே சங்க ரர் அவர்களுடையகர்மங்களால் நித்தியம் ஆச்சரியத்தைஅடைகிறார். அந்தப்பாரிஷதார்களால் சேர்க்கப்பட்டிருக்கிற மனம்வாக்குச் செய்கை களால் நித்தியம் ஆராதிக்கப்பட்ட அந்த ஈசர், மனத்தினாலும் வாக்கி னாலும் செய்கைகளாலும் பஜிப்பவர்களைத் தாம்பெற்றபுதர்களைப் போல ரக்ஷிக்கிறார். முற்றவர்கள் ரக்தத்தையும் ஊனீரையும் குடிக் கிண்றவர்கள்; எப்பொழுதும் பிரம்மதுவேவிகளிடங்களில் குரோத மூள்ளவர்கள். (அத்யாத்ம, அதியஜ்ஞ, அதிதைவ, அதிலேரகங்களி லுள்ளதேவதாருபிகளான அவர்கள் அன்னம், கொடிரஸம், அம்ரு தம், சந்திரமண்டலமென ) நான்குவித ஸ்வரூபத்துடன் கூடின ஸோமரஸத்தை எப்பிராழுதும் பானம் செய்யபவர்கள். அவர்கள் சாஸ் திரப்பறிற்சியினாலும் பிரம்மசர்யத்தினாலும் தவத்தினாலும் மன அடக்கத்தினாலும் சூலாயுதத்தை அடையாளமாகக்கொண்ட ஈச வரரே நன்குஆராதித்து ருத்திரஸாயுஜ்யத்தை அடைந்தவர்கள். சென்றது நிகழ்கண்றது வருவது இவைகளுக்குப் பிரபுவாயும் தொட்குண்ணயபரிபூர்ணராயுமிருக்கின்ற மஹேஸ்வர் பார்வதியுடன் தம்முடைய ஸாயுஜ்யம்பெற்ற. மகாபூதகணங்களோடு ஸாகாநுப வம்செய்கிறார். அவர்கள் பற்பலவாத்யங்களாலும் அட்டஹாஸத் தாலும் விம்மாதத்தாலும் சிறங்கரஜனத்தாலும் உலகத்தை கடுங் கச்செய்துகொண்டு அப்பவத்தாமாவுக்கு எதிர்முகமாக வந்தார்கள். மஹாதேவரை ஸ்தோத்திராஞ்செய்கின்றவைகளும் ஒளிகளைப் பரப்பு கிண்றவைகளும் கல்லகாங்கியையுடையவைகளும் மஹாத்மாவான துரோணபுத்திரருடைய மகிமையை விருத்திசெய்யக்கருதியிலை களும் அவருடைய அந்தத்தேஜஸைஅறிய எண்ணங்கொண்டவை களும் வெளாப்புதிகவாதத்தைப் பார்க்கவிரும்பினவைகளும் பயங் கரமும்உக்ரமமானபரிகம், கொள்ளி, குலம், பட்டஸம் இவைகளைக் கையில்பிடித்தவைகளும் கோராபுமூளவைகளுமான பூதஸங்கங் கள் ஆயிரம் ஆயிரமாக எதிர்முகமாகவங்தன. எந்தப்பூதகணங்கள்

\* ஜூராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் ஆகிய பிராணிக்கூட்டம்.

## வெள்ளப் புது கபர்வம்.

உள்

பார்த்தமாத்திரத்தினுலேயேழுவுகங்களுக்கும் பயத்தை உண்டுபண் னுடுகின்றவைகளோ அப்படிப்பட்டழுதகணங்களோத்து ரோண்டுத்திரர் பார்த்தும் (பயத்தினால்) வருத்தத்தை அடையவில்லை. பிற்கு, துரோண்டுத்திரர் வில்லைக் கையில்கொண்டவராகவும் உடும்புத்தோலால் செய்த விரலுறைகட்டிக்கொண்டவராகவும் தாமாகவே தம்மனத்தி னால் தம்மைப்பலியாக ஏற்படுத்தினார். பாரதரே! மனேனதூர்யமுள்ள துரோண்டுத்திரருடைய அந்தக்கர்மாவில் விற்களே ஸமித்துங்களும் கூர்மையுள்ளபாணங்களே பவித்திரங்களும் ஆத்மாவே ஹவிஸாமாக இருந்தன. பிறகு, பிரதாபசாலியும் அதிககோபமுள்ளவருமான துரோண்டுத்திரர் ஸோமனைத் தேவதையாகக்கொண்ட மங்கிரத்தி னால் தம்மைப் பலியாக ஏற்படுத்தினார். பயங்கரமானசெய்கையுள்ள வந்தும் ரெளத்ரமான கர்மங்களால் (சத்துருஷம்ஹாவ விரதத்தி னின்று) தவருதவரும் மஹாத்மாவுமான அந்த ருத்திரரை ஸ்தோத்திரஞ்சீய்து கைகளைக் குவித்துக்கொண்டு இவ்வாறு கூறினார்.

‘பகவானே! அங்கிரவினுடையதுத்திலுதித்த இந்ததூத் மாவை இப்பொழுது நான் நல்ல ஆங்கிரியில் தேவாமங்குசெய்கிறேன். என்னைப் பலியாகநற்றுக்கொள்ளும். மகாதேவரே! உலகத்தையே ஸ்வருபமாகக்கொண்டவரே! தீவரிரிடத்திலுள்ள பக்தியினால் உத்தமமானஸமாதியினால் இந்ததூபத்தில் உம்முடையஸங்கியில் செய்யத்தொடங்குகிறேன். உம்பிடத்தில் எல்லாப்பிராணிகளும் கிலைபெற்றிருக்கின்றன, எல்லாப்படித்துவம் உம்மிடத்தில் கிலைபெற்றிருக்கின்றன. குணக்கள்மாத்திரம் உம்மிடத்தில் கிலைபெற்றிருக்கின்றன. எல்லாப்பிராணிகளுக்கும் ஆதாரமாகவிருப்பவரே! விபுவே! தேவரே! என்னால் பகைவர்கள் வெல்லவக்கூடாதவர்களாகிவிட்டால் ஹவிஸாயிருக்கின்ற என்னை ஏற்றுக்கொள்ளும்’ என்றார். துரோண்டுத்திரர் இவ்வாறு சொல்லிவிட்டு ஜ்வலிக்கின்ற அக்னியுடன்கூடினா அந்தவேதியின்மீதே தெறித் தம்முடியிரை இழுக்கத்துணிக்கு அக்னியில் உட்கார்ந்தார். கைகளை உயர்த்துங்கியவரும் அசைவற்ற வரும் ஹவிஸாக ஆணுகிவந்தவருமான ஆவரைக்கண்டு’ ஷாட்குண்ய பரிபூர்ணரான ஸாக்ஷாத் மகாதேவர் சிரித்துக்கொண்டு கூறலானார்.

‘உத்தமமான செய்கைகளையுடைய கிருஷ்ணனால் மெய்மை, தூங்கமை, நேரமை, தவம், நியமம், பொறுமை, பக்தி, தைர்யம், செய்கை, மனம், வாக்கு இவைகளால் உள்ளபடி நான் ஆராதிக்கப்பட்டேன். ஆதலால், கிருஷ்ணனைக்காட்டிலும் அதிகமிழ்த்தமான வண் எனக்கு வேறுதிருவன்னில்லை. அப்பா! நன்குமதிப்பைப்பெச்சீய

கின்றவனும் உண்ணெறிய எண்ணங்கொண்டவனுமான என்னால் எப்பொழுதும் பாஞ்சாலர்கள் காக்கப்பட்டார்கள். மாயைகளும் பல வாருகடன்டுபண்ணப்பட்டன. பாஞ்சாலர்களை ரக்ஷிக்கின்றனள்ளுல் அந்தக்கிருஷ்ணதுக்கே நன்மதிப்புச்செய்யப்பட்டது. அவர்களோ காலத்தினால் அவமதிக்கப்பட்டுவிட்டார்கள். இனி அவர்களுக்கு உயிர் இல்லை என்றார். பகவான் இவ்வாறுசொல்லிவிட்டுத் தம் முடையசரீரமாகஇருக்கிற மஹாத்துமாவான அப்பவத்தாமாவினிடம் ஆவேசித்தார். அவருக்கு மாசற்றதாயும் உத்தமமாயுமிருக்கிற ஒரு கத்தியையும் கொடுத்தார். பிறகு, பகவானால் அனுப்பிரவேசிக்கப் பட்ட அப்பவத்தாமா மீண்டும் தேஜவினால் ஜவலித்தார். தேவரால் கொடுக்கப்பட்ட தேஜவினால் யுத்தத்தில் வேகமுள்ளவருமானார். பாசறைக்கு நாற்பட்டுக்களிலும் செல்லுகின்றவரும் மஹாரதரு மான அந்தத் துரோணபுத்திரரை, செல்லுகின்றவரும் தேவதேவரும் (பாவத்தை) அபுறாரிப்பவரும் ஸ்திரமாக இருப்பவருமான ஸாக்ஷாத் ஈசவரரைப்போலக்கண்டு அந்தப்பூதங்களும் ராக்ஷஸர் பட்டனர் "என்றான்.

### எட்டாவது ஆதியாயம்.

ஸஸ எ ப் து க பர் வ ம். (தோடர்ச்சி.)



(அப்பவத்தாமா பாசறைவாடிலில் சிறுபதரயும் சிருதவர்மாவை யும் வைத்து உள்ளோசென்று திருப்புத்தமிழ்னன் தரோ படிபுத்தீர் காந்தாரதலானார்களோகி கொள்றதும், பயந்து வேரிலில் ஜூனவர்களோகி சிறுபநம் சிருதவர்மாயும் கொள்றத்தும்.)

சிருதராஷ்டிரன், "மஹாரதரான துரோணபுத்திரர் அவ்வாறு பாசறையைக்குறித்துச் சென்றவுடன், கிருபரும் கிருதவர்மாவும் பயத்தினால் பிடிக்கப்பட்டுத் திரும்பாமலிருக்கார்களா? (அவ்விரு வரும்) அல்பர்களானகாவலாட்களால் தடிக்கப்படாமலிருக்தார்களா? ரக்ஷகர்களால் காணப்படாமலிருக்கார்களா? மஹாரதர்களான் அவ்விருவரும் பொறுக்கமுடியாதகாரியமென்று எண்ணித் திரும்பாமலிருக்தார்களா? ஸஞ்சய! பாசறையை நாசஞ்செய்து ஸோமத்தர் களையும் பாண்டவர்களையும் கொன்று இரவில் அந்தப்பிரதிஜ்ஞானானது ஸபலமாகச்செய்யப்பட்டதா? அந்தத்துரோணபுத்திரர் எவ்சித்ததினும் செய்யமுடியாதகாரியத்தைச்செய்து யுத்தத்தில் உத-

தமமான தூர்யோதனானுடையவழியே அடைந்து நின்றாரா? தூங் கிக்கொண்டிருந்த திருஷ்டத்யுமனையை சிகண்டியையும் திரெள பதியின் புத்திரர்களையும் (மற்றுமுள்ள) பாண்டவளைங்கர்களையும் கொன்று அவர்களால் பூமிமூடப்பட்டதா? எந்தெய! படித்திருந்தவர் களும்கொல்லப்பட்டவர்களும் ரத்தத்தினால் நினைக்கப்பட்டவர்களு மாணபாஞ்சாலர்களால் பூமியானது மூடப்பட்டதா? ஒத்தீன் எனக்குச் சொல்வாயாக. வீரர்களான திருஷ்டத்யுமனை சிகண்டிரிருவரும் பாஞ்சாலர்களோடு கொல்லப்பட்டுப் பூமியில்படித்தார்களா? எந்தெய! அவ்விருவராலும் என்னகாரியம் செய்யப்பட்டது? ஆதீன் எனக்குச் சொல்வாயாக” என்று வினை, வாந்தையன் சொல்லலானான்.

“மஹாத்மாவான அந்தக் துரோண்டுக்குரைர்! பாசனையைக்கு, நிதி நூச் சென்றவுடனே, கிருபரும் கிருதவர்மாவும் துரோண்டுக்குரைரை யே பின்தொடர்ந்தார்கள். அரசரே! அப்பவுத்தாமாலேவா முயற்சியுள் எவர்களின அந்த இரண்டு மஹாராத்ரிகளையும் கண்டு எந்தோத்தமுள் எவராக மெதுவாக இந்தவரை தத்தைக்கூறலாலூர். ‘முயற்சியுள்ளவர் களான நீங்கள் இருவருமே எல்லாகூஷத்திரியர்களையும் நாசத்திசெய்வ தில் போதுமானவர்கள். மிகுஷ்டிருப்பவர்களும் பெரும்பாலும் உறங் கிக்கொண்டிருக்கின்றவர்களுமான இந்தயுத்துரீர்களைக்கொல்லவற்றில் ஈந்தேகம்ஏது? நான் பாசனையில் டிரவேசிக்குப் போகி தீரன், காலன் போல் ஸஞ்சரிக்கப்போகிறேன்; ஒருமணித்துவமுறை மிரோடு உங்கள் இருவரிடமிருக்கும் சிடுட்டாதபடியானகார்யத்தை நீங்கள் செய்ய வேண்டுமென்பது என்னுடைய உச்சயமானவர்களும் என்றார். அப்ப வத்தாமா இவ்விதம் சொல்லி, தமது பயந்தைவிட்டு பார்த்தார்களின் பெரியபாசனையில் வேதுலமியாக ஆங்காநித்துப்பட்டிரவேசித்தார். மிக்க புஜபலமூள்ளவரும் (நான்தப்பாசனத்துயினுடைய) அனைமாஸ்துக்களை அறிந்த வருமான அந்தக் குரோண்டுக்குரைர் மிக்குக்காப்புக்காண்டு தேஜவிழல் கண்குஜவலிக்கண்றவராகி உள்ளேபுகுந்து, பிறகு, ஒராவில் என்றாக சித்திரைசெய்துகொண்டிருக்கிற எல்லாஜனங்களையும் சுற்றிப்பார்த்தார்? திருஷ்டத்யுமனைஞ்சூடைய இருப்பிடத்தை மெழுவாககிணங்கி னார். அவர்களோ சூத்தத்தில் பெரியகாரியத்தைச் செய்து மிக்களைத் தவர்களாகவும் கவலையற்றவர்களாகவும் தங்கள் படைவீரர்களால் சூழப்பட்டவர்களாகவும் நன்கூறங்கிக்கொண்டிருந்தார்கள். பாரத ரே! பிறகு, த்ரெளனீயானவர் திருஷ்டத்யுமனைஞ்சூடைய அந்தவீட்டு மூலதுழைந்து சயனத்தில்தூக்குகிற அவைன் ஸமீபத்தில்கண்டார். வேந்தரே! வெண்பட்டினால்வெண்மையாகஇருக்கிறதும் பெரியநூம்

சிறங்கமேல்விரிப்பினால் மூடப்பட்டுள்ளதும் சிறங்கபுஷ்பமாலை களோடுகூடியதும் வாஸனைப்புகைகளாலும் சூரணங்களாலும், நன் மணம் உள்ளிப்பண்ணப்பட்டதுமானபடிக்கையில் படித்திருப்பவனும் மஹாபலமுள்ளவனும் நம்பிக்கையுள்ளவனும் ஒரிடத்தினின்றும் பய மில்லாதவனும் தூங்கிக்கொண்டிருப்பவனுமான திருஷ்டத்தியும்ன ணைக் காலால் உதைத்தார். யுத்தத்தில்கெட்டமதங்கொண்டவனும் அளவிடமுடியாத பலமுள்ளவனுமான அந்தத்திருஷ்டத்தியும்னன் காலாலுகைத்தநினால் தூக்கம்விழித்து எழுங்கிருங்கு, (உதைத்தவர்) மகாரதரான துரோணபுத்திரரென்று ஆற்றிந்தான். மஹாபலசாலியான அப்வத்தாமா சயனத்தினின்று எழுங்கிருக்கின்ற பாஞ்சால்யனைஇரு கைகளாலும் மயிர்களிற்பிடித்துப் பூமியில்தேய்த்தார். பாரதரே ! அந்தத்தரெணியினால் பலத்தினால் தேய்தகப்பட்டவனும் (சத்துருவி னால்) சூழப்பட்டவனும் சித்திரையனினால்விவேகத்தைஇழுங்கவனுமான அந்தத்திருஷ்டத்தியும்னன் அப்பொழுது ஒன்றும்செய்வதற்குச் சக்தி யற்றவனான். பிறகு, குருபுத்தியுள்ளவரும் அதிககோபமுள்ளவரு மான துரோணபுத்திரர் பாஞ்சாலராஜகுமாரனை. விரைவாகப்பூமியில் தேய்த்துப் பரபரப்புடன் வில்லி லுள்ள நாண்கழித்தைஅவிழித்து அவனுடையகழுத்தில் அந்தநாண்கழித்தைக்கட்டி விரைவுள்ளவராக வும் கோபமீறினவராகவும் மனுக்கைக்குருமாகச்செய்துகொண்டு அப்பொழுது அவனைக் கொன்றுர். மன்னரே ! துரோணபுத்திரர் காலினால் அவனைக் கழுத்திலும் மார்பிலும் கால்களிலும் ஏறியிதித் துக்கொண்டு, அலறுகின்றவனும் தூங்கின்றவனுமான அந்தத்திருஷ்டத்தியும்னனை ஆட்டைக்கொல்லதுபோலக் கொன்றுர். பலசாலியான துரெளனியினால் வேகத்துடன் பலத்தினால் தடுக்கப்படுகின்றவ னும் பலசாலியுமான. அந்தப்பாஞ்சாலராஜகுமாரன் நகங்களால் த்ரெள ணியைக்கீறிக்கொண்டு விளக்கமாயில்லாமல் ஒருவசனத்தை உறைக்க வானான. ‘ஆசார்யபுத்திர ! சஸ்திரத்தினால் என்னைக்கொன்றுவிடி ; தாமஸம் செய்யாதே. மனிதர்களுள்கிறங்கவனே ! உன்னால் புண் ணியசாலிகளுடையலோகங்களை அடைவேங்க’ என்றான். சத்திருக்களைத்தவிக்கச்செய்பவரும் பலசாலியுமான த்ரெளனியால் நன்றாக ஆக்கிரமிக்கப்பட்டவனும் பாஞ்சாலராஜகுமார னுமான திருஷ்டத்தியும் னன் இவ்விதவசனத்தைச்சொல்லி ஓய்ந்தான். அப்வத்தாமா அவ னுடைய விளக்கமில்லாத அந்தவாக்கைக்கேட்டு, ‘குலத்தைக்கெடுத்த பாடி ! ஆசார்யர்களைக்கொல்லுகின்றவர்களுக்கு கல்லடலகங்கள்கிடையா.’ கெட்டபுத்தியுள்ளவனே ! ஆதலால், சஸ்திரத்தினால் கீங்க

மடையத்தக்கவனல்லை. குருரனுகவும் வரம்புகடங்கவனுகவுமிருந்த உன்னால் என்னுடையதிதா கொல்லப்பட்டார். ஆதலால், கொடிய செய்கையைச்செய்தவனுனையும் குருரனுனான்னால் கெர்ல்லப்பட்டத் தக்கவன்' என்றார். இவ்விதம்பொலிக்கொஸ்டி கோபத்து...ன் விம் மானாது மத்யாளையைக்கொல்வதுபோல அதிகருந்தாமானாகாவுதை களால் அந்தவீரனை மர்மஸ்தானங்களில் உதைக்கத்தார். மஹாராஜரே! வீட்டில்கொல்லப்படுகின்ற அந்தவீரனுகை...ய சப்தத்தினால் ஸ்திரீ களும் அவனுடைய காவற்காரர்களும் விழித்துக்கொண்டார்கள். அவர்கள் (திருஷ்டத்தியும்னைக்) கொல்லுகின்றவரும் மனுஷ்யப்பலத் தைமீறிய பலத்தையுடையவருமான அந்தக்குரைளனியைக்கண்டு பூதமென்றுள்ளனிப் பயத்தினால் பேசாமலிருக்குவிட்டார்கள். அந்தப்பாஞ்சாலவராஜரை அந்தப்பரயக்கினையமலோடுத்துக்கணுப்பி, அதிக தேஜீஸ்டான் அழகானகாட்சியின்ன ரத்தநூ அடைந்து, அதில்லறி னர். தசீசரே! பலசாலியான அந்த அப்பவற்காமா திருஷ்டத்தியும்ன அடைய இருப்பிடத்தினின்று வெளியில்வங்கு சிசைகளை நாற்பக்கங் களிலும் ஒலிக்கச்செய்துகொண்டு சுத்துருந்தோக்கொல்ல எண்ணி ரத்துடன் (மற்றவருடைய) பாரதரயை தோக்கிச் சென்றார்.

பிறகு, மஹாரதான அந்தத் துரோனாஸுத்திரர் புறப்பட்டிப் போனவுடன், அப்பொழுது ஒன்றுசேர்ந்திருக்கிற காவற்காரரை லாருடனும் ஸ்திரீகள் உரக்காலத்திற்காரன். பாரதரே! அரசனுன திருஷ்டத்தியும்னன் சொல்லப்பட்டதைக்கண்டு, அவைனச்சார்ந்த அரசர்களைவரும் மிக்க சோகமுன்னவர்களாக உரக்க அலறிந்துகள். அந்தஸ்திரீகளுடைய அந்தச் சப்தத்தினால் ஸப்பத்திலிருந்த சூத்திரியகிரேஷ்டர்கள் பரபரப்புள்ளவர்களீரா யுத்தஸன்னூறும் செய்தார்கள்; 'இதுள்ளன' என்றும் சொன்னார்கள். அரசரே! அந்தஸ்திரீகளோ பாரதவாஜரான அப்பவற்காமானவைப்பார்த்து மிசப்பயந்த வர்களாகி, 'சீக்கிரம் ஒதிச்கன். ராக்ஷஸ்தே மனிதனே இவனையாரென்று நாம் அறியோம். பாஞ்சாலவராஜரைக் கொன்றுவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டிருக்கிறான்' என்று குன்பக்குராலிடன் கொன்னார்கள். பிறகு, அந்தச் சிறந்தியதுகீர்கள் அந்த அப்பவற்காமாவை விரைவாகச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் வருகின்ற அவர்களைவன்றயும் ருத்திராஸ்திரத்தினால் நாசம்செய்தார். அவர் திருஷ்டத்தியும்னையும் அவனுடைய அந்த ஹீர்களையும் கொன்று பக்கத்தில் சயனத்தில் உறங்கிக்கொண்டிருந்த உத்தமெளஜஸையும் பார்த்தார். அவனையும் காலால் கழுத்திலும் மார்பிலும் பராக்கிரமித்

தினால் மிகித்து, விசேஷமாக அவறுகின்றவனும் சத்துருக்களை அடக்குகிறவனுமான அவைன் அவ்விதமாகவே கொன்றார். விக்கிரம முள்ளவனுண் அந்த யுதாமன்யுவும் அந்த அர்வத்தாமாவை ராஷ்டிவெனென்றெண்ணிக் கதையை எடுத்துக்கொண்டு வேகத்துடன் மார்பில் அடித்தான். துரோணபுத்திரர் யுத்தத்தில் கதாயுதத்தினால் அடிக்கப்பட்டும். அசையவில்லை. த்ரெளணியானவர் வேகத்துடன் எதிர்த்தோடி அவைனப்பழுமியில் தள்ளினார். துடிக்கின்ற இந்த வீரனையும் திருஷ்டத்தியும்னைக் கொன்றபடியே ஆட்டைக் கொல்வது போலக் கொன்றார். அந்தவீரர் அவ்வாறு அவைக் கொன்றபிறகு, மற்றவர்களைக்குறித்தும் ஒடினார். ராஜேந்திரரே ! கோபமுள்ளவரான அப்பவத்தாமா ஆங்காங்கு தூங்கிக்கொண்டிருந்த மஹாரதர்களான பாஞ்சால வீரர்களை<sup>1</sup> : அருகிற்சென்று வலிக்கு கொன்றார். த்ரெளணியானவர் துடிக்கின்றவர்களும் நடிங்குகின்றவர்களுமான அந்தவீரர்களையாகத்தில் \*சமிகா பசுக்களைக் கொல்வதுபோலக் கொன்றார். பிறகு, கத்திச்சன்டையில் ஸமர்த்தரான த்ரெளணியானவர், கத்தியைடுத்து வெல்வேறுன யுத்தமார்க்கங்களில்ஸஞ்சரித்துக்கொண்டு மற்றவர்களையும் கணிந்தனியாகக் கொன்றார். அவ்வாறே, த்ரெளமத் தில் படித்திருப்பவர்களும் குலமமத்தியிலிருப்பவர்களும் களைத்தவர்களும் ஆயுதங்களை வைத்துவிட்டவர்களுமான எல்லாவீரர்களையும் கத்தியினைலேயே வெட்டி நாசம்செய்தார். ரக்தத்தினால் நீணக்கப்பட்ட எல்லா ஆங்கஷ்களுடனுங் கூடினவரும் காலனால் உண்டுபண் ணப்பட்ட அந்தகண்போன்றவர்களுமான அந்தத் த்ரெளணியானவர் உத்தமான கத்தியினால் போர்வீரர்களையும் குதிரைகளையும் யானைகளையும் வெட்டினார். அவர், வெட்டப்பட்டிருக்கிற சரீரத்தையூடைய வர்களாகத் துள்ளுகின்ற அவர்களுடைய சரீரங்களினின்று, தெறிக்கின்ற ரத்தத் துளிகளாலும் கத்தியை மேலே தூக்குவதினாலும்கீழாகச்சமுற்றுவதினாலும் மூன்றுவிதமாக ரக்தத்தினால் நீணக்கப்பட்டவர்களும் ரக்தத்தினால் சிவந்த நிறமுள்ளவரும் ஜ்வலிக்கின்ற கத்தியையுடையவரும் போர்புரிகின்றவர்களுமான அவர்களுடைய வடிவமின்றது அமானுஷ வடிவம்போல் அதிக பயங்கரமாக விளங்கியது. கெளரவரே ! விழித்துக்கொண்டவர்களும் சத்தத்தினால் மயங்கினார்கள். பார்க்கின்ற அவர்கள் அந்த இடத்தில் துரோணபுத்திரரைப் பார்த்து அதிக மனவருத்தத்தை அடைந்தார்கள். அந்த கூடத்திறியர்கள் சத்துருக்களை நாசம்செய்கின்றதுநான்தத்தெல்லையை ரூபத்தைக்

<sup>1</sup> யாகபசுவைக் கொல்வன்.

† பரசறைப்பாதுகாப்புச்சேகை.

கண்டு அவரை ராக்ஷஸ்னென்று ஓண்ணிக் கண்களை மூடிக்கொண்டார்கள். கோராஸ்யான அந்த அஸ்வத்தாமா அப்பொழுது பாசுகற யில் காலன்போல ஸஞ்சரித்தார். த்ரெளபதியின் புதல்வர்களையும் மிகுந்திருக்கின்ற ஸோமகர்களையும் கண்டார். அரசரே! அந்தச் சத்தத்தினால் பயந்த ம்காரதர்களான த்ரெளபதிபுத்திரர்கள் திருஷ்டத்தியும்னன் கொல்லப்பட்டதைக் கேட்டுப் பயமில்லாத வர்களாகக் கையில் வில்லை எடுத்து அஸ்வத்தாமாவின்மீது பாணஸமூகங்களை இறைத்தார்கள். பிறகு, அந்தச் சப்தத்தினால் நன்றாக விழித்துக்கொண்ட பிரபத்ரகர்களும் சிகண்டியும் துரோண புத்திரர்மீது பாணங்களைப் பிரயோகித்துத் துன்பஞ்செய்தார்கள். அந்தப் பாரதவாஜர் சரவ்வஷங்களை வர்ஷிக்கின்ற அந்த மஹாதர்க ஶீர்க் கண்டு அவர்களைக் கொல்ல எண்ணம் கொண்டு உரக்க விமிம்ம நாதம் செய்தார். பிறகு, அதிக கோபமுள்ளவரான துரெளனி யானவரீர் பிதாவினுடைய வத்ததை சினைத்து ரதமத்தியினின்று இறங்கி விரைவுள்ளவராக அவர்களுக்கு எதிரில்லூடினார். அதிக பலமுள்ளவரான த்ரெளனி யுத்தத்தில் ஆயிரம் சந்திரப்பிரதிமை களால் சிர்மலமாயிருக்கின்ற கேடகத்தையும் திவ்யமானதும் ஸ்வர் ணத்தினால்லங்கரிக்கப்பட்டதும் பளபளப்புள்ளதுமான கத்தியையும் கையில் எடுத்துக்கொண்டு த்ரெளபதி புத்திரர்களை எதிர்த்து ஒடிக் கத்தியினால் அவர்களை வெட்ட ஆரம்பித்தார். • வேக்தரே! பிறகு, புருஷர்ரேஷ்டான அந்த அஸ்வத்தாமா மஹாயுத்தத்தில் பிரதி விந்தியீன வயிற்றில் வெட்டினார். அவன் கொல்லப்பட்டுப் பூமியில் விழுந்தான். பிரதாபசாலியான ஸாதஸோமன் பிராஸாயுதத்தி னால் துரெளனியை அடித்து மற்படியும் கத்தியை எடுத்துக் கொண்டு அவருக்கு அருகில் ஒடிவந்தான். நரசிரேஷ்டரே! (அஸ்வத்தாமா) ஸாதஸோமனுடைய கத்தியுடன் கூடின அந்தக் கையை அறுத்த மீண்டும் விலாப்பக்கத்தில்லாது அடித்தார். அவன் மார்பு பிளக்கப்பட்டுக் கீழே விழுந்தான். வீரயசாலியும் கருல புத்திரனு மான சதாநீகன் இருகைகளாலும் ரதசக்ரத்தைத் தூக்கி வேகத் துடன் அவரை மார்பில் அடித்தான். அந்தப் பிராம்மணரோ சக்ரா த்தைத்திட்ட சதாநீகனை அடித்தார். அவன் தளர்ச்சியுற்றுப் பூமியை ஆடைந்தான். பிறகு, அவர் அவனுடைய தலையை வெட்டினார். சுருதகர்மாவோ எவ்விதத்தினாலும் நெருங்கமுடியாத கோரமான பரி கத்தை எடுத்து உரக்கச் சிரித்துக்கொண்டு முயன்று வேகத்தோடு துரோணபுத்திரரை அடித்தான். அவரோ அந்த ப்ர்ருதகர்மாவை

உத்தமமான கத்தியினால் முகத்தில் வெட்டினார், வெட்டப்பட்ட அந்த ப்ரருதகர்மா தலையை இழுக்கு விகாரமுள்ள முகத்துடன்கூடியவு கைப் பூமியில் விழுந்தான். அந்தச் சத்தத்தினால் வீரர்ன்ன சருதகீர் த்தி விழித்துக்கொண்டான்; அப்பவத்தாமாவை வந்தனுக்கீச் சரமாரி களைப் பொழுந்தான். மஹாராஜரே! அவனுல்பாணங்களால்மூடப்பட்ட டிருக்கிற மகாரதரான துரோணபுத்திரர் மூட்களால் நிறைந்த மூள் ளம்பன்றிபோலக் காணப்பட்டார். அந்தத் துரெளனியானவர், அவனுடைய சரமாரிகளையும் கேடகத்தினால் தடுத்துப் பிரகாசித்துக் கொண்டிருக்கிற குண்டலங்களுடன்கூடின தலையை உடலினின்று கவர்ந்தார். பிறகு, பீஷமரைக்கொண்றவனும் வீரனுமான சிகண்டி யையும் எல்லாப் பிரபத்ரகர்களையும் பலத்தினால் எல்லா ஆயுதங்களாலும் அடித்தார். சிகண்டியும் துரெளனியின் இரண்டு புருவங்களுக்கும் கும் இடையில் சிலீமுகத்தினால் அடித்தான். குரோதத்தினால் மூடப்பட்டவரும் மஹாபலசாலியுமான அந்தத் துரோணபுத்திரரோ சிகண்டியைகளுங்கிக் கத்தியினால் அவனை இரண்டாகத்துண்டாக்கி னார். குரோதத்தினால் மூடப்பட்டவரும் சத்துருக்களைத்தவிக்கும் படிசெய்கின்றவரும் வேகமுள்ளவருமான அப்பவத்தாமா, பிறகு, சிகண்டியைக்கொன்று எல்லாப்பிரபத்ரகர்களுடைய கூட்டங்களையுங்குறித்து எதிர்த்து ஒழுடினார். விராடன், நுருபதன், அவனுடைய புத்திரர்கள், பெளத்திரர்கள், நண்பர்கள் இவர்களுடையங்கள்தச்சேனை மிகுந்திருந்ததோ அதைநோக்கி த்ரெளனியிலைவாகஷுடினார். மஹாபலசாலியான அவர் அந்த இடத்தில் (அதைக) கண்டு கோரமான வதத் தைச்செய்தார். கத்திப்போர்வழிகளில் ஸமர்த்தரான துரெளனியானவர் மற்றவர்களையும் மற்றவர்களையும் எதிர்த்து ஒழுஷ்டுக் கத்தியினால் வெட்டினார். அரசரே! பெரியவரே! அந்தப்பிரதானயுத்தவீரர்கள், கறுத்த நிறமுள்ளவரும் சிவந்தமுகத்தையும் கண்களைமுழுடைய வளரும் சிவந்தமாலையையும் சந்தனத்தையுத்தரித்தவரும் சிவந்தவள் திரத்தைத்துத்தவரும் கோரஸ்வருபியும் பாசத்தைக் கையில்கொண்டவளரும் குடும்பனியாக இருப்பவரும் சிரிக்கன் றவள்போல் நிற்பவரும் கோரமான பாசங்களால் மனிதர்களையும் குதிரைகளையும் யானைகளையும் கட்டிக்கொண்டு புறப்பட்டுப்போகின்றவரும் பாசத்தினால் கட்டப்பட்ட தலைமயிரில்லாத பற்பல ப்ரேதங்களைக் கொண்டுபோகின்றவரும் அவ்வாறே எப்பொழுதும் ஆயுதங்களைக்கீழேவத் தவர்களைவும் தூங்குகின்றவர்களாகவுமிருக்கும் மகாரதர்களைக்கொண்டுபோகின்றவருமானகாளராத்ரியையும் கொல்லுகின்ற துரோண

## செலாப்திகபர்வம்.

ந.டி

புத்திரரையும் மற்றராத்திரிகளில் நித்தியம் கனவில் கண்டார்கள். குருபாண்டவலேஸைகள் இரண்டுக்கும் சண்டைதொடக்கியதினம் முதலே (ஸ்வப்னத்தில்) அந்தக்கன்னிகையையும் துரோணபுத்திரரையும் கண்டார்கள். எல்லாப்பிராணிகளையும் பயப்படும்படிசெய்து கொண்டு பயங்கரமானசப்தங்களை வெளியிடுகின்ற துரோணபுத்திரர் முந்தியே தெய்வத்தினைதிக்கப்பட்ட அந்தப்போர்வீரர்களைப் பிறகு வீழ்த்தினார். தெய்வத்தினால் பீடிக்கப்பட்டவர்களான அந்தவீரர்கள் முன்கண்டிருந்தஅந்தஸ்வப்பனக்காட்சியைகிணைத்து, 'இதுதான் அது' என்று எண்ணினார்கள். பிறகு, அந்தச்சப்தத்தினால் பாண்டவர் களுடைய பாசறையிலிருந்தவில்லாளிகள் நாறு நூறுகவும் ஆயிர மாயிரமாகவும்விழித்துக்கொண்டார்கள். அவர் காலத்தினைவண்ணப்பட்ட அந்தகண்போலும் ஒருவனுடைய இருகால்களையும் மற்று ஒருவனுடைய இடையையும் வெட்டினார். சிலரை விலாப்பக்கங் களில் விளாந்தார். பிரபுவே! அதிகஉக்கிரமாகப் பொடிபண்ணப்பட்டவர்களும் அலஹுகின்றவர்களும் அதிகமாகத்துள்ளுகின்றவர்களும் யானைகளாலும் குதிரைகளாலும் நொறுக்கப்பட்டவர்களுமானமற்ற வர்களால் பூமியானது ஸ்ரம்பியதாயிற்று. 'இதுங்னன? இவன் யார்? என்னசப்தம்? என்ன? என்னசெய்யப்பட்டது?' என்று அலஹுகின்ற பாஞ்சாலர்களுக்கு அப்பவத்தாமா அவ்வண்ணம் அந்தகளுக ஏற்பட்டார். அழிப்பவர்களுள்சிறந்தவரான துரெளனியானவர் சஸ்திரங்களும் ஸன்னகமும் இல்லாதவர்களும் உள்ளவர்களுமான பாண்டவ வீரர்களையும் ஸ்ருஞ்சயர்களையும் முருந்திலோகத்துக்கு அனுப்பினார். பிறகு, அவருடைய சஸ்திரத்தினின்று விசேஷமாகப் பயந்தவர்களும் நித்திரையினால் ஒன்றும்தெரியாதவர்களும் பிரஜ்ஞானையை இழங்தவர்களுமான மனிதர்கள் பயத்தினால் எதிரில்லூடிவங்கு ஆங்காங்கு விழுந்தார்கள். அவர்கள் தொடைநடுக்கமுள்ளவர்களாகவும் மூர்ச்சையினால் பராக்கிரமமழிக்கப்பட்டவர்களாகவும் அதிகமாகச் சத்தமிடுகின்றவர்களாகவும் மிக்கபயமுற்றவர்களாகவும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டார்கள். பிறகு, பயங்கரமான தோற்றத்துடன் கூடிய த்ரெளனியானவர் வில்லைக்கையிற்கொண்டு மீண்டும் ரதத்து லேறிப் பாணங்களால் மற்றவர்களையும் யமலோகத்துக்கு அனுப்பி னார். 'மறுபடியும் தூரத்தினின்று எதிர்த்துவருகின்றவர்களான புருஷசிரேஷ்டர்களையும் கேளில்லைக்கையிற்கொண்டு மீண்டும் ரதத்து லேறிப் பாணங்களால் மற்றவர்களையும் யமலோகத்துக்கு அனுப்பி னார். 'மறுபடியும் தூரத்தினின்று எதிர்த்துவருகின்றவர்களான புருஷசிரேஷ்டர்களையும் கேளில்லைக்கையிற்கொண்டு மீண்டும் ரதத்து லேறிப் பாணங்களால் மற்றவர்களையும் யமலோகத்துக்கு அனுப்பி னார். அவ்வாறே, அவர் தேர்செல்லுவ வதனால் அதிகமாகாசம்செய்துகொண்டு பிரகாசித்தார். பிறகு, பற்

பலபாணவர்தங்களைச் சுத்திருக்களின்மீதுவர்வித்தார். மீண்டும், அந்தத்துரெளணியானவர் அத்யங்தம் விசித்திரமாயுள்ளதும் நாறுசங்கிரப் பிரதிமீட்டும் விசித்திரமாயுள்ளதுமான கேடகத்தோடும் ஆகாசங்கிறமுள்ள அந்தக் கத்தியோடும் அவ்வண்ணம் ஸஞ்சரித்தார். ராஜேங்குரோ! யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவரான் அந்தத் துரெளணியானவர், யானை பெரியமடிலைக் கலக்குவதுபோல அவர்களுடைய சிபிரத்தைக் கலக்கினா:

அரசரே! அந்தச்சப்தத்தினால் மெய்ம்மறந்தவர்களும் நித்திரையினால் பிழக்கப்பட்டவர்களும் பயத்தினால் பிளக்கப்பட்டவர்களுமான அந்த யுத்தவீரர்கள் எழுந்திருங்கு ஆங்காங்கு ஒடினார்கள். சிலர் விகாரமானக்குரலுடன் கூச்சவிட்டார்கள். ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத அனேகவசனங்களை உரைத்தார்கள். சஸ்திரங்களையும் வஸ்திரங்களையும் தரிக்கவில்லை. மற்றவர்கள் அவிழுந்திருக்கின்ற தலைமயிரையுடையவர்களாக ஒருவரைஒருவர் அறியவில்லை. சிலர் மேலேபாய்ந்து களைத்துவிழுந்தார்கள். அப்பொழுது, அவ்விடத்தில் பிரமித்தார்கள். சிலர்மலத்தைக்கழித்தார்கள். சிலர் முத்திரத்தைவிட்டார்கள். ராஜேங்குரோ! வேறுகுதிரைகளும் யானைகளும் கட்டுக்களை அறுத்துக்கொண்டும் அதிகமாகக்குழிப்பமடையும்படிசெய்துகொண்டும்ஒலையத்தில் நாற்பக்கங்களிலும்சுற்றின. அதில்சிலமனிதர்கள் பயந்தவர்களாகிப் பூமியில் பதுங்களுர்கள். அவ்வண்ணமே வீழ்ந்திருக்கின்ற அவர்களையானைகளும் குதிரைகளும் பொடிசெய்தன. புருஷரேஷ்டரே! அது அவ்வண்ணம் இருக்கும்போது ராகுஷலர்கள் உத்ஸாஹமுள்ளவர்களாகவும் ஸங்தோஷமுள்ளவர்களாகவும் உரக்கக்கரித்தார்கள். அரசரே! களிப்படைந்த பூதக்கூட்டங்களால் உண்டுபண்ணப்பட்ட மிக்கபெரிதான அந்தச்சப்தமானது எல்லாத்திசைகளையும் ஆகாயத்தையும் விரப்பின. மன்னரே! அவர்களுடையதீன்ஸ்வரத்தைக்கேட்டு அதிகமாகப் பயந்துகொண்டிருக்கிற யானைகளும் குதிரைகளும் கட்டுக்களை அறுத்துக்கொண்டும் பாசறையில்ஜனங்களைத்துகைத்துக்கொண்டும் நான்குபக்கத்திலும்ஒழுஷன். சிபிரத்தில் நாற்புறங்களிலும் ஓடுகின்ற அந்த யானைகளாலும் குதிரைகளாலும் கால்களால் தூற்றிவிடப்பட்டபூதுதியானது, இரவில் அந்தச் சிபிரத்தில் அவர்களுக்கு இரண்டுமடங்கு இருங்கு உண்டு பண்ணியது. அந்த இருள் உண்டானவுடனே, நாற்புறங்களிலும் ஜனங்கள் மதுமயக்கம்கொண்டார்கள். தங்கைகள் பிள்ளைகளையும் ஸகோதரர்கள் ஸகோதரர்களையும் அறியவில்லை. பாரதரே!

## வெள்ப்பிகபர்வம்.

ஈன்

ட்டு

யானையானைகளைத்தாண்டிச்சென்றது. வீரர்களில்லாதகுதிரைகள் குதிரைகளைத் தாக்கின; நுகைத்தன; பொடிசெய்தன. அவைகள்ளுன் ரேபெடான்றுமோதிக்கொண்டும் துகைத்துக்கொண்டும் கீழேவிழுங் தன. அவ்வன்னமே, மற்றவைகளைக் கீழேவிழும்படிசெய்தன; அப் பொழுது மற்றவைகளைக் கீழேவிழும்படிசெய்து பொடிசெய்தன. அந்தச்சிபிரத்தில் இருளால்லுடப்பட்ட ஜனங்கள் தூக்கமுள்ளவர் களாகவும்புத்தியைஇழந்தவர்களாகவும் காலனுலேயேதூண்டப்பட்ட வர்களாகித் தம்மைச்சேர்ந்தவர்களையே கொன்றார்கள். வாயில்காப் பவர்களும் குல்மரக்ஷத்துக்களும் வாயில்களையும் அவ்வாறே குல்மங்களையும் சிட்டிவிட்டு மனங்களைதவறினவர்களாகவும் பயந்தவர்களாகவும் இயன்றவரையில் ஒடினார்கள். பிரபுவே! ஒடிகின்ற அந்த வீரர்கள் தெய்வத்தினால் கெடுக்கப்பட்டமனமுள்ளவர்களாக, 'தங்கையே மகனே!' என்று அலறிக்கொண்டு ஒருவரை ஒருவர் அறியவில்லை. பிறகு, ஜனங்கள் தங்கள் பந்துக்களை இழந்து திசைகளில் ஒடிகின்ற அந்த வீரர்களுடைய கோதரங்களாலும் நாமதேயங்களாலும் ஒருவரையாருவர் அலறி அழைத்தார்கள். மற்றவர்கள் 'ஆ!ஆ!' என்றுஅலறிக்கொண்டு பூமியில்படுத்தார்கள். அந்தத்ரோணபுத்ரர் போர்க்டிலில் அவர்களைத் தெரிந்து அடித்து நூசம் செய்தார். அந்தச்சிபிரத்தில் அடிக்கடி துன்பம் செய்யப்படுகின்ற மற்ற கூடத்திரியர்கள் மனங்களைதவறினவர்களாகவும் பயத்தால் பிடிக்கப்பட்டவர்களாகவும் சிபிரத்தினின்று வெளியில்லுறப்பட்டார்கள். பயந்து உயிரைவிரும்பிச் சிபிரத்தினின்று வெளிப்பட்டவர்களான அந்தவீரர்களைக் கிருதவர்மாவும் கிருபரும் வாயிற்படியில்கொன்றார்கள். பூட்டுத்தளர்ந்த கவசமுள்ளவர்களும் அவிழ்ந்ததலைமயிர்களையுடையவர்களும் அஞ்சலிசெய்பவர்களும் பூமியில் துடிப்பவர்களும் பயந்தவர்களுமான அவர்களுள் ஒருவரையாவது விடவில்லை. சிபிரத்தினின்று வெளிப்புறப்பட்ட ஒருமனிதனுவது அவ்விருவரிடத்தினின்றும் விடுபடவில்லை. மஹாராஜரே! அந்தக்கிருபரும் கெட்டபுத்தியுள்ளவர்களுன் கிருதவர்மாவும் மறுப்படியும் துரோணபுத்திரருக்குப் பிரியத்தைச் செய்யஎன்னிப்பாசன்றயில் மூன்றுஇடங்களில் கெருப்பைவைத்தார்கள். மஹாராஜரே! பிறகு, பிரகாசமானபாசறையில் பிதாவை ஆங்கிக்கும்படி செய்பவரான அப்பவத்தாமா கத்தியையுடையவராகங்கல்வைகத்தேர்ச்சியுள்ளவர்போல ஸஞ்சஸிந்தார். உத்தமபிராம்மனர்களுள்கிறந்தவரான அப்பவத்தாமா எதிரில் வருகின்ற சிலவீர்களையும் ஒடிகின்றமற்றவர்களையும் கத்தியினால் உயிரைஇழக்கும்படி செய்தார். வீரயசாலீயும்

கோபமுன்னவருமான அந்தத் துரோணபுத்திரர் சில யுத்தவீரர்களைக் கத்தியினால் என்னுக்கட்டையைவெட்டுவதுபோல் நடவில் வெட்டிச் சிதறிவிழும்படி செய்தார். பரதர்களுள் சிறந்தவரே..! உரக்கச்சுப்பதிக் கின்றவைகளும் அதிகம் முயலுகின்றவைகளும் கீழேவிழுங்கிருக் கின்றவைகளுமான மனிதர்களாலும் குதிரைகளாலும் சிறந்த யானை. களாலும் சிபிரழுமியானது நிறைக்கப்பட்டது. ஆயிரமாயிரமாக மனி தர்கள் கொல்லப்பட்டுக்கீழேவிழவே, அனேகம் தலையில்லாமுன்றங்கள் எழுந்தன; எழுந்து கீழேயும் விழுந்தன. த்ரெளன்னியானவர், ஆயு தங்களுடன்கூடியவைகளும் தோள்வளையுள்ளவைகளுமான கைகளையும் யானையின் துதிக்கைகளுக்கொப்பானதொடைகளையும் தலைகளையும் கைகளையும் கால்களையும் அறுத்தார். மஹாத்மாவான அந்தத்துரோணபுத்திரர் சிலரைப்பின்புறம் வெட்டப்பட்டவர்களாகவும் விலாப்பக்கம் வெட்டப்பட்டவர்களாகவும் தலையறுக்கப்பட்டவர்களாகவும் சிலரைத் திரும்பி ஒடுகிறவர்களாகவும் செய்தார்; வேறு சிலமனிதர்களை இடிப்பில்வெட்டினார்; சிலரைக் காதில்வெட்டினார்; சிலரைத் தோளில் வெட்டினார்; மற்றவர்களுடையதலையைச் சரீரத்தில்தினித்தார்.

அவர் இவ்வண்ணம் பற்பலசஸ்திரங்களால் அதிகபலசாலிகளை ஸம்ஹாரம் செய்யும் ஸமயத்தில், இருளால்கோரமான இரவானதுபயங்கரமான காட்சியுடன்விளங்கியது. பூமியானது குற்றுயிராயுள்ள மனிதர்களாலும் ஆயிரமாயிரமாக்கொல்லப்பட்டிருக்கின்றமற்றவைகளாலும் அனேக குதிரைகளாலும்யானைகளாலும் பயங்கரமானகாட்சியுள்ளதாகியது. யகஷர்களாலும் ராக்ஷஸர்களாலும் வியாயிக்கப்பட்டதும் ரதங்களாலும் குதிரைகளாலும் யானைகளாலும் பயங்கரமாயிருப்பது மான யுத்தபூமியில் கோபம் மிகக் துரோணபுத்திரரால்வெட்டப்பட்ட பிராணிகள் வீழ்ந்தன. சிலர் பிராதாக்களையும் சிலர் பிதாக்களையும் மற்றவர்கள் புத்திரர்களையும் அலறிஅழைத்தார்கள். சிலர், ‘தூங்கிக் கொண்டிருந்தங்கம்விஷயத்தில் குருரமானசெய்கைகளுள்ள ராக்ஷஸர்களால் செய்யப்பட்டிருந்தக்கார்யம் கோபம் கொண்டதார்த்தராஷ்டிரர்களாலும் யுத்தத்தில் செய்யப்பட்டதில்லை. பாண்டவர்கள் அருகிலீல் வாழையால் உங்களுக்கு இப்படிப்பட்டஆபத்து உண்டுபண்ணப்பட்டது’ என்றுசொன்னார்கள். ‘ஜனார்த்தனரை ஸாரதியாகக்கொண்ட குந்தீபுத்திரன் அஸூரர்களாலும் கந்தர்வர்களாலும் யகஷர்களாலும் ராக்ஷஸர்களாலும் வெல்லக்கூடியவன்லலன், குந்தீபுத்திரனுனதன்னஞ்சமன் பிராம்மணர்களிடத்தில் பிரீதியுள்ளவன்; ‘ஸத்தியமான வாக்குள்ளவன்; அடக்கமுள்ளவன்; எல்லாப்பிராணிகளிடங்களிலும்

தயைபாராட்டுகிறவன் ; உறங்குகிறவனையும் அஜாக்கிரதையாயிருப் பலனையும் சஸ்திரங்களைக்கீழேவைத்தலையும் அஞ்சலிசெய்தலையும் ஒடுகின்றவைனையும் அவிழுங்கத்தலைமயிரையுடையவைனையும் கொல்ல மாட்டான். குருரமானசெய்கைகளுள்ள ராக்ஷஸ்களால் அப்படிப் பட்ட இந்தக்கோரமானகாரியம் நமக்குச் செய்யப்பட்டது' என்று அழக்கடி பிரலாபித்துக்கொண்டு அனேக ஜனங்கள் படித்தார்கள். பிறகு, அலறுகின்ற மனிதர்கள் விளங்காமற்கதறுகின்ற மற்றஜங்குக் கள் இவர்களின் நெருங்கிய அந்தப் பேரொலியானது ஒருமூர்த்தி காலத்தில் ஓய்ந்தது. மன்னரே! ரத்தத்தினைச் சங்குகளைக்கப்பட்ட பூமியில் கோரமாயும் நெருங்கமாயும் தோன்றியிருந்த அந்தப்புழுதியா னது கூடணத்தினுள் மறைந்தது. குரோதமுள்ளவரான அந்த அஸ்வத்தாமா அசைவுற்றவர்களும் அதிக பயமடைநீதவர்களும் உத்ஸா ஹந்ததை இழங்கவர்களுமான ஆயிரக்கணக்கானமனிதர்களைப் பசுபதி பசுக்களைத் தள்ளுவதோலக் கீழே தள்ளினார். துரோணபுத்திரர், உயிரோடு ஒருவரை ஒருவர்கட்டிக்கொண்டு படுத்திருப்பவர்களும் மற்றும் சங்குப்பதுங்கிக்கொண்டிருப்பவர்களும் யுத்தம் செய்கின்றவர்களுமான எல்லாவீரர்களையும் நாசம் செய்தார். அந்தவீரர்கள் நெருப்பினால் ஏரிக்கப்படுகின்றவர்களும் அந்தத் துரெளனியினால் கொல்லப்படுகின்றவர்களும் ஆனார்கள். ஒருவரோடொருவர் பேர்ப்புரி கின்றவீரர்களை அப்பொழுது துரெளனியானவர் யமலோகத்துக்கு அனுப்பினார். ராஜேங்கிரரே ! துரோணபுத்திரர் அந்த இரவின் நடுவில் பாண்டவர்களுடையபெரும்படையை யமலோகத்துக்கணுப்பி னார். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் குதிரைகளுக்கும் நாசத்தை உண்டுபண்ணுகிறது தும் மிக்கபயங்கரமாயிருக்கின்றதுமான அந்தராத்திரியானது இரவில் ஸந்தசரிக்கின்றபிராணிகளுக்கு ஸந்தோஷத்தை விருத்திசெய்கின்றதாகியது. அந்தஇடத்தில் ராக்ஷஸ்கள் காணப்பட்டார்கள். நரமாஸ்ஸங்களைக் கடித்துத் தின்னுகின்றவைகளும் ரத்தங்களைக்குடிக்கின்றவைகளும் கோரப்பற்களுள்ளவைகளும் மஞ்சள் விறமுள்ளவைகளும் ரெளத்ரமானசூபத்துடன்கூடியவைகளும் மலைபோன்ற தங்தமுள்ளவைகளும் புழுதியடர்ந்தவைகளும் சடையுள்ளவைகளும் பயங்கரமானமுகமுள்ளவைகளும் ஜங்கதால்களையுடையவைகளும் பருத்தவயிற்றையுடையவைகளும் பின்புறத்தில்விரல்களையுடையவைகளும் குருவஸ்வபாவமுள்ளவைகளும் விகாரமானசூபமுள்ளவைகளும் யானைமுகமுள்ளவைகளும் கறுத்தாகிறமுள்ளவைகளும் குட்டைவடிவமுள்ளவைகளும் கறுத்தாகிறமுள்ளவைகளும்

மிகப்பயங்கரமாக இருப்பவைகளும் புத்திரர்களுடனும் மனைவிகளுடனும்சூழியவைகளும் பிக்கொலிக்தன்மையுள்ளவைகளும் பார்க்க முடியாதவைகளும் சிறிதும்தனையற்றவைகளும் பற்பலவிதமாயிருப்பவைகளுமாகப் பசாசங்களும் காணப்பட்டன. அந்தஇடத்தில் ராகுஷ்வர்களுடைய பற்பலரூபங்கள் காணப்பட்டன. இறைச்சிதின்னும் மற்றவைகள் கூட்டம் கூட்டமாக ரக்தத்தைக்குழித்துக் களிப்படை ந்தவைகளாகக் கூத்தாடின. ‘இது சிறந்தது; இது பரிசுத்தமானது; இது ருசியுள்ளது’ என்றும் உரைத்தன. ராகுஷ்வர்கள் கொழுப்பு, மஜ்ஜை, எலும்பு, ரக்தம், மாம்ஸம் இவைகளால் நன்கு திருப்திசெய்விக்கப்பட்டார்கள். மாம்ஸத்தினால் ஜீவிக்கின்றமற்றராகுஷ்வர்கள் மாம்ஸங்களைக்கடித்துத்தின்றனர். பருத்தவயிறுள்ளவர்களும் பற்பல வாயுள்ளவர்களும் அவ்வாறே ரெளத்ரகாரமுள்ளவர்களும் மாம்ஸங்களைச்சாப்படுகின்றவர்களுமான வேறுசிலராகுஷ்வர்கள் ஊனீர்களைக் குடித்துவிட்டு நான்குபக்கங்களிலும்லடினர்கள். அந்தச்சிபிரத்தில் கோராபுமுள்ளவர்களும் பருத்தவர்களும் குருரமானசெய்கையுள்ள வர்களுமான ராகுஷ்வர்கள் பதினையிரக்கணக்காகவும் லக்ஷக்கணக்காக வும் அர்ப்புதக்கணக்காகவும் இருந்தார்கள். ஜனுதிபரே! பெரிதான அந்தயுத்தத்தில் ஸங்தோஷமுள்ளவைகளும் மிக்க திருப்தியடைந்த வைகளுமான அனேகபூதங்கள் ஒன்றுசேர்ந்தவைகளாயின. நன்றாக உறங்கினவர்களும் ஜாக்கிரதை இல்லாதவர்களுமான ஸோமகர்களைச் சேர்ந்த ஜனங்களுக்கு அழிவை உண்டுபண்ணுங்கின்ற அந்தராதத்திரி யானது இவ்விதமாக மிக்க பயங்கரமாயிற்று. நம்முடையஜனங்களுக்கு அழிவை உண்டுபண்ணின அப்படிப்பட்ட சூர்களும் கொல் லப்பட்டமையால் காலத்தினுடைய மகிழமை தாண்டமுடியாதது; இதில் ஸம்சயமில்லை” என்று சொன்னன்.

திருத்தாஷ்டிரன், “என் புத்திரருடைய வெற்றியில் ஊக்க முள்ளவரும் மஹாரதருமான அஸ்வத்தாமா இப்படிப்பட்ட மிகவும் பெரிதான இந்தக் கார்யத்தை யாதுகாரணத்தினால் முந்தியே செய்ய வில்லை? மஹாத்மாவான அந்தத் துரோணபுத்திரர் யாது காரணத் தினால் கூத்திரியர்கள் கொல்லப்பட்ட பிறகு, இந்தக் கார்யத்தைச் செய்தார்? அதனை ‘எனக்குச் சொல்லக்கடவாய்’ என்றுவினவ, வஞ்சயன் சொல்லலானுண். “குருங்தனரே! அந்த த்ரெளனி யானவர் அந்தப்பாண்டவர்களிடத்திலுள்ள, பயத்தினால் (இக்காரியத்தைச்) செய்யவில்லை; இது சிச்சயம். பார்த்தர்கள், புத்திமானங்கேச வா, ஸாத்யகி இவர்கள் அருகிவில்லாமையாலன்தே இந்தக் காரியம்

துரோணபுத்திரரால் செய்யப்பட்டது? தேவராஜனு இந்திரனு மிருந்தாலும் அவர்களுடைய முன்னிலையில் எவன் அவர்களைக் கொல்வான்? அஉரசே! பிரபுவே! தூங்கிக்கொண்டிருந்த ஜனங்களிடம் இந்தக்காரியம் இவ்விதமாக உடன்தத்து. அந்த அஸ்வத்தாமா இவ்விதமாகப் பாண்டவர்களுடைய ஜனங்களுக்குப் பெரிய நாசத்தை உண்டுபண்ணிவிட்டு விடியற்காலையில் பாசுறையினின்று திரும்பிவர விரும்பினார். பிரபுவே! மனுஷ்யரத்தத்தினால் நன்கு நீணக்கப் பட்ட துரோணபுத்திரருடைய கத்திப்பிடியானது அவருடைய கையோடு சேர்ந்து ஒன்றுபட்டதுபோலாயிற்று. அந்தத்துரைள்ளி யானவர் அக்னியானது யுகாங்தகாலத்தில் எல்லாப் பிராணிகளையும் சாம்பலாகச்செய்து ஓய்வஞுபோலச் சுத்துருக்களை மிச்சமில்லாமல் செய்து விடியற்காலத்தில் ஓய்க்கார். பிரபுவே! துரோணபுத்திரர் பிரதிஜ்ஞை செய்தவன்னம் அந்தக்கார்யத்தைச்செய்து ஒருவராலும் செல்லமுடியாத வழியை அடைந்து சென்று பிதாவின் விவியத் தில் மனக்கவலையற்றவரானார். புருஷர்ரோஷ்டரான் அப்பவத்தாமா, நன்றாக நித்திரைசெய்துகொண்டிருந்த ஜனங்களுள்ள பாசுறையில் இரவில் நுழைந்ததுபோலவே (அங்கிருந்தவர்களைக்) கொண்று சப்தமின்றி வெளியில் வங்குவிட்டார். பிரபுவே! வீர்யமுள்ள அஸ்வத்தாமா அந்தச் சிபிரத்தினின்று வெறியில்வந்து கிருபர் கிருதவர்மா இவ்விருவர்களோடும் சேர்ந்து ஸங்தோஷமுள்ளவராக அவ்விருவரையும் மகிழ்வித்துக்கொண்டு அந்த எல்லாச் செய்கையையும் சொன்னார். அப்பொழுது, பிரிபத்தைச் செய்கின்றவர்களான அவ்விருவரும், ‘ஆயிரம் ஆயிரமாகப் பாஞ்சாலர்களும் ஸ்ராஞ்சயர்களும் வெட்டப்பட்டார்கள்’ என்கிற பிரியகுசனத்தை அவரிடத்தில் சொன்னார்கள். மஹாரத்களான அம்மூவரும் பிரதியுடன் உரக்க ஆரங்கம்செய்தார்கள்; அவ்வண்ணமே, கைகளையும் கொட்டினார்கள். ஒருவர்ரோடொருவர் சேர்ந்து, ‘பாக்யம், பாக்யம்’ என்று பேசிக்கொண்டார்கள். பிறகு, அவ்விருவர்களாலும் நன்கு கொண்டாடப்பட்ட அஸ்வத்தாமா அவ்விருவரையும் கட்டியின்தார். ஸங்தோஷத்தினாலே அதிக மறிமைபொருங்கின் உத்தமமான இந்தவாக்கியத்தை உரைக்கலானார். ‘என்னுல் எல்லாப்பாஞ்சாலர்களும் எல்லா த்தெரளபதீபுத்ரர்களும் லோமகர்களும் மிகுந்திருந்த எல்லா மாத்ஸ்யர்களும் கொல்லப்பட்டார்கள். இப்பொழுது நாம் கிருத கிருதயர்களானோம். (அரசனிருக்கும்) இடத்திற்கே காலதாமத மின்றிச் செல்வோம். நீம்முடைய அரசன் உயிருடனிருப்பானுகில் அவனுக்குப் பிரியத்தைச்சொல்வோம்’ என்று கூறினார்.

இன்பதாவது அதியாவம்.

செல்லப்பதி கபர்வம். (தோடர்ச்சீ.)



(அப்ரவத்தாமா மதலியோர் துரியோதனன்டம் வந்து துக்கீத்ததும், அப்ரவத்தாமா தாம் உறங்கினவர்களைக் கொன்றதைத் துரி யோதனனுக்குச் சோல்லியதும், துரியோதனன் உயிர் விட்டதும், அப்ரவத்தாமாமுதலியோர் நகரங்கேள் நதும், ஸஞ்சயமுக்குத் தீவியநூனம் போய் விட்டதும்.)

அந்த அப்ரவத்தாமாமுதலானமூவரும், எல்லாப்பாஞ்சாலர் களையும் திரெளபதீபுத்திரர்களைவரையும் கொன்று தூரியோதனன் அடிக்கப்பட்டவிடம் சென்றார்கள். சென்று, குற்றுயிராயிருக்கும் அரசனைக்கண்டார்கள். பிறகு, ரதங்களினின்று இறங்கி உம்மு டைய புத்திரைச் சூழ்ந்துகொண்டார்கள். ராஜேந்திரரே ! தொடைகள் முறிந்தவனும் துன்பப்படுமிழராண்ணுடன்கூடியவனும் பிரஜனாயை இழந்தவனும் வாயினின்று இரத்தத்தைக்கக்குகின்றவனு மான அந்தத் தூரியோதனைன் யுத்தபூழியில் கண்டார்கள். கோரமான காட்சியுள்ள அனோக துஷ்டமிருகங்களாலும் தின்னனப்போகிற ஒங்கீக்கூட்டங்களாலும் நாற்பக்கத்திலும் ஸமீபத்தில் சூழப்பட்டவனும் கழத்துத்தின்னவிரும்பும் அந்தக்கொடிய மிருகங்களைக் கஷ்டத்தினால் தடிப்பவனும் \* (பூழியில்) புரண்டுகொண்டிருப்பவனும் மிக்க வேதனையைஅனுபவிக்கின்றவனும் இரத்தத்தினால் கைக்கப்பட்டிப் பூழியில் அவ்வாறு படுத்திருப்பவனுமான அந்தத் தூரியோதனைக்கண்டு, மாண்டவர்கள்போக மிகுந்திருக்கின்ற அப்ரவத்தாமா, கிருபர், ஸாதவதனை கிருதவர்மா இந்த மூன்றுவீரர்களும் சோகத்தினால் வருத்தமுற்றுப் புலம்பினார்கள். ரதத்தினால் எல்லாப்புக்கத்திலும் பூசப்பட்டவர்களும் பெருமூச்ச விடுகின்றவர்களுமான அந்தமுன்று மறொரதர்களாலும் சூழப்பட்ட அந்த அரசன் மூன்று அக்னிகளால் யாகவேதி விளங்குவதுபோல விளங்கினான். பிறகு, அம்மூவரும் அவ்விதனிலைமையை அடைவதற்குத் தகாதவனும் படுத்திருப்பவனு மான அந்த அரசனைப் பார்த்து ஸஹிக்கமுடியாத துக்கத்தினால் ரோ தனம் செய்தார்கள்.

பிறகு, கிருபர் யுத்தபூழியில் படுத்திருக்கிற அந்தஅரசனுடைய வாயினின்று (பெருகும்) ரக்தத்தைக் கைகளால் துடைத்து மிகப்

புலம்பலானார். ‘பதினேர் அகைஷளஹிணிகளுக்கு நாதனை இங் தத்துரயோதனை கொல்லப்பட்டும் ரக்தத்திலே, நீணக்கப்பட்டும் படுத்திருக்கிறீன். தெய்வத்துக்கு அதிகப்பொறுப்பு இல்லையே ! பிரியமான கதாயுதத்தையுடையவனும் பொன்போற் பிரகாசிக்கின்ற வனுமான மஹாராஜனுடைய’ ஸ்வர்ணத்தினால் அலங்கரிக்கப்பட்ட இள்ளதும் ஸமீபத்தில் விழுந்திருப்பதுமான இந்தக் கதையைப்பார். இந்தக்கதையானது ஒவ்வொருயுத்தத்திலும் இந்தச்சூரைன விடுகிற தில்லை. ஸ்வர்க்கத்தைக்குறித்துச் சென்றாலும் புகழுள்ளவனுன இந்தஅரசனை விடுவதாயில்லை. அரண்மனையில் பிரீதியுள்ளமனைவி யைப்போல் இந்தவீரனேஉகூடப் படுக்கையில் படுத்துக்கொண்டிருக் கிறதும் ஸ்வர்ணத்தினால் சுகரிக்கப்பட்டதுமான இந்தக்கதாயுதத் தைப் பார். சத்துருக்களைத்துவிக்கச்செய்பவனும் முடிகுடிமனன்ற களுக்கு முந்திச்செல்லபவனுமான இந்தஅரசன், கொல்லப்பட்டுப் புழுதிகளைக் கொவிக்கொண்டிருக்கிறான். காலவேறுபாட்டைப்பார்த் தாயோவெனாலும் யுத்தத்தில்கொல்லப்பட்ட கூத்திரியரேஷ்டர்கள் பூமியில் படுகிறார்களோ அப்படிப்பட்ட இந்தக்குருராஜன் பகை வர்களால்கொல்லப்பட்டுப் பூமியில் படுத்திருக்கிறான். நாற்றுக் கணக்கான அரசர்கூட்டங்கள் பயத்தினால் எவ்வைணங்கு கிண்றனவோ அவன் புலால்துண்ணும் பிராணிகளால் சூழப்பட்ட வனாக வீரசயனத்தில் படுத்திருக்கிறான். எந்த அரசனை அரசர்கள் தனத்திற்காக முன்பு உபாவித்தார்களோ அவனை இப்பொழுது மாம் ஸத்தில்ஆசையுள்ளராகவூஸ்வர்கள் உபாவிக்கின்றார்கள்’ என்றார்.

மேற்கு,படுத்திருப்பவனும்கொரவர்களுள்ளிறந்தவனும் பறவம் சத்திலுதித்தவர்களுள் மிக்க மேன்மைபெற்றவனுமான அந்தத் தூர யோதனையை அப்பவத்தாமா நன்றாகக் கட்டிக்கொண்டு தீணமாக அழு தார். ‘ராஜர்ரேஷ்டனே ! ஏன்னை எல்லா வில்லாளிகளுள்ளும் சிறங்கவனைன்றும் யுத்தத்தில் குபேரனுக்கொப்பானவனைன்றும் பல ராமருக்குச் சிஂ்யனைன்றும் சொல்லுகிறார்கள். தோஷமற்றவனே ! மனிதர்களைக்காப்பவனே ! சமையல் செய்கிறவனும் பாப புத்தியுள்ளவனுமான பிமஸேனன் பலசாலியும் எப்பொழுதும் ஸமர்த தனுமான உனக்குக் கெடுதியை விளைவிக்கக்கூடிய ஸமயத்தை எவ்வாறு கண்டான் ? மகாராஜனே ! யுத்தத்தில் பிமஸேனனால் நீயே கொல்லப்பட்டிருக்கின்றதைப் பார்க்கிறோமாதலால், இவ்வுலகில் காலம் கிச்சயமாக மிக்கபலமுள்ளது. அல்பனும் பாபியும் மந்த்தனுமான விருகோதரன் எல்லாத்தர்மங்களையும் அழிந்தவன்னைக் கபடத்

தால் எவ்வாறு கொண்டிரன்? நிச்சயமாகக் காலம் எவ்விதத்தாலும் தாண்டமுடியாதது. யுத்தத்தில் பராக்கிரமத்தால் அழைத்து த்வந்தவ யுத்தத்தில் பிமேஸென்னால் கதாயுதத்தால் முறைத்தவருக உன்னுடையஇருதொடைகளும்நொறுக்கப்பட்டன.அதர்மத்தாஸ்யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற உன்னுடையதலையைக் காலால் உதைக்கும் பொழுது, உபேக்ஷயாபிரிஞ்சுத அல்பனுணயுதிள்லைனின்திக்கவேண் டும். பிராணிகளுள்ளவரையில் யுத்தவீரர்கள் யுத்தங்களில்நிச்சயமாக விருகோதரரை நின்திக்கப்போகின்றனர். கபடத்தாலன்ரேஞ் வீழ்த்தப் பட்டாய்? அரசனே! யதுங்தனரும் வீர்யமுள்ளவருமான பலராமர், 'கதையில் தூர்யோதனனுக்குச்சமானன் இல்லை' என்று உன்னைப் பற்றி எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்தார். வேங்தே! பாரத! பிரபுவே! விருஷ்ண்குலத்திலுதித்த பலராமர், 'கதாயுதத்தத்தில் என் னுடையசில்யன் அந்தக்குருகுலத்தில்லைத்த தூர்யோதனன்' என்று ஸபைகளில் உன்னைப் புகழ்கிறான்ரே? பரமரிஷிகள் பித்தத்தில் எதிர்த்துநின்று கொல்லப்பட்ட கஷத்திரியனுக்குச் சிறந்ததென்று சொல்லுகிறகதியை நீ அடைந்தவனுகிறோய். தூர்யோதனை! புருஷ ஸ்ரேஷ்டனே! நான் உன்னைப்பற்றித் துக்கிக்கவில்லை. புத்திரர்களைப் பறிகொடுத்த உன்னுடைய தாய்தங்கதைகளைப்பற்றியே வியஸனப்படுகிறேன். வீரனே! நாதனுன உன்னால் போவிக்கப்பட்ட அவ்விருவரும் அநாதர்களாகச் செய்யப்பட்டார்கள். அவ்விருவரும் பிஷ்டாகர்களாக இப்பூமியில்துக்கித்துக்கொண்டு ஸஞ்சரிக்கப்போகிறார்கள். தர்மத்தை அறிந்தவர்களாக எண்ணிக்கொண்டிருக்கின்றவர்களும் கொல்லப்படுகின்றான்னை உபேக்ஷித்தவர்களுமான அந்த விருஷ்ணிகுலத்தை உதித்த கிருஷ்ணனையும் தூர்ப்புத்தியுள்ள அர்ஜானனையும் நின்திக்கவேண்டும். மனிதர்களுக்குத்தலைவனே! அந்த எல்லாப்பாண்டவர்களும் வெட்கமில்லாதவர்களாக, 'நம்மால் இவ்வாறு தூர்யோதனன் கொல்லப்பட்டான்?' என்று எதைச்சொல்லப்போகிறார்கள்? காங்காரி நந்தன! புருஷஸ்ரேஷ்ட! நீ தர்மத்தால் பகைவர்களோஈதிர்த்துச்சென்று யுத்தத்தில் கொல்லப்பட்டாயாதலால் நீ பாக்கியசாலியாயிருக்கிறோய். புத்திரர்களை இழந்தவரும் ஞாதிகளும் பங்குக்களும் கொல்லப்பட்டவர்களுமான காங்காரியும் அவமதிக்கழுடியாதவனும் கண்ணில்லாதவனுமான திருத்ராஷ்டரனும் எந்த நிலைமையை அடையப்போகிறார்களோ? அரசனுன உன்னை முன்னிட்டுக்கொண்டு ஸ்ரீ ஸ்வர்க்கத்தை அடையாமலிருக்குவிட்ட க்ருதவர்மா, நான், மகாரத்ராணக்ருபர் ஆகிய நாங்கள் நின்திக்கத்தக்கவர்கள். எல்லா அபிஷி

## செளப்பிகப்பவம்.

சாடு

நெங்களையும் கொடுப்பவனும் காப்பாற்றுகிறவனும் பிரஜைகளுக்கு நன்மையைச்செய்கின்றவனுமான உன்னை நாங்கள் பின்தொடராம வீருத்தலால் நாதமர்களானங்களை நின்திக்கவேண்டும். ஆண்மையிற் சிறந்தவனே! உன்னுடையவீர்யத்தாலே, க்ருபர், நான், என்பிதா ஆகிய எங்களுடையவீருகள் வேலைக்காரர்களாலும் ரத்தினங்களாலும் நிறைக்கப்பட்டன. உன்னுடைய தயையினாலுமித்திரர்களுடனும் பந்துக்களுடனும் கூடிய எங்களால் மிகுதியான தகவினைகளுடன் கூடிய முக்கியமான அனேகமாகங்கள் செய்யப்பட்டன. நீ எல்லாதுர சர்க்களையும் முன்னிட்டுக்கொண்டுசென்ற இப்படிப்பட்டவழியில்பாவி களான நாங்கள் எவ்விதம் பிரவிர்த்திப்போம்? அரசனே! உத்தம கதியைக்குறித்துச்செல்லுகின்ற உன்னை நாங்கள் மூலமும்மாத்திரம் அனுஸரிக்காமலிருப்பதனால் நாங்கள் தாபத்தூத அடையப்போகி வேறும். ஆதலால், நீ செய்த நல்லகார்யத்தை கிளைக்கின்றவர்களும் பிரயோஜினங்களை இழந்தவர்களும் ஸ்வர்க்கத்தை இழந்தவர்களுமா கிடேறும். உன்னை நாங்கள் அனுஸரித்துச்செல்லாமலிருக்கும்படி செய்தவினை ஏதாயிருக்கலாம? கெளரவர்களுள் சிறந்தவனே! நிச்சயமாக இந்தப்பூழியில் தூக்கத்துடன் ஸஞ்சரிக்கப்போகிறோம். அரசே! உன்னால் விடுபட்டிருக்கிற எங்களுக்கு ஸாகம்பது? மஹா ராஜனே! (ஸ்வர்க்கத்தை) அடைந்தவுடனே, மஹாரதர்களிடம் சென்று (அவர்களை) என்னுடைய வசனத்தினால் பிராயமுறைப் படியும், தகுதிமுறைப் படியும் பூஜிப்பாயாக, நீராதிபனே! எல்லா வில்லாளிகளுக்கும் தவஜம்போன்ற ஆசார்யமறப்பூஜைசெய்து, என்னால் இன்று த்ருஷ்டத்தியும்னன் கொல்லப்பட்டானென்பதைச் சொல்வாயாக. சிறந்த மஹாரதனும் அரசனுமான பாற்றலீகைனையும் விந்துராஜனையும் ஸோமதத்தனையும் பூரிப்பரவஸையும் கட்டிக் கொண்டு. அவ்வாறே, ஸ்வர்க்கத்தில் முந்தியேபேறுமிருக்கின்ற வேறு சிறந்த மன்னர்களையும் கட்டிக்கொண்டு நாங்கள் சொன்னதாக கேட்கும் விசாரிப்பாயாக' என்றார். தொடைமுறிந்தவனும் பிரஜனாக யையிழந்தவனும் குற்றுப்பிராயிருப்பவனுமான அரசுளைப் பார்த்து அப்புத்தாமா இவ்வாறு சொல்லி மறுபடியும் உரைக்கலானார். 'துரி யோதனை உயிரோடிருக்கிறானால் காதுகளுக்கின்பமான வாக்கி யுத்தத்தக்கேள். பாண்டவர்களில் ஏழுபேர் மிகுந்தார்கள். தார்த்த ராஷ்டிரர்களுடைய குழுவில் நாங்கள் மூன்றுபேர்கள் மிகுந்தோம். அவர்கள்: ஜூந்துபிராதாக்களும், வாஸுதேவனும், ஸாத்யகியும்; அவ்வாறே நானும், கிருதவர்மாவும், சாரத்வதரான கிருபருமே. பாரத!

த்ரெளபதிபுத்திரர்களைவரும் திருஷ்டத்யுமன்னுடையபிளைகளும், எல்லாப்பாஞ்சாலர்களும் கொல்லப்பட்டார்கள். மிகுதியுள்ள மாதஸ யர்களும் கொல்லப்பட்டார்கள். செய்ததற்குப்பிரதிசெய்ததைப் பார். பாண்டவர்கள் புதர்கள் கொல்லப்பட்டவராயினரன்றே? நூங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் மனிதர்களுடனும் வாகனங்களுடனும் கூடின அந்தப்பாண்டவர்களுடைய பாசறையானது நாசம்செய்யப்பட்டது. அரசே! இரவில் பாசறையில் நுழைந்து பாபக்ம முள்ள அந்தத்திருஷ்டத்யுமனன் பச கொல்லப்படுவது 'போல என்னால் கொல்லப்பட்டான்' என்றார்.

தூர்யோதனனே, மனத்துக்குப்பிரியமான அந்த வார்த்தையைக் கேட்டு மீண்டும் பிரஜாளுயை அடைந்து இந்தவசனத்தை உரைக்க வானுன். 'கிருபருடதூம் கிருதவர்மாவுடனுங்கூடினாலும்மால் எனக்கு இப்பொழுது செய்யப்பட்டதுபோன்ற காரியம், பிழ்மராலும்' கர் ணாலும் உம்முடைய பிதாவினாலும் எனக்குச் செய்யப்பட்டில்லை. அல்பனுன அந்த ஸேனைபதியும் சிகண்டியுடன் கொல்லப்பட்டான். அதனால், நான் என்னை இன்று இந்திரனுக்கு ஸமானங்க வினைக் கிறேன். கேஷமத்தை அடையுங்கள். உங்களுக்கு மங்களம். ஸ்வர்க்கத்தில் நமக்கு மறுபடியும், சேர்க்கை' என்றான்.

உதாரமான மனமுள்ளவரும் குருராஜனும் வீரனுமான உம் முடைய புத்திரன் இவ்வாறு சொல்லிவிட்டு நண்பர்களுக்குத் தக்கத்தை உண்டுபண்ணிக்கொண்டு உயிர்துறங்தான்; புன்ய மானஸ்வர்க்கத்தை அடைந்தான். சரீரமானது பூமியில் விழுந்தது. அரசரே! இவ்வாறு உம்முடையபுத்திரனுன தூர்யோதனன் நாசமடைந்தான். சூரனுனதுவன் யுத்தத்தில் முக்கிச் சென்று பிறகு பகைவர்களால் கொல்லப்பட்டான். அந்தமூன்றுவீரர்களும்கட்டிக்கொள்ளப்பட்டார்கள். அவ்வாறே, அவர்களும் அரசனைக்கட்டிக் கொண்டு மறுபடியும் மறுபடியும் பார்த்துக்கொண்டே தம்ரதங்களில் வறினார்கள். துரோணபுத்திரருடைய இவ்வித தீண்மான ஸாக்கைக்கேட்டுச் சோகத்தினால் பிழிக்கப்பட்டவர்களாக விழியற்காலத் தில் நகரத்தைக்குறித்து விரைவாகச் சென்றார்கள். வேந்தரே! உம் முடைய துராலோசனையினால் குருபாண்டவல்சேனைகள் இரண்டிற் கும் இவ்வண்ணம் கோரமும் பயங்கரமும் துண்பத்தைச்செய்வது மான இந்தக்ஷையம் நேர்த்தது. தோழைமற்றவரே! உம்முடையபுத்துரன் ஸ்வர்க்கத்தை அடைந்தவுடனே, சோகத்தினால் பிழிக்கப்பட்ட எனக்கு ரிவியனால்கொடுக்கப்பட்டிருந்த அந்த திவ்யதிருஷ்டியா

எது இப்பொழுது நாசமடைந்தது” என்றுகூறினான். அப்பொழுது, அந்தஅரசன்,இவ்வாரண ஞாதிகள்புத்திரர்கள் இவர்களின் வதத்தைக் கேட்டுத் தீர்க்கமாயும் உண்ணமாயும் மூச்சஸிட்டிக்கொண்டு, ஏறது, மனக்கவலையுற்றவனுள்ளன்.

ஸௌப்தி கப்ரவம் மற்றிற்று.

பத்தாவது அதியாயம்.

ஐ வீக பர வம்.



(தேயெவபலத் தினுல் தபடிப்பீட்டிழுத்த தீருஷ்டத்யமீன்ஸாரதி யுதிஷ்டிர நுக்கு இரவில் பாசறையில்நடந்தவற்றைத் தீரியீததும், யுதிஷ்டிரர் \* துரோபதியை அழைத்துவாதற்கு நதுலை அறுப்பிப் பாச \* றைக்குவந்து தம்மவர்கள் மாண்டுரிடப்பதைப் பார்த்துப் புலம்பியதும்.)

அந்த இரவுகழிந்தவுடன், திருஷ்டந்தியும்ன.ஞைடைய ஸாரதி யானவன் சென்று, உறங்கிக்கொண்டிருக்குந்தருணத்தில் செய்யப் பட்ட வதத்தைப் பாண்டவர்களுக்கு உரைத்தான். அவன், ‘அரசரே ! இரவில் தங்களுடையசிபிரத்தில் பயமற்றவர்களாகவும் ஜாக் கிரதையில்லாதவர்களாகவும் நித்திரைசெய்துகொண்டிருந்த திரெள பதிபுத்திரர்களும் துருபதராஜருடைய புத்திரர்களும் கொல்லப்பட்டார்கள். கொலைகாரனுண கிருபனுவும் போஜுவும்சத்திலுதிந்த கிருத வர்மாவினுலும் பாவியான அப்ரவத்தாமாவினுலும் உங்களுடைய பாசறை இரவில் நாசம் செய்யப்பட்டது: சட்டிகளாலும் சக்திகளாலும் கோடாலிகளாலும் ஆயிரக்கணக்கான மனிதர்களையும் யானைகளையும் குதிரைகளையும் வெட்டினவர்களான இந்தவீரர்களால் பாசறை மிச்சமில்லாததாகச் செய்யப்பட்டது. பார்தரே ! கூச்சவிடுகின்ற பற்பல புகைகளாலும் பழங்களுடைய பாரங்களாலும் தணிந்திருக்கின்ற தும் கோடாலிகளால் வெட்டப்படுகின்றதுமான செரியகாட்டினுடைய சுப்தம்போல உமதுசேனையினுடைய மிகவும்பெரிதான சுப்தம் கேட்கப்பட்டது. வேங்தரே ! அந்தச்சைனியத்தினின்று மிகுந்தவன் நான்னாருவனே. தர்மாத்மாவே ! பரபரப்புள்ளவனுண கிருதவர்மாவி னிடத்தினின்று அதிக்கிரயாஸத்தினால் விடப்பட்டேன்’ என்று கூறினான். தர்மாத்மாவும் குந்தீபுத்திரருமான யுதிஷ்டிரர் அமங்கள மான | அந்தவாக்கியத்தைக்கேட்டுப் புத்திரசோகத்தினால் கைத்தர்ய

சாலை

ஸ்ரீ மஹாபாரதம்.

நிலையை இழந்து பூர்மியில்விழுந்தார். விழுகின்ற அந்த யுதிஷ்டிரரை ஸாத்யகியானவன் விரைவாகச் சென்று பிடித்துக்கொண்டான். பிம வேணாலும் அர்ஜானனும் மாத்ரீகுமாரர்களான நகுலஸஹதேவர் களும் பிடித்துக்கொண்டார்கள். பிரஜங்குயை அடைந்தவரான யுதிஷ்டிரர் சத்துருக்களை ஜயித்துப் பின்பு (தாம) ஜயிக்கப்பட்டவை ராகச் சோகத்தினால் துமிமாற்றமுற்ற வாக்குடன் தீணன்போலப் புலம் பினால். அர்த்தங்கள் கர்மாக்கள் தெய்வம் இவற்றின்கதியானது அறிய முடியாதது. ஜயிக்கப்படுகிறவர்கள் ஜயிப்பதனாலும் ஜயிக்கின்றவர் களானாரமும் ஜயிக்கப்பட்டதனாலும் அர்த்தங்களுடைய கதிபானது ஞானக்கண்களாலும் அறியமுடியாதது. பிராதாக்களையும் தோழர்களையும் பித்ருக்களையும் புத்திரர்களையும் ஸாஹ்ருத்துக்களுடைய கூட்டங்களையும் பிகான்று பந்துக்களும் மந்திரிகளும் பேரன்மார்களும் ஆகிய எல்லோரையும்ஜூயித்து நாம் ஜயிக்கப்பட்டதோம். அந்தத்தம் அர்த்தம்போன்றதாயிருக்கிறது. \* அனர்த்தம் அர்த்தமாகக் காணப் படுகிறது. இந்தஜயம் அபஜயருபமாயிருக்கிறது. ஆதலால், ஜயம் அப ஜயமே. கெட்டபுத்தியையுடைய எந்தமனிதன் ஜயித்துப் பிறகு ஆபத்தைஅடைந்தவனுகித் தவிக்கிறுனே அவன்சத்துருக்களால்கள் ரூக ஜயிக்கப்பட்டவன்போலானதனால் எவ்வாறு வெற்றியையன்றுவான்? எவர்களுக்கு வெற்றிச்சிழித்தம் ஜயிக்கப்பட்டவர்களும் ஜாக்ரதையுள்ளவர்களுமான சத்ருக்களால் ஸாஹ்ருத்துக்கள் கொல்லப் பட்டமையால் பாவம்தேக்ருமோ அவர்கள் ஜயத்தால்விளங்குகின்றவராயினும் தோற்றவர்களே. யுத்தத்தில் கர்ணிகளையும் நாளீகங்களையும் கோரப்பற்களாகக்கொண்டதும் கத்தியை நாவாகடையதும் வில்லாகிற திறக்கப்பட்டவாயினால் பயங்கரமாயிருப்பதும் நானெனுவியும் தலத்வனியுமாகிற கர்ஜனத்துடன்கூடியதும் குரோதமுள்ளதும் யுத்தங்களில் ஒட்ட. மலிருக்கிறதுமான கர்ணன்னான்கிற புருஷவளிம்மத் தினிடத்தினின்றுவிடுபட்டஇந்தச்சூர்கள் அஜாக்கிரதையினால் கொல்லப்பட்டார்கள். ரதங்களாகிறமடிக்களுள்ளதும் பாணவர்தங்களாகிற அலைகளுள்ளதும் ரத்தினங்களால் நான்குபக்கத்திலும் நிறைக்கப்பட்டதும் வாகனங்கள் யுத்தவீரர்கள் இவர்களுடைய கூட்டத்துடன் கூடியதும் சக்திகளும் ரிஷ்டிகளுமாகிறமீன்களோடும் துவஜங்களும் யானைகளுமாகிற முதலைகளோடும்கூடியதும் விற்களாகிற சீர்ச்சமூல்களும் பெரியபாணங்களாகிற நுரைகளும் நான்குபக்கத்திலும் யுத்தமாகிறசங்கிரோ தயத்தினால் வேகத்துடன் கரைபுண்டிவருகின்றதும் நானெனுவிகளா

வேறுபாடம்.

தும் தலத்வனிகளாலும் சக்கரங்களின் கேமிகளாலுண்டுபண்ணப்படு கிற சுத்தங்களாலும் முழக்கமுள்ளதுமான துரோணஸமுத்திரத்தை எவர்கள் நானுவித சாஸ்திரங்களாகிற ஒடங்களால் தாண்டினர்களோ அந்தராஜபுத்திரர்கள் அஜாக்கிரதையினால் கொல்லப்பட்டார்கள். இந்த ஜீவலோகத்தில் மனிதர்களுக்கு அஜாக்கிரதையைச் சொல்ல வதம் வேற்றிலை. அவதான: வில்லாத மனிதனை நான்குபக்கங்களிலும் கார்ய வித்திகள் கைவிட்டுவிடுகின்றன. அந்தத்தங்களும் (அவனிடம்) பிரவேசிக்கின்றன. உத்தமமான துவஜங்களுடைய நுணியாகிற உயர்ந்த புகைக்கொடியுள்ளதும் பாணங்களாகிற ஜ்வாலைகளுடன் கூடியதும், \*ஜ்வலிக்கின்றபெரிய பதாகைகளுடன் கூடியதும், பெரிய வில், நாண்கமிழு, விரலுறை, சுக்கரங்களின் ஒரம் இவைகளால் உண்ணுபண்ணப்பட்ட சத்தத்துடன்கூடியதும் கவசங்களையும் பற்பல சல்பிரங்களையும் தேநாமதிரவ்யங்களாகக் கொண்டதும் பெரிய சேனையாகிற உலர்ந்த காட்டில் பற்றிக்கொண்டிருப்பதுமான பிழ்மாகிற பெரிய காட்டுத்தையை மறொயுத்தத்தில் எவர்கள் பற்பல சல்திரவே கங்களால் தாண்டினர்களோ அந்த ராஜபுத்திரர்கள் அஜாக்கிரதையினால் கொல்லப்பட்டார்கள். அஜாக்கிரதையுள்ள மனிதனால் தன மோஜவரயமோ விசாலமான கீர்த்தியோ அடைவதற்கு ஸாத்தியப்படா. அவதானத்தினால் எல்லாச் சத்துருக்களையும் கொண்டு ஸாகமாக விருத்தி அடைஞ்துகொண்டிருக்கிற டிடீஷந்திரனைப் பார். அஜாக்கிரதையினால் சேஷமில்லாமல் கொல்லப்பட்டவர்களும் இங்கிரனுக்கு ஒப்பானவர்களுமானராஜபுத்திரர்களையும் பெளத்திரர்களை தீரலுக்கு ஒப்பானவர்களுமானராஜபுத்திரர்களையும் கொண்டு ஸாகமாக விருத்தி அடைஞ்துபோலத் துன்பத்தை அடைந்தார்கள். பொருமையுள்ளவர்களால் கொல்லப்பட்ட அரசர்கள் ஸம்சயமில்லாமல் ஸ்வர்க்கத்தை அடைஞ்துவிட்டார்கள். பதிவிரதையான அந்தத்திரெளபதியானவள் துக்கஸாகரத்தை எவ்வாறு ஸஹிக்கப் போகிறான்று அவளைப்பற்றியே நான் வியவனிக்கிறேன். பிராபோக்ரூபெளன்று அவளைப்பற்றியே நான் வியவனிக்கிறேன். பிராபோக்ரூபெளன்று தாக்களும் புத்திரர்களும் பிராயம்சென்றவஜும் பாஞ்சாலராஜனு தாக்களும் புத்திரர்களும் பிராயம்சென்றவஜும் பாஞ்சாலராஜனு மான திதாவும் கொல்லப்பட்டார்களென்பதைக்கேட்டு அந்தக் கிருஷ்ணயானவள் சிச்சயமாகப் பிரஜ்ஞையை இழங்க பூமியில் கிருஷ்ணயானவள் துக்கத்தினால் இளைத்த சரீரத்துடன் வாட்டமடையப் போகிறன். ஸாகங்களுக்குத் தகுதியுள்ள திரெளபதியானவள் அவர்களின் சோகத்தாலாகிய துயரத்தை ஸஹிக்கமுடியாமல் ஓவ் புதாகைசே ஜ்வாலைகள்.

விதமாவரோ? ஞாதிவதத்தினால் நன்றாக வாட்டப்பட்டவளாக அந்தப்பாஞ்சாலி நெருப்பினால் நன்றாக எரிக்கப்படுகிறவள்கோல அதிகமாக அலறப்போகிறான், என்றார்.

துண்பமுற்ற அந்தக்குரூராஜரான யுதிஷ்டிரர் இவ்வாறு புலம் பிக்கொண்டு நகுலனைப்பார்த்து, ‘நகுல! போ. பாக்கியங்குறைந்த வளான இந்த ராஜபுத்திரியை மாத்ருவர்க்கங்களுடன்கூட இந்தே அழைத்துவா’ என்றுசொன்னார். மாத்ரீபுத்திரனுன நகுலனும் தர்மத் தைப்பிரதானமாகக்கொண்ட அரசரான யுதிஷ்டிரருடைய அந்த வாக்கியத்தைத் தர்மத்தினால் ஏற்றுக்கொண்டு எந்தஇடத்தில் பாஞ்சால ராஜங்கையை மீனவிகள் இருக்கிறார்களோ தேவியினுடைய அந்த ஆலயத்திற்கு ரதத்தோடு விரைவாகச் சென்றான். அஜமீடனுடைய வம்சத்திலுகித்தவரான யுதிஷ்டிரர் சோகத்தினால் பீடிக்கப்பட்டவை மாத்ரீபுத்திரனை அனுப்பிவிட்டு அந்த ஸாஹ்ருத்துக்களோடு உரக்க அலறிக்கொண்டு பூதகணங்களால் சூழப்பட்டதான் புத்திரர் களுடைய யுத்தபூமியைக் குறித்துச் சென்றார். அந்தத் தர்மங்களனர் அமங்களகரமாயுள்ளதும் உக்கிரரூபக்துடன் கூடியதுமான அந்தப் பாசறையில் பிரவேசித்து பூரியில்படுத்திக்கிருப்பவர்களும் ரக்தத்தினால் நளைங்த சரீரமுள்ளவர்களும் மெக்கப்பட்டிருக்கிற தேகழுள்ளவர்களும் நன்றாக அழக்கப்பட்ட தலையையுடையவர்களுமான புத்திரர் களையும் ஸாஹ்ருத்துக்களையும்<sup>2</sup> நன்பர்களையும் கண்டார். தார்மிகர்களுள் சிறங்தவரும் கௌரவர்களுள் சிறங்தவருமான அந்த யுதிஷ்டிரர், அவர்களைக்கண்டு மிகக் குன்பத்தை அடைந்தவராக உரக்க அலறினார். பரிவாரங்களுடன்கூடப் பிரஜ்ஞாயற்றவராகப் பூமியில் விழுந்தார்<sup>3</sup> என்று கூறினான்.

பதினேராவது அத்யாயம்.

ஐ.ஷ்டி கபர் வம். (தோடர்ச்ச.)

—\*—

(நதுலன் தீரோபதியை யுதிஷ்டிரரிடம் அழைத்துவந்ததும், அவன் துரோணபுத்திரருடைய தலையிலுள்ள மணியைக் கோண்டு<sup>4</sup> வர்வேண்டியதும், பீமன் நதுலனை ஸாரதியாகக் கோண்டு தேநடன் துரோணபுத்திரருடைய வதத் தீன்போருட்டுப் புறப்பட்டதும்.)

ஐனமேஜையே! அந்தயுதிஷ்டிரர், யுத்தத்தில் அவ்வாறு கொல் லப்பட்டிருக்கிற புத்திரர்களையும் பெளத்திரசர்களையும் துணைவர்களை

\* \* \* ‘ஸகின்ச’ என்பதற்கும், பீஷ்டம்பர்வம். 98-ம் பக்கத்திலும் சாந்தி பரவும் 386-ம் பக்கத்திலும் குறிப்புக்களில் காணக்.

## ஸ்வப்திகபரவம்.

நிக

இம் கண்டு அதிகதுக்கத்தினால் கவரப்பட்டமனத்தையுடையவரானார்! பிறகு, புத்திரர்களையும் பெளத்திரர்களையும் அந்தப்பிராதாக்களையும் நன்பர்களையும் நினைக்கிறவரான அந்தமஹாத்மாவுக்குப் பெரிதான சோகம்தோன்றியது. அப்பொழுது, கண்ணீர் விறைந்த கண்களுள்ளவரும் நிக்கமுற்றவரும் பிரஜ்ஞையைஇழுங்கவருமான அந்தயுதிஸ்திரரை மிக்கதுயரமுற்றவர்களான நட்பினர்கள் தேஹுத வடையச்செய்தார்கள். அளவுகடந்த பராக்கிரமமுள்ளவர்களான அந்தப்புத்திரர்களைவருக்கும் விதிப்படி ப்ரேதகார்யங்களைச்செய்து அதிகதுக்கத்தை அடைந்தவரானார். அந்தமுகூர்த்தத்தில் கருலன் பொன்மாலைகளணிந்த வேகமுள்ளகுதிரைகளுடன் மிக்கதுக்கத்தி னல் பிழக்கப்பட்டிருக்கிற திரெளபதியுடன் வந்தான். உப்ப வாங்யத்தைஅடைந்திருந்த அந்தக்கிருந்தின்யோ அப்பொழுது மிகவும் அப்பிரியமான எல்லாப்புத்திரர்களுடைய வினாசத்தையும் கேட்கிற துண்பமுற்ற இந்திரியங்களுடன் கூடியவளானால். அவள், காற்றினால் நாற்புறத்திலும் அலைக்கப்பட்டு நிக்கமுற்ற வாழைபோல அரசரையனுகிச் சோகத்தினால் பிழக்கப்பட்டவளாகப் பூமியில் விழுந்தாள். ரோதனம்செய்பவரும் மலர்ந்ததாமரை இதழ்போன்ற கண்களையுடையவருமான அந்தத்திரெளபதியினுடைய சோகத்தி னல் வாட்டமுற்றிருக்கிறமுகமான்து மேகத்தினால் மூடப்பட்ட சங்கள் திரன்போலப் பிரகாசிக்கவில்லை. பிறகு, விழுந்திருக்கிற அவளைப் பார்த்துப் பரபரப்புள்ளவறும் ஸத்யவிக்கிரமமனுமான பீமன்னமுந்து இருக்கக்காலும் எடுத்தான். அந்தப்பிரேமஸேனானால் ஸமாதானம் செய் யப்பட்டவரும் கோபமுள்ளவருமான அந்தப்பாஞ்சாவி அழுது கொண்டு பாண்டவர்களுள் ஜெயேஷ்ட்ரான யுதிஸ்திரரைப்பார்த்து இந்த்வசனத்தை உரைத்தாள்.

‘அரீசரே! புத்திரர்களை கஷ்டத்திரியதர்மத்தினால் யமனுக்குக் கொடுத்து இந்த அகண்டபூமண்டலத்தைப் பாக்கியத்தால் அடைந்து அதூபவிக்கப்போகிறீர். பாக்கியத்தினால் எல்லாப்பூமியையுமடைந்து எல்லா அஸ்திரங்களிலும் ஸமர்த்தனும் மதயானைபோல் நட்பவறு மான ஸாபத்ராபுத்ரனை ஸீர் நினைக்கப்போகிறதில்லை. சூரர்களான புத்திரர்கள் கஷ்டத்திரதர்மத்தினால் நாசம்பண்ணப்பட்டார்களென் பிதைக்கேட்டு ராஜ்யத்தில் ஸிலைபெற்றவராகவும் என்னுடன் விளையாடுகின்றவராகவுமிருக்கிற ஸீர் (அவர்களை) நினைக்கப்போகிறதில்லை. பாவத்தொழிலுள்ள துரோணபுத்திரங்களுடையப்பட்டாண்றாகத்தூங் கிக்கொண்டிருந்தவர்களுடையவத்தைக்கேட்டு நெருப்பானது தனக்

சிடமான (கட்டையை) எரிப்பதுபோல அதிகமானசோகம் என்னை எரிக்கிறது. பாண்டவர்களே! பாவத்தைச் செய்தவனுமிட்டுக்கட்டையை முள்ளவதும் பந்துக்களுடன்கூடினவனுமான அந்தத்துரோணபுத்தி ரனுடையூமிரானது யுத்தத்தில் வல்லமையை வெளியிட்டு இப்பொழுது கவரப்படாமற்போனாலும் த்ரெளனியானவன் பாபகர்மத்து னுடையபலை அடையாமற்போவானாலும் இந்தஇடத்திலேயே பிராயோபவேசம்செய்வேன். அதை நன்கு அறிந்துகொள்ளுங்கள்' என்றால். பிறகு, புகழுள்ளவரும் யஜ்ஞாவேனானுடைய குமாரியுமான கிருஷ்ணயானவள் பாண்டிவின் புதல்வரும் தர்மராஜருமான யுதிஷ்டிரரப்பார்த்து இவ்வண்ணம் உரைத்துவிட்டு உட்கார்ந்தாள். தர் மாத்மாவும் அரசரும் பாண்டவருமான அந்தயுதிஷ்டிரர், உட்கார்ந்திருப்பவரும் அழகியகாட்சியையுடையவரும் தருபதகுமாரியும் பிரியமகிஞ்சியுமான கிருஷ்ணயையப்பார்த்து, 'தர்மங்களே அறிந்த வளே! கல்யாணி! உன்னுடைய அந்தப்புத்திரர்களும் பிராதாக்களும் கூத்திரியதர்மத்தினால் உயிர்துறந்தார்கள். அவர்களைப்பற்றி நீ துக்கிக் கத்தகுங்கதவள்ளீல. கல்யாணி! அந்தத் துரோணபுத்திரர் இவ்விடத்தினின்று தூரத்திலிருக்கின்ற செல்லமுடியாத காட்டை அடைந்து விட்டார். கல்யாணி! நீ யுத்தத்தில் 'அவருடையவதத்தை எவ்வாறு நினைப்பாய்?' என்று மறுமொழிக்கிறான். த்ரெளபதி, 'துரோணபுத்திர னுடையதலையில் உடன்பிறந்தமணிழன்றிருப்பதாக நான்கேட்டிருக்கிறேன். அந்தப்பாயியை யுத்தத்திற்கொன்று அவனுடையதலையினின்று அழுத்து எடுத்துக்கொண்டு வரப்பட்டமணியை நான்பார்த்தால் ஜீவிதத்திருப்பேன் என்பது என்னுடைய ஏண்ணம்' என்றால்.


அழகியகாட்சியுள்ளவளான கிருஷ்ணயானவள் யுதிஷ்டிரராஜரைப்பார்த்து இவ்வாறுசொல்லிவிட்டுக் கோபங்கொண்டவளாகப் பிமலேனைக்கையில்தொட்டுக்கொண்டு, 'பிமரே! நீர் கூத்திரிய தர்மத்தை சினைத்துக்கொண்டு என்னைக்காக்கக்கடவீர். சம்பரனை இந்திரன்கொன்றதுபோலப் பாவத்தொழிலுள்ள அந்தத்துரோணபுத்திரனைக்கொள்வீராக. இவ்வுலகில் பராக்கிரமத்தில் உமக்கு ஸமமான மனிதன் ஒருவனுவது இல்லையன்றோ? பெரியதுயரத்தில் அது அவ்வாறென்று எல்லாஉலகங்களிலும் பிரவித்திபெற்றிருக்கிறது. ஸீர் வாரனுவதாகரத்தில் பார்த்தர்களுக்கு ஆதாரமான் ரன்றோ? அவ்வாறே ஹித்திப்பனைக்கண்டஸமய்த்திலும் ஸீர் (பார்த்தர்களுக்கு) ரஷ்டராணீர். அவ்வாறே விராடநகரத்தில் கீசுகளுல் அதிகமாக ஹித்திவிக்கப்பட்ட என்னையும் இந்திரன் இந்திராணியைகிடு

## வெள்ளப் பிது கபர்ட்டியஸ்.

அப்பதுபோலக்கஷ்டத்தினின்று விடுவித்தீர். சத்துருக்களைக்கொல் பவரே! பார்த்தரே! முற்காலத்தில் இந்தப்பெரியகாரியங்களை எவ்வாறு செய்திரோ அவ்வாறு துரோண்புத்திரரையும் கொன்று ஸ்கியாகஇருப்பீராக' என்கிறவாக்கியத்தை உரைத்தாள். அவனுடைய பலவிததுக்கத்தையும் புலம்பலையும்கேட்டு, மகாபலசாலியும் குஞ்சிபுத்திரனுமான பிமேஸேனன் பொறுக்கவில்லை. அவன், அழியிதும் பர்ணங்களுடனும் நாண்கயிற்றுடனும் கூடியதும் ஆச்சர்யகரமாயிருக்கின்றதுமான தன்வில்லை எடுத்துக்கொண்டு ஸ்வர்ணத்தினால் விசித்திரமான அங்கங்களுடன்கூடிய பெரிய ரதத்தின்மீது ஏற்றினன். அவன் கருலனை ஸாரதியாகஏற்படுத்திக்கொண்டு துரோண்புத்திரருடையவைத்ததில் சிச்சயமுள்ளவனுகப் பாணத்துடன்கூடினவில்லை நாகெணுலியுடன்கூடினதாகச் செய்துகொண்டு 'குதிரைகளை விரைவாக நடத்தினான். புருஷசிரேஷ்டரே! தமது தேஜவினால் பிரகாசிக்கின்றவைகளும் சீக்கிரமாகச் செல்லுகிற ஸ்வபாவமுள்ளவைகளும் பசுமையிறமுள்ளவைகளுமான அந்தக்குதிரைகள் (பிமைனச்) சமந்துகொண்டு விரைவாகச் சென்றன. பாரதரே! தவரூதவனுன் அந்தப் பிமன் தன்னுடைய பாசறையினின்று ரதத்தின் வழியைப்பிடித்துக்கொண்டு துரோண்புத்திரர்சென்றவழியினால் விரைவாகச் சென்றன.

பண்ணிரண்டாவது அத்யாடி.

சீ. வீட்டி கபர்வம். (நோடர்ச்சி.)



(பிமன் அப்ரவத்தாமாவைக் கோல்லக்கேள்றதும், மாதவர் அப்ரவத்தாமாவீன் கேட்டநடை முதலியவற்றைக்கூறிப் பிமைனக்காக்க வேண்டுமென்று யுதிஷ்டிரக்குத்துக் கோல்விவும்.)

அவும்திக்கமுடியாத அந்தப்பிமன் புறப்பட்டுப்போன பிறகு, யாதவர்களுள் உத்தமரும் செந்தாமரைமலர்போன்றகளையுடைய வருமான முதிரை கோவிந்தர் குஞ்சிபுத்திரரான யுதிஷ்டிரரைநோக்கி, 'பாண்டவரே! உம்முடைய பிராதாவான இந்தப்பிமன் புத்திரசோகத்தினால் கவரப்பட்டவனுக யுத்தத்தில் துரோண்புத்திரரைக்கொல்ல எண்ணி ஒருவனுகவே எதிர்த்துகூடுகிறேன். பரதர்களுள்சிறந்தவரே! எல்லாப்பிராதாக்களையுங்காட்டிலும் உமக்குப் பிமனிடத்தில் பிரிதிடன்டு. ஆபத்தைத்திடந்திருக்கிற அவனை இப்பொழுது நீர் என்கூட்ப பாற்றவில்லை. சத்துருப்பட்டணங்களை ஜயிப்பவரான துரோண்ஸ் அப்பொழுது புத்திரருக்கு உபதேசித்ததும் பிரம்மசிரஸ் என்று பிர

வித்திபெற்றதும் பூமியையும் ஏரிக்கக்கூடியதுமான அஸ்திரத்தை மஹாத்மாவும் மஹாபாக்கியசாலியும் எல்லாவில்லாவினக்கும்' துவ ஜமாயிருப்பவருமான ஆசார்யர் பிரீதியுள்ளவராகத் தனஞ்சயனுக்குக் கொடுத்தார். பொருமையுள்ளவரான்' புத்திரரும் தனிமையில் துரோணரிடம் அந்த அஸ்திரத்தையாசித்தார். பிறகு, அதிகளைச் தோஷமில்லாதமனத்துடன்கூடியவராகவே புத்திரருக்குச் சொன்னார். தூராத்மாவான புத்திரருடைய சபலமானது அறியப்பட்டதாகியது. பிறகு, எல்லாத்தர்மங்களையுமநின்த அந்த ஆசார்யர் புத்திரரைப் பார்த்து, 'ஐயனே! யுத்தத்தில் மிகக்கூடுத்தை அடைந்திருக்காலும் நீ இந்த அஸ்திரத்தை முக்கியமாக மனிதர்களிடம் பிரயோகிக்கலாகாது' என்று கட்டளையிட்டார். புருஷசிரேஷ்டரே! ஆசார்யரான துரோணர் புத்திரரைப்பார்த்து இவ்வண்ணமுரைத்து மீண்டும் அவரைநோக்கி, 'நீ ஒருபொழுதும் நல்லோர்களுடையவழியில் இருக்கமாட்டாய்' என்று உரைத்தார். நுஷ்டாத்மாவான அந்த அர்வத் தாமா அப்பொழுது பிதாவினுடைய அந்தவசனமானது அப்பிரியமானது என்றறிந்து மங்களாகரமான எல்லாவிழையங்களிலும் ஆசையற்றவராகச் சோகத்தினால் பூமியை நாற்புறத்திலும் சற்றினார். குரு சிரேஷ்டரே! பாரதரே! பிறகு, அப்பொழுது நீர் வனத்திலிருக்கும் ஸமயத்தில் துவாரகையை அடைந்து விருஷ்ணிகளால் அதிகமாகப் பூஜிக்கப்பட்டவராக வாஸம்செய்தார். ஒருஸமயத்தில் ஸமுத்திரத்தினேரத்தில் துவாரகையின் ஸமீபத்தில் வலித்துக்கொண்டிருந்த அந்த அர்வத்தாமா ஒருவருமில்லாமல் தனித்திருக்கின்றனன்னை வங்கடைந்து சிரித்துக்கொண்டிவசனிக்கலானார். 'கிருஷ்ணரே! தாசார்தூரே! அளவில்லாதவிக்கிரமத்துடன்கூடினலரும் பரதவம்சஸ்தர்களுக்காசார்யருமான ஈன்பிதா உக்கிரமான தவத்தைச்செய்து அசஸ்தியரிடத்தினின்றுபெற்றதும் தேவர்களாலும் கந்தர்வர்களாலும் பூஜிக்கப்பட்டதுமான 'பிரம்மசிரஸ்' என்கிற அஸ்திரமானது என்னுடைய பிதாவினிடத்திற்போலவே இப்பொழுது என்னிடத்திலுமிருக்கிறது. யாதவர்களுள் உத்தமமே! என்னிடத்தினின்று அந்தத்தில்யாஸ்திரத்தை கீரும் பெற்றுக்கொண்டு எனக்கும் யுத்தத்தில் சத்துருக்களைக் கொல்லுங்கிறமைபொருந்திய சக்ரரூபமான அஸ்திரத்தைக்கொடும்' என்றுவேண்டினார். அரசரே! பரதர்களுள் சிறந்தவரே! அன்சலிசெய்துகொண்டு பிரயத்தினத்துடன் அஸ்திரத்தை என்னிடத்திலிருந்து யாசிக்கின்றவரான அந்தத்ரெள்ளிக்குப் பிரீதியை யடைந்த நாலும் பின்வருமாறு கூறுகின்றேன். 'ஒன்றுசேர்ந்திருக்கின்ற

வூவர்களும் தானவர்களும் கந்தர்வர்களும் மனிதர்களும் பதகங்களும் உரகங்களும் என்னுடையவீர்யத்தின் நூற்றில் ஓர் அம்சத் தோடும் ஒப்பாகார். இதோ வில்; இதோசக்தி; இதோ சக்கரம்; இதோ கதை. என்னிடத்தினின்று நீர்விரும்புகின்ற அஸ்திரங்களையெல்லாம் உமக்குக்கொடுக்கிறேன். புத்தத்தில் எதை எடுப்பதற்கும் பிரயோகிப்பதற்கும் சக்தியுள்ளவராகிறோ அதைஎனக்குக்கொடுக்கவேண்டுமென்று உம்மால் விரும்பப்பட்ட அஸ்திரமின்றியே பெற்றுக்கொள்ளும்' என்றேன். மஹாபாக்கியமுள்ள அவர்என் தேவூடு பொறுமைகொண்டு அழகிய நடுத்துவாரத்துடன் கூடியதும் ஆயிரம்ஆர்களுள்ளதும் வஜ்ரமிழைழத்த நடவுள்ளதும் இரும்புமயமா பிருப்பதுமான சக்ரத்தை என்னிடத்தினின்று விரும்புனர். 'சக்ரத்தைப்பெற்றுக்கொள்ளும்' என்று என்னை உரைக்கப்பட்ட அந்தத்தெரளன்றியானவர் உடனே விரைவாகனமுக்கு இடக்கையினால்சக்ரத்தைஎடுக்கலானார். இந்தச்சக்ரத்தை இருந்திற இடத்தினின்று அசைப்பதற்குக்கூடச் சக்தியுள்ளவராகவில்லை. பிறகு, இந்தச்சக்ரத்தை வலக்கையினாலும் பிடிப்பதற்கு ஆரம்பித்தார். அந்தக்கையினாலும் பிடித்தும் முழுமுயற்சியினாலும் இந்தச்சக்ரத்தை அசையச் செய்யவில்லை. பாரதரே! பிறகு, அந்தத்துரோணபுத்திரர் முழுவலிமையாலும் இந்தச்சக்ரத்தைத் தூக்குவதற்கோ அசைப்பதற்கோ சக்தியற்றவரானபொழுது அதிகமனவருத்தமுற்றவர்க் முயற்சிசெய்து களைப்படைந்து நிரும்பிவிட்டார். அந்த ஆபிப்பிராயத்தினின்று மனந்திரும்பினலரும் புத்தியில்லாதவரும் மிக்கமனவருத்தமுற்றவருமான அப்ரவத்தாமாவை நான் அழைத்துப் (பின்வருமாறு) சொன்னேன். 'பிராம்மணரே! தேவர்களுள்ளும் மனிதர்களுள்ளும் சிறந்தஸ்த்தியவாதியென்று பிரசித்திபெற்றிருக்கிறவனும், காண்டலத்தை விலைக்கொண்டவனும், வெளைக்குதிரையுள்ளவனும், சிறந்தவானரத்தைக் கொடியாகக்கொண்டவனும், ஜயசீலனும்தேவதேவேசரும் கறுத்தகண்டத்தையுடையவரும் உழையவளுக்குப் பதியுமான ஸாக்ஷாத்சங்கரரை முற்காலத்தில் தவங்குவதுத்தத்தில் மகிழ்ச்சித்தவனும், பூமியில்தன்னைக்காட்டிலும் எனக்குமிக்கஅன்புக்குரியவேறுமனிதனில்லாதவனும், மஹாத்மாவும், எவனுக்கு உயிரும் மற்றங்களும் கொடுக்கத்தகாததாக எனக்கிள்லையோ அப்படிப்பட்டநண்பனும், சிறந்தசெயிகைகளையுடையவனுமான பார்த்தஜூம் நீர்என்னோக்கிச் சொல்லியவாக்கத்தை இதற்குமுன்சொன்னதில்லை. மூடரே! இமயமலையின் சாரலையடைந்து பன்னிரண்டுவரகூலம்

நிறைவேற்றத்தக்க மஹாகோரமான பிரம்மசர்யத்தை நிறைவேற்றி என்னுல்தவத்தால் அடையப்பட்டவனும் ஸன்த்குமாரங்கடையனும் சுமாகவிருப்பவனும் தேஜஸ்வியும்பிரத்யும்னனெனப் பிரசித்திபெற்ற வனும் எனக்குஸமமானவிரதத்தை அனுஷ்டித்தவளான ருக்மிணி யிடத்தில் பிறந்தவனுமான புத்ரனுங்கூட திவ்யமானதும் யுத்தத்தில் நிகரில்லாததுமான இந்தமஹாசக்ரத்தை வேண்டவில்லை. அப்படிப் பட்ட இந்தச்சக்ரம் உம்மால் வேண்டப்பட்டது. உம்மால் சொல்லப் பட்ட இந்தச்சக்ரங்கையமான பிரார்த்தனைசனமானது அதிகபல மூளவரானபலராமாலும் கதனைவும் ஸாம்பனைவும் ஒருபாழுதும் இதற்குமுன் உரைக்கப்பட்டதில்லை. துவாரகையில்வவிக்கின்ற மற்றவர்களாலும் மஹாரதர்களானவிருங்களிகளாலும் அந்தகர்களாலும் அல்பமான இந்தவர்க்கியம் முன்பு சொல்லப்பட்டதில்லை. அப்படிப் பட்ட இது உம்மால் வேண்டப்பட்டது. ரதிகர்களுள்சிறக்தவரே ! ஜயா ! ஸீர் பாரதர்களுடைய ஆசார்யபுத்திரர். எல்லாயாதவர்களாலும் என்குமதிக்கப்பட்டவர். சக்கரத்தினை எவனை தீர்த்து யுத்தம் செய்யவிரும்புகிறீர் ? என்றேன். இவ்வண்ணம் என்னுல்சொல்லப் பட்ட துரோண்புத்திரர் என்னைப்பார்த்து, ‘மாதவரே ! உமக்குப் பூஜைசெய்து உம்மோடுகூடப், போர்புரியப்போகிறேன். விபுவே ! நான் ஜயிக்கப்படத்தகாதவனுக்கடவேன்’ என்கிற எண்ணத்தினுல் தேவர்களாலும் அஸாரர்களாலும் பூஜைக்கப்பட்ட உம்முடையசக்ரம் என்னுல்வேண்டப்பட்டது. உம்மிடத்தில் இதைஸ்தயமாகச்சொல்லுகிறேன். கேசவரே ! கோவிந்தரே ! அப்படிப்பட்டான் துரல்பமான அங்தச்சக்ரத்தை அடையாமலே திரும்பிப்போகப்போகிறேன். என்னை மங்களத்தை அடையும்படி ஆசீர்வதியும். பூமியில் ஒப்பற்றசக்ரத்தையுடையவரும், போஜர்களுள் உத்தமருமான உம்மால் இந்தப் \*பயங்கரமானசக்ரமானது தரிக்கப்பட்டிருக்கிறது. வேறுஒருவன் இதைஅடைந்திருக்கவில்லை’ என்று இந்தவசனத்தை மறுமொழியாக உரைத்தார். துரோண்புத்திரர் என்னை நோக்கி இவ்வளவுமட்டிலும் உரைத்து, தேரிழுக்குந்திறமையுள்ள குதிரைகளையும் தனங்களையும் பற்பல ரத்தினங்களையும் பெற்றுக்கொண்டு உரியகாலத்தில்சென்றார். அவர் கோபமூள்ளவர் ; கெட்டங்னைமுள்ளவர் ; சபலர் ; குரூர் பிரம்மசிரல் எங்கிற அஸ்திரத்தையும் அறிந்திருக்கிறார். அவரிட தினின்று பீமைனைப்பாதுகாக்கவேண்டும்’ என்று க.நினார்.

பதின்மூன்றுவது அத்யாயம்.

ஸி எஃ கபர்வம். (தோடாச்சி.)



(கோவிந்தர்முதலானவர்கள் பாதீரதீதீரத்தில் வியாஸநடைய ஸ்மீ பத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த அப்பவத்தாமாகவப்பார்த்த தும், அவர் பாண்டவர்கள் அடிவதற்காகப் பிரம்மசீரஸ் என்கிற அஸ்திரத்தைப் பிரயோகித்ததும்.)

எல்லாயாதவர்களுக்கும் ஆனந்தத்தை உண்டுபண்ணுகிறவ ரான ஸீவாஸ-தேவர், குருசிரேஷ்டரான யுதிஷ்டிரரைப்பார்த்து இவ்வாறுசொல்லிவிட்டுச் சிறந்த எல்லாஆயுதங்களோடும்கூடியதும் தங்கமாலைகளுள்ள காம்போஜதேசத்தில்விறந்த சிறந்தகுதிரைகள்கட்டியதும் உதயஸலரியனுக்கெங்ப்பாயிருக்கின்றதும் எல்லாரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதும் உத்தமமுமான ரதத்தில்வரினார். சைப்யம் ஸ-கர்வமென்கிற (இரண்டுகுறிரைகள்) வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் நுகத்தைத்தாங்கின. மேகபுஷ்பமும் வலாறுகமும் அவற்றின்பின்பக்கத்தைத் தாங்குகின்றவைகளாயின. அந்தரதத்தில் விப்பவகர்மாவினால் செய்யப்பட்டதும் தில்யமானதும் ரத்தினங்களாலும் தாதுகளாலும் அலங்கரிக்கப்பட்டதுமான கொடிமரமானது உயரத்தாக்கி நிறுத்தப்பட்டதாகக் கணப்பட்டது. அந்தக்கொடி மரத்தில் வைனதேயர் மண்டலாகாரமானகாங்கியுடனும் கிரணங்களுடனும் இருந்தார். ஸ்த்யவள்தரான அந்தமாதவருடையகருடத்வஜ மானது காணப்பட்டது. பிறகு, எல்லாவில்லாளிகளுக்கும் தலைவ ரான ஹருஷீகேசர் அந்தரதத்திலேறினார். ரதத்தில்லீற்றிருக்கிறவரும் சார்ங்கத்தை வில்லாகக்கொண்டவருமான தாசார்ஹருக்கு இருபுறத்திலுமிருக்கிற மஹாத்மாக்களான அவ்விருவர்களும் இந்திரனுக்கு இருபுறத்திலும் அப்பவினீதேவர்கள் விளங்குவதுபோல் விளங்கினார்கள். தாசார்ஹர், இருவரையும் உலகத்தோரால் பூஜிக்கப்பட்ட ரதத்தில் வற்றிவைத்துக்கொண்டுவேகமுள்ளசிறந்தகுதிரைகளைக்கொரடா வினால் ஒட்டினார். அந்தக்குதிரைகள் பாண்டிபுத்திரர்களான யுதிஷ்டி ரார்ஜு-னர்களாலும் யாதவர்களுள்ளத்தமரான ஸீவாஸ-தேவராலும் வீற்றிருக்கப்பட்ட உத்தமமானரதத்தை இழுத்துக்கொண்டு விரைவாக மேலேனமூழ்மின. சார்ங்கத்தை வில்லாகக்கொண்ட ஸீவாஸ-தேவரை வழிக்கின்றவைகளும் விரைவாகச் செல்லுங்தன்மையுள்ள வைகளுமான குதிரைகளுடைய பெரியசப்தமானது பறக்கின்றடியிலி களுடையசப்தம்போலத்தோன்றியது. பரதர்களுள்ளிறந்தவரே! ஸமர்

குறு

ஸ்ரீ மஹாபாரதம்.

ததர்களான அந்தவீரர்கள் நல்லவேகமுள்ளவர்களாக ஒருக்ஷணத்தில் மஹாபாகுபலமுள்ளவனும் மகாவில்லாளியுமான பிமேஸேனைத் தொடர்ங்தார்கள். மஹாரதர்கள், குரோதத்தினால்ஜ்வலிக்கின்றவனும் சத் துருவெலம்ஹரிப்பதில் முயற்சியுள்ளவனுமான பிமேஸேனை அனுபியும் அவனைத்தடிப்பதற்குச்சக்தியற்றவர்களானார்கள். துராத்மாவும் புத்திரர்களைக்கொன்றவருமான அந்த த்ரெளனியானவர், இருப்பதாகக்கேட்டிடமான பாகீரதிதீரத்துக்கு, காந்தியுள்ளவர்களும் திடமானவில்லையுடையவர்களுமான அவர்களுக்குமுன் அந்தச் சூரனுன பிமன் மிக்கவேகமுள்ளகுதிரைகளால் சென்றான். அவன், ஜலஸமீபத்தில் ரிவிக்ளோடிவீற்றிருப்பவரும் மஹாத்மாவும் புகழுள்ளவருமானகிருஷ்ணத்வைபாயனரையும் அவர்களுகில்வீற்றிருப்பவரும்குருமானசெய்கையையுடையவரும் நெய்யினால் நெனக்கப்பட்டவைரும் சுசத்தினால் செய்யப்பட்டவஸ்திரத்தை உடுத்தவரும் புழுதிபடித்த மேனியையுடையவருமான அந்தத்ரெளனியையும் கண்டான். மிக்க கைவன்மையுள்ளவனும் குந்திபுத்திரனுமான பிமேஸேனன் பாணங்களுடன்கூடினவில்லை எடுத்துக்கொண்டு அந்த அப்ரவத்தாமாவை நோக்கி எதிர்த்தோடினான் ; ‘நில், நில்’ என்றும் சொன்னான். பயங்கரமானசெய்கையையுடையவனும் நன்குபிடிக்கப்பட்ட வில்லுடன் கூடினவனுமான அந்தப்பிமேஸேனையும் இவனுக்குப்பின்புறத்தில் ஜனுர்த்தனருடையரத்தில் வீற்றிருக்கின்ற ப்ராதாக்களான யுதிஸ்திரார்ஜுனர்களையும் பார்த்து த்ரோணபுதர் மனத்தில் துன்பமுற்ற வரானார். அச்சமயத்துக்குத்தகுந்ததாக இகளையும் எண்ணினார். மனத்தில் தைர்யமுள்ள ஆந்தக்ரோணபுத்திரர் திவ்யமான அந்த உத்தமாஸ்திரத்தை நினைத்தார். இடக்கையினால் சீழ்கிரக்கையும் எடுத்தார். அந்தக்ரோணபுதர் அந்த ஆயத்தையடைந்ததால் திவ்யாஸ்திரத்தை ப்ரயோகித்தார். ராஜஸ்ரேஷ்டரே ! பிரதாபசாலியான த்ரோணபுதர் தில்யாயுதங்களைத் தரித்து நிற்கின்ற அந்தச்சூரர்களைப் பொறுதவராக ரோஷத்தினால், ‘பாண்டவர்களே இல்லாமல் போவதின்பொருட்டு’ என்கிறசொல்லை உக்கிரமாகவெளியிட்டு இவ்வாறுசொல்லி எல்லாவுலகங்களுக்கும் அதிகமான மோகமுண்டாவதின்பொருட்டு அந்த அஸ்திரத்தை விடுத்தார். பிறகு, அந்தச்சீழ்கிரக்கில் காலனுக்கும் அந்தகனுக்கும் யமனுக்கும் ஒப்பான நெருப்பானது மூவுலகங்களையும் ஏரிக்கப்போவதுபோலத் தோன்றியது.

# வெள்ளப் புதிகபர்வம்.

நிகு

பதினாண்காவது அத்யாயம்.

இல் ஷி கபர்வம். (தோடர்ச்சி.)



(அர்ஜானன் கோவிந்தரின் கட்டளையால் அர்வத்தாமாவின் அஸ்திரத்துக்கு ப்ரத்திஅஸ்திரம் விட்டது.)

**மிக்க புஜபலமமைந்த வாஸ-தேவர் குறிப்பினாலேயே அந்த த்ரோண்புத்திரருடைய அபிப்பிராயத்தை ஆதிமுதல்அறிக்கு அர்ஜானனைப்பார்த்து, 'அர்ஜான! அர்ஜான! பாண்டவ! துரோண ரால் உபதேசிக்கப்பட்டதும் உண்ணள்ளத்தில் இருக்கின்ற நுமான திவ்யாஸ்திரத்துக்கு இப்பொழுது இந்தக்காலம் வாய்த்துவிட்டது. பாரத! யுத்தத்தில் ப்ராதாக்களையும் உண்ணெயும் காப்பாற்றிக்கொள் வதினீபொருட்டு நீயும் அர்வத்தாமாவின் அஸ்திரத்தைத் தடுக்கிற சக்தியுள்ள இந்தஅஸ்திரத்தை ப்ரயோகம்செய்' என்று சொன்னார். பிறகு, சத்ருவீரர்களைக் கொல்லபவனுன பாண்டவன், கேசவர் இவ்வாறு சொல்லக்கேட்டு, அம்பையும் வில்லையுங் கையில் எடுத்துக் கொண்டு தேரினின்று விரைவாகக் கீழே இறக்கினான். பகைவரை வாட்டுபவனுன அர்ஜானன் முதலில் ஆசார்யபுத்தருக்கும் பிறகு தனக்கும் எல்லாப்ராதாக்களுக்கும் கேஷமமுண்டாகச்வெண்டுமென்று உரைத்துத் தேவதைகளுக்கும் எல்லா ஆசார்யர்களுக்கும் நமஸ்காரம்செய்து அஸ்திரம் அஸ்திரத்தாலே தனியுமில்லைமென்று மங்களத்தைத் தியான்மசெய்து பிரயோகித்தான். பிறகு, காண்டு வத்தை வில்லாகக்கொண்ட அர்ஜானனுல் விரைவாக விடப்பட்ட அந்த அஸ்திரமானது மகாஜ்வாலையுடன் யுகாந்தகாலத்து கெருப்புக்கொடுப்பாக ஜ்வலித்தது. அவ்வாறே, தீக்ஷ்ணமான தேஜஸ-ள்ள த்ரோண்புத்திரருடைய அந்த அஸ்திரமும் பிரக்குஜ்வாலையுள்ளதும் தேஜோமண்டலத்தால் சூழப்பட்டதுமாக நன்கு ஜ்வலித்தது. ஆயிரம் ஆயிரமாக அனேக இடுகளும் விழுக்கன. ஏரிக்ஷத்தி ரங்களும் விழுங்கன. எல்லாப்பிராணிகளுக்கும் அதிகமான பயம் உண்டர்யிற்று. ஆகாயம் சப்தத்துடன்கூடியதும் மிக்க ஜ்வாலாஸமூ கங்கள்ரல் ஸிரம்பியதுமாயிற்று. மலைகளுடனும் கொடுகளுடனும் மரங்களுடனும்கூடின பூமிமுழுவதும் நடுங்கியது. பிறகு, அவ்விருவரும் அஸ்திரதேஜவினால் உலகங்களைப் பயமடையச் செய்துகொண்டு சின்றுர்கள். அப்பொழுது அந்தஇடத்தில் நாரதரும்ஸர்வதர்மஸ்வருபி யும் பரதர்களுக்குப்பிதாமஹருமான வியாஸருமாகிய இந்தஇரண்டு**

மஹரிஷிகளும் ஒன்றுசேர்ந்து, வீரர்களான அப்வத்தாமா தனஞ்சயன் இருவரையும் தணிப்பதற்காகத் தரிசனம்கொடுத்தார்கள். ஏல்லாத் தர்மங்களையுமின்தவர்களும் எல்லாப்பிராணிகளுக்கும் ஸ்ரீதத்தைச் செய்வதில்விருப்பமுள்ளவர்களுமான அந்த இரண்டுமஹரிஷிகளும் உத்தமதேஜோடிசூழ்யவர்களாகி ஜவலிக்கிற அந்த இரண்டு அஸ்திரங்களுடைய மத்தியில் நின்றார்கள். அவமதிக்கத்தகாதவர்களும்கீர்த்தியுள்ளவர்களும் ரிஷிகளுள் சிறந்தவர்களுமான அவ்விருவரும் அந்த இடத்தில் அந்த அஸ்திரங்களுடைய நடிவை அடைந்து ஜவலிக்கின்ற இரண்டுநெருப்புக்கள்போல நின்றார்கள். பிராணிகளால் அவமதிக்கத்தகாதவர்களும் தேவர்களாலும் தானவர்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர்களுமான அவ்விருவரும் உலகங்களுக்கு ஸ்ரீதத்தைச் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தினால் அஸ்திரதேஜஸைத் தணிப்பதற்காக நின்றார்கள். ரிஷிகள், மஹாஸ்திரங்களை அறிந்தவர்களும் முன்னிருந்தவர்களும் காலம்சென்றவர்களுமான மஹாரதர்களால் எவ்விதத்தினாலும் இந்த அஸ்திரமானது மனிதர்களிடம் பிரயோகிக்கப்படவில்லை. வீரர்களே ! இதென்ன ஸாஹஸம் ? மிக்கநாசத்தை உண்டுபண்ணிவிட்டார்கள்' என்று கூறினார்.

பதினெந்தாவது அத்யாயம்.

ஓ. வீ. க. ப. ர. வ. ம. (நோடர்ச்சி.)



(அர்ஜு-னன் வியாஸநாரதர்களுடைய விதுப்பெப்படி தான்விட்ட அஸ்திரத்தைத்திருப்பியதும், மாதவர், உத்தராகர்ப்பத்தில் ஜவதிகாஸ்திரத்தைப்போட்டாலும் மாத்தசீசுவைத் தாம் பிழைப்பிப்பதாகப் பிரதிஜ்ஞைசெய்ததும், அஸ்திரத்தைத்திருப்படுமும் ஸாதஸ்பர்வத்தாமா வியாஸரையும் மாதவரையும் அநாதரணைசெய்து அதனைக் கர்ப்பங்களில் விட்டதும்.)

காண்டவத்தை வில்லாகக்கொண்டவனும் மஹாரதனுமான தனஞ்சயன், அக்னிக்குச்சமமானதேஜஸாள் அந்த ரிஷிசிரேஷ்டர்களைக்கண்டவுடனே, ஸமயத்துக்குத்தக்கதைஆலோசித்து விசைவள்ளவனுக்கத் திவ்யமான பாணத்தைத்திருப்பியமைத்தான். சிறந்தவன் அர்ஜு-னன் அப்பொழுது அஞ்சலிசெய்துகொண்டு அந்த ரிஷிகளைப்பார்த்து, அஸ்திரம் அஸ்திரத்தினால் தணிக்கப்படலாமென்று என்னால் அஸ்திரம் பிரயோகிக்கப்பட்டது. இந்த உத்தமமான அஸ்

## செல்வப்புதிக்கப்பர்வம்

காக்

திரமானது உபஸம்ஹாரம் செய்யப்படுமாகில் பாவத்தொழிலுள்ள ஜூரோண்டுத்திரர் எங்களைனவரையும் அஸ்திரதேஜவினால் மிக்க மின்றிக்கொளுத்துவரென்பது நிச்சயம். இச்சமயத்தில் எங்களுக்கும் உலகங்களுக்கும் எல்லாவிதத்தினாலும் நன்மையைத்தேவர்களுக்கு ஸமானர்களானாங்கள் நன்கு ஆலோகிப்பீர்களாக'என்கிறவசனாத்தை உரைத்தான். தனஞ்சயன் இவ்வாறுசொல்லி மறுபடியுமே அஸ்திரத்தை உபஸம்ஹாரம் செய்தான். யுத்தத்தில் அதனுடையஸம்ஹாரமானது தேவர்களாலும் செய்யமுடியாதது. யுத்தத்தில்பிரயோகிக்கப்பட்டது அந்த உத்தமாஸ்திரத்தைத்திருப்பியமைத்தலில் பாண்டவளைத் தவிர மற்றவன் ஸாக்ஷாத் இந்துரனுக்கிருந்தாலும் வல்லமையுள்ள வனுகான். பிரம்மதேஜவுனின்று உண்டானதும் பரிபக்கவில்லாத புத்தியையுடையவனால் பிரயோகிக்கப்பட்டிருப்பதுமான அந்த அஸ்திரமானது பிரம்மசர்யவிரதமில்லாவிடில் திருப்பியமைத்தற்கு இயலாததன்கீரு? பிரம்மசர்யவிரதத்தை அனுஷ்டியாத எந்த மனிதன் பிரயோகித்து மீண்டும் உபஸம்ஹாரம் செய்கிறுமே மித்திரபந்துவர்க்கங்களுடன்கூடின அவனுடையதலையை அந்த அஸ்திரமானது அஹக்கிறது. அர்ஜானான் பிரம்மசாரியும் விரதமுடையவனும் அடைய முடியாத அந்த அஸ்திரத்தை. அடைந்தவனுமாயிருந்தும் அதிக வியஸனத்தினால்பீடிக்கப்பட்டகாலத்திலும்பிரயோகிக்கவில்லை. பாண்டவனான அவன் ஸத்யத்தையும் விரதத்தையும்தரித்தவன்; சூரன்; பிரம்மசாரி; ஆசார்யருக்குவசப்பட்டவன். அதனால், அவன் மறுபடியும் அஸ்திரத்தை உபஸம்ஹாரம் செய்தான். பிறகு, அந்தத்துரோணபுத்திரரிரும் மத்தியில் நிற்கின்ற அந்தரிவிகளிருவரையும் நன்கு பார்த்து மறுபடியும் வல்லமையினால் கோராமான அஸ்திரத்தைத் திருப்பியமைக்கச் சக்தியுள்ளவராகவில்லை. அரசரே! யுத்தத்தில் சிறந்த அஸ்திரத்தைத் திருப்பியமைக்கியலாதவான துரோணபுத்திரர் மனத்தில் தளர்ச்சியுற்றுவியாஸமகாரவிணயப்பார்த்து, 'ரிஷியே! மிக்கதுன்பத்தினால் பீடிக்கப்பட்டவனும் உயிரைக்காக்கவிரும்பின வனுமான என்னால் இந்த அஸ்திரமானது பிமேஸனனிடுத்திலிருந்து உண்டானபயத்தினால் பிரயோகிக்கப்பட்டது. பகவானே! துர்யோதனைக்கொல்ல எண்ணங்கொண்டவனும் பொய்யொழுக்கழுள்ள வனுமர்ன இந்தப்பீமேஸனாலும் யுத்தத்தல் அதர்மமும் செய்யப்பட்டது. பிராம்மணரே! அதனால் கோபங்கொண்ட என்னால் இந்த அஸ்திரம் விடப்பட்டது. மீண்டும் அதனைத்திருப்பியமைத்தற்கு நான் இந்தச்சமயத்தில் சக்தியற்றவனுமிருக்கிறேன். முனிவே!

அக்னியினுடைய தேஜஸை அபிமங்தரணம்செய்து பாண்டவர்களுடைய விநாசத்தின்பொருட்டு நெருங்கமுடியாத இந்தத்தில்யான் திரமானது, என்னால் பிரயோகிக்கப்பட்டதன்றே? . பாண்டவீர்களுடைய விநாசத்துக்காகவே ஸங்கல்பித்துப் பிரயோகிக்கப்பட்ட அப்படிப்பட்ட இந்தஅஸ்திரமானது, இப்பொழுது பாண்டிபுத்ரர்களைவரையும் உயிர்வாழ்க்கையினின்று நழுவுச்செய்யப்போகின்றது. ப்ராம்மணரே! கோபத்துக்குவசப்பட்ட மனத்தினால் பாண்டவர்களுடையநாசத்தை விரும்பி யுத்தத்தில் அஸ்திரத்தைப் பிரயோகிக்கின்றனன்னால் இந்தப்பாபம் செய்யப்பட்டது' என்றுகூறினார்.

வியாஸர், 'அப்பா! கற்றறிந்தவனும் குந்தியின் புதல்வனுமான தனஞ்சயன் பிரம்மசிரஸ்னன்கிற அஸ்திரத்தை தனக்கு ஹிம்ஸை யில்லாமையைக் குறித்துப் பிரயோகித்தானேயல்லாமல் யுத்தத்தில் உன்மீது கோபத்தால் பிரயோகிக்கவில்லை. யுத்தத்தில் உன்னுடைய அஸ்திரத்தை அஸ்திரத்தினாலே தனிக்க எண்ணங்கொண்டவனுன் அர்ஜானானால் இந்தஅஸ்திரம் பிரயோகிக்கப்பட்டது. மீண்டும் உப ஸம்ஹாரமும்செய்யப்பட்டது. மிக்கபுஜபலமுள்ள தனஞ்சயன் உன் பிதாவின் உபதேசத்தினால் இந்தப் பிரம்மாஸ்திரத்தைப் பெற்றும் ஷத்திரியதர்மத்தினின்று அசையவில்லை. இப்படிப்பட்டதைர்யமுள்ளவனும் ஸாதுவும் எல்லா அஸ்திரங்களையும் அறிந்தவனும் பிராதாக்களுடனும் பஞ்சுக்களுடனும் கூடியவனும் ஸத்புருஷனுமான இந்த அர்ஜானானுடையவ்தத்தைதீவன்செய்யவிரும்புகிறார்? எந்தஇடத்தில் பிரம்மசிரஸ்னன்கிற அஸ்திரமானது உத்தமாஸ்திரத்தால் நாசம்பண்ணப்படுகிறதோ அந்தத்தீசத்தில் மேகமானது பன்னிரண்டுவருடை காலம் மழைபெய்யாது. இதனைத்தேசித்து மிக்க தோள்வெளியமைந்த பாண்டவன் சக்தியுள்ளவனுமிருந்தும் பிரஜைகளுக்கு நன்மைசெய்யும் விருப்பத்தினாலோ அந்தஅஸ்திரத்தை நாசம்செய்யவில்லை. மஹாபாகுபலமுள்ளவனே! பாண்டவர்களும் நீயும் ராஜ்யமும் நமக்கு எப்பொழுதும் ரக்ஷிக்கத்தக்கவர்களே. ஆதலால், நீ இந்தத்தில்யாஸ்திரத்தை உபஸம்ஹாரம்செய். உன்னுடையகோபமானது நாசமடையடும். பார்த்தர்கள் விபத்துங்கினவர்களாகட்டும். ராஜரிவியான பாண்டவன் அதர்மத்தினால் வெல்வதற்குவிரும்பவில்லை. உன்தலையிலிருக்கிறமணியை இப்பொழுது கொடுத்துவிடு. இதைப்பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் உனக்கு உயிரைத் திருப்பிக் கொடுப்பார்கள், என்றுசொன்னார். அப்புவத்தாமா, 'பாண்டவர்களால் அடையப்பட். டிருக்கும் ரத்னங்களையும் கெளரவர்களால் அடையப்பட்டிருக்கும்

வீவுறுத்தினங்களையும்விட என்னுடையஇந்தமணியானது இவ்வுலகிலுமேன்மைபெற்றிருக்கின்றது. எந்தமணியைத்தரிப்புவனுக்குச் சஸ்திரங்களாலும் வியாதிகளாலும் பசியினைலும் உண்டாகும்பயம் இல்லையோ,\* தேவர்களிடத்தினின்றுவது அஸாரர்களிடத்தினின்று வது நாகர்களிடத்தினின்றுவது எவ்விதத்தினைலும் பயம் இல்லையோ ராக்ஷஸகணங்களிடத்தினின்று உண்டாகக்கூடியபயமும் அவ்வாறே திருடர் பயமும் இல்லையோ அப்படிப்பட்டவீர்யமுள்ள இந்தமணியானது எவ்விதத்தினைலும் என்னை இழக்கத்தக்கதன்று. பகவானை தேவரீர் என்னைநோக்கிச் சொல்லுகிறதை நான் உடனே செய்வேன். இதோ மணி ; இதோ நான். இவ்வைக்கொயோ பாண்டிபுக்திரர்களுடைய கர்ப்பங்களிலும் அவ்வாறே உத்தரையினுடைய கர்ப்பத்திலும் விழுப்போகிறது' என்றுமொழிந்தார். அந்தச்சமயத்தில் மிக்கமனவருத்தமுள்ளவருடன் வியாஸர் துரோணபுக்திரரைப்பார்த்து, 'இவ்வாறு செய். வேறுவிஷயத்தில் எவ்விதத்தினைலும் புக்திசெலுத்தாதே. பாண்டவர்களுடைய கர்ப்பங்களில் இந்தச்சுவ்திரத்தை விட்டுவிட்டு ஒழிவடைவாயாக' என்றுகூறினர். பாண்டவர்களுக்கு நன்மையைச் செய்வதில் முயற்சியுள்ளவரான ஏஞ்சிரீகேசர், 'இனிமேல்சண்டாகப் போகின்ற ஒருகர்ப்பத்தைத்தவிரப் பாண்டவர்களுடைய மற்றக்கர்ப்பங்களில் அஸ்திரம் போடப்படலாம். நான் இந்தப்பாண்டவர்களுக்குப் பிண்டதானங்களைச் செய்கின்றவனும் கீர்த்தியை விருத்திபண்ணு கின்றவனும் ராஜியியும் பரிசுத்தமானகார்யக்களைச் செய்வனும் அனேகமாகங்களால் தேவர்களைப்படிஜூலைசெய்வனுமான இந்தப்புத்திரனைக்கொடுக்கிறேன். இவ்வண்ணம் செய்வீர். எவ்விதத்தினைலும் உம்முடையபுத்தியானது வேறாகச் செய்ததக்கதன்று' \* என்றார்.

\*இவ்வாறு சொல்லுகின்றவரும் எல்லா ஷத்வதர்களுள்ளும் உத்தமருமான கோவிக்தரைப்பார்த்துக் குரோணபுத்திரர் அதிக குரோதமுள்ளவராக இவ்விதமாக மறுமொழிக்குறலானார். 'கேசவரே! ஸீர் பிகூபாதத்தினால் இப்படிச்சொல்வது ஆகாது. புண்டரீகாகூரே! உம்முடையவசனத்தினால் என்னுடையவாக்கியமானது மாருக ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ண ! எதை ஸீர் காப்பாற்றவிரும்புகிறீரோ அந்தவிராடபுத்திரியானஷத்தரையினுடைய கர்ப்பத்தில் என்னைப்பிரயோகிக்கப்பட்ட இந்தச்சுவ்திரமானது விழுப்போகிறது' என்றார். வாஸுதேவர், 'உத்தமாலீஸ்திரத்தினுடைய வீழ்ச்சியானது ஸபலமாக வாஸுதேவர், 'உத்தமாலீஸ்திரத்தினுடைய வீழ்ச்சியானது ஸபலமாக இப்பொழுது ஆகப்போகிறது. இவ்வையைப்பிரயோகம் செய்வீர்.

அபிமன்யுவினுடைய கர்ப்பத்திலிருக்கிற சிசவானது மரிக்கட்டும் மரித்துப்பிறந்த இந்தச்சிசவை நான் உயிருள்ளதாகக் செய்வேன். மரித்துப்பிறந்த அந்தச்சிசவோ தீர்க்கமான ஆயுளை அடையப் போகிறது' என்றார். இவ்வாறு கூறக்கேட்ட துரேஷ்ணபுத்திரர் புன்சிரிப்புடன் வாஸாதேவரைப் பார்த்து, 'கோவிந்தரே! அஸ் திரத்தினால் ஏரிக்கப்பட்ட கர்ப்பத்தை நீர் பிழைக்கச் செய்வதானால் அவ்வாறே செய்யும்' என மறுமொழி கூறினார். பிறகு, துரோண புத்திரர் யுத்தத்தில் எடுக்கப்பட்ட உத்தமமான அஸ்திரத்தை வியா ஸரை அனாதரம் செய்து கர்ப்பங்களில் விட்டுவிட்டார்.

### பதினாறுவது அத்யர்யம்.

ஓ ஷ்டி க பர் வ ம். (தோடர்ச்சி.)

(கோவிந்தர் தமிழோல்லைமீறி அஸ்திரத்தைப் பிரயோகித்து  
அர்வத்தாமாவைச் சபித்ததும், வியாஸர் அதை அறு  
மோதித்ததும், பீமன் அர்வத்தாமாவின் தலையிழுந்து  
மனியை த்ரேளபத்திக்குக் கோடுந்ததும்,  
அவன் விநுப்பப்படி அதனை யுதிஷ்டிரர்  
தலையில்லைந்ததும்.)

வாஸாதேவர், பாவத்தொழிலுள்ளவரான அப்ரவத்தாமா வினால் அந்தஅஸ்திரமானது (உத்தரையின் கர்ப்பத்தில்) இழுத்து விடப்பட்டதென்பதை அறிந்து ஸங்தோஷத்துடன் அப்பொழுது த்ரெளனியைப் பார்த்து இந்தவாக்கியத்தை உரைக்கலானார். 'உபப்ளாவ்ய கூரத்திலிருப்பவரும் காண்டவத்தை வில்லாகக்கொண்ட அர்ஜானனுடைய மருகியும் விராடனுடைய புதரியுமான உத்தரையைப்பார்த்து முற்காலத்தில் ஸத்யவாதியான பிராம்மனர், 'கௌரவர்களைனவரும் கூதினித்தறிந்து, உனக்குப் புத்திரன் உண்டாகப் போகிறான். இதனால், கர்ப்பத்திலிருக்கிற இந்தச்சிசவுக்குப் பரி கவித் என்கிற பெயர் உண்டாகப்போகிறது' என்றுகூறினார். அந்த ஸாதுஷினுடைய அப்படிப்பட்ட இந்த வசனமானது ஸத்யமாகப் போகிறது. மீண்டும், இவர்களுடைய வம்சத்தை உண்டிபண்ணு கிற பரிசுவித் என்கிற புத்திரன் உண்டாகப்போகிறான். உம்மை யோ கற்றறிந்தவர்களைவரும் இழிவான 'மனிதரென்றும் பாவி என்றும் அடிக்கடி பாவத்தொழிலைச் செய்வரென்றும் குழந்தை

கன்னடய உயிரைப்போக்குகிறவரென்றும் கருதுகிறார்கள். ஆத வௌஸ், நீர் இந்தப்பாவச்செய்கையினுடைய பலைன அடைவிராக. மூவாயிரம் வருஷகாலம் இந்தப்பூமியில் ஸஞ்சரிக்கப்போகிறீர். நீர் ஓரிடத்திலும் ஒருகாலும் ஒருவரோடும் ஒருவித ஸ்லாபத்தை யும் அடையாதவராகவும் ஸஹாயமற்றவராகவும் ஜனங்களில்லாத தேசங்களில் ஸஞ்சரிக்கப்போகிறீர். அல்பரே! உமக்கு ஜனங்க ஞடியமத்தியில் வாஸம்ஏற்படாது. பாவத்தில் புத்தியுள்ளவரே! நீர் சீழினாலும் ரத்தத்தினாலும் துர்னாற்றமுள்ளவராகவும் பிரவேசிக்க முடியாத அரண்யத்தை இருப்பிடமாகக்கொண்டவராகவும் இருங்கு கொண்டு ஒருவராக நெடுங்காலம் பூமியில் ஸஞ்சரிக்கப்போகிறீர். குரஞன பரிசுவித்தோ நீண்ட ஆயுளைஅடைந்து சிறந்த விரதத்தை யும்கைக்கொண்டு சரத்வானுடைய குமாரரான் கிருபரிடத்தினின்று எல்லா அஸ்திரங்களையும் அடையட்போகிறான். தர்மாத்மாவான பரிசுவித்தானவன் உத்தமாஸ்திரங்களை அறிந்து ஈத்திரியதர்மத்திற் குரிய விரதத்தில் நிலைபெற்று அழபது வருஷகாலம் பூமியைப் பரிபாலனம் செய்யப்போகிறான். மிக்ககெட்டபுத்தியுள்ளவரே! இதற்குமேல் மிக்க புஜபலமுள்ள பரிசுவித்தன்கிற அரசன் நீர் பார்த் துக்கொண்டிருக்கும்பொழுதே. குருராஜனுகப்போகிறான். நாராதம ரே! சஸ்திராக்னிதேஜவினால் வரிக்கப்பட்டிருக்கிற அவளை நான் பிழைப்பு மூட்டப்போகிறேன். என்னுடைய தவம் ஸத்யம் இவற் றின் வீரியத்தைப்பாரும்' என்றார். வியாஸர், 'எம்மை அனுதரித்து கீ பயங்கரமான கார்யம் செய்தமையாலும் பிராம்மணனாக இருங்கும் அங்கொயத்தில் நிலைபெற்ற உனக்கு இந்தச்செய்கை ஏற்பட்டமையாலும் தேவகைந்தனர் சொல்லிய உத்தமமான வசனமானது உனக்கு உலகம் உள்ளவரையில் ஸம்பவிக்கப்போகிறது. அல்பமான செய் கையுள்ளவுனே! பேர் என்று சொன்னார். அர்ஷவித்தாமா, 'பிராம்மணரே! இவ்வுகிழுவுள்ள மனிதர்களுள் (நானும் ஒருவனுக) உம் மேற்கூடவே இருப்பேன். தேவரீரும் ஸத்யவாக்குள்ளவராகவாலாம். இந்தப் புருஷோத்தமரும் ஸத்யவாக்குள்ளவராகட்டிம்' என்றார். பிறகு, துரோணபுத்திரர் மஹாத்மாக்களான பாண்டவர்களுக்கு மணியைக்கொடுத்துவிட்டு மனவருத்தமடைந்து அவர்கள் அனை வரும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே கானகம் சென்றார். பாண்டவர்களும் கேஷவரோடுகூடியவர்களாக, வியாஸர் நாரதர் பர்வதர் என்னும் அந்தரிசிகளை அபிவாதனம் செய்து துரோண புத்திரருடைய உடன்பிறந்தான மணியை எடுத்துக்கொண்டு

மிராயோபவேசத்துடனிருப்பவரும் மனங்குதியையுடையவளுமான திரெளபதியோக்கி விரைவுடன் ஓடினார்கள். பிறகு, புருஷசிரேஷ்ட டர்களான அந்தப்பாண்டவர்கள் வாஸாதேவரோடுகூடக் காற்றுப் போன்றவேகமுள்ள நல்லகுதிரைகளால் மீண்டுமே பாசனையைகோக்கிச்சென்றார்கள். அதிகமானவருத்தமுற்றவர்களான மஹாரதர்கள் விரைவாக ரதங்களினின்று இறங்கி அப்பவத்தாமாவைவென்ற தனுல் ஸ்தோஷமுள்ளவரும் துயரப்படுகிறவருமான திரெளபதி யைக் கண்டார்கள். அவர்கள் கேசவருடன்கூடியவர்களாக, ஆனால் தத்தை இழந்தவரும் துக்கத்தையும் சோகத்தையுமுடையவருமான அந்தத்திரெளபதி யை அனுகி நாற்புறங்களிலும் சூழ்ந்துநின்றார்கள்.

பிறகு, அரசரால் அனுமதிகொடுக்கப்பட்ட மஹாபலசாலியான பிமேஸனன், அந்தத் தங்மையரத்தினாத்தைக்கொடுத்து இந்தவசனத்தை யும் உரைக்கலானான். ‘கல்யாணி! இந்தமணி உனக்காக்க கொண்டு வரப்பட்டது. உன்னுடைய புத்திரர்களைக் கொன்றவன் ஜயிக்கப்பட்டான். எழுந்திரு. சோகத்தைவிலக்கி, கூத்திரிய தர்மத்தை நினைத் தூக்கொள். கறுத்தகண்களையுடையவளே! பயந்தவளே! ஸமாதானத் தின்பொருட்டு வாஸாதேவர் புறப்பட்ட தருணத்தில் மதுஸுலதன ரான அவரிடத்தில், ‘கோவிந்தரே! அரசர் ஸமாதானத்தை விரும்பு வராகில் எனக்குப்பர்த்தாக்களும் இல்லை; புத்திரர்களும் இல்லை; ப்ராதாக்களும் இல்லை; நீரும் இல்லை’ என்னும் வாக்கியங்களை நீ சொன்னாய். புருஷோத்தமரைப் பார்த்து நீ சொல்லியவைகளும் கூத்திரிய தர்மங்களுக்கு அனுசூலமாயிருப்பவைகளுமான அந்த வாக்கியங்களை நீ நினைத்துப்பார்க்கவேண்டும். ராஜ்யத்துக்கு விரோதி யும் பாவியுமான தூர்யோதனன் கொல்லப்பட்டான். துடிக்கின்ற துச்சாஸனதுடைய ரக்தமும் என்னுல் பானம்பண்ணப்பட்டது. பகையினுடையகட்டன் தீர்ந்துவிட்டது. சொல்ல எண்ணார்கொண்ட வர்களுடைய நின்கைத்தக்கு நாம் பாத்திரமாக வில்லை. துரோண்புத் திரன் ஜயிக்கப்பட்டுப் பிராம்மண்யக்தினாலும் கௌரவத்தினுலும் ஷிடப்பட்டான். தேவீ! இவனுடையகீர்த்தி விழுந்துவிட்டது. சரிரம்மாத்திரம் மிகுக்கப்பட்டது; மணியையிழக்கும்படியும் செய்யப்பட்டான்; பூமியில் ஆயுதத்தைப்போடும்படியும் செய்யப்பட்டான்’ என்றுக்கினான். திரெளபதி, ‘கடனில்லாமையைமாத்திரம் அடைக்கேதன். குருபுத்திரர் எனக்குக் குரு. நோஷமற்ற அவர் இந்த மணியை முடியில் வைத்துக்கொள்வதற்குத் தகுந்தவர்’ என்றான். பிறகு, அரசர் அந்தமணியை வாங்கி திரெளபதியினுடைய வசனத்தி

அனும் குருஅனுபவித்துவந்ததென்பதனாலுமே அப்பொழுது முடிவிலேயே வைத்துக்கொண்டார். பிறகு, பிரபுவான் அந்தஅரசர் திவ்யமான உத்தமரத்தினத்தைத் தலையில் தரித்துக்கொண்டு சங்கிர ஆடன்கூடினமலைபோல் அப்பொழுது விளங்கினார். பிறகு, புத்திர சோகத்தால் பிடிக்கப்பட்டவரும் மனவுறுதியுள்ளவருமான தரை பதியானவள் எழுந்திருந்தாள். மிக்குபுஜபலமுள்ள தர்மராஜரும் மாதவரைப் (பின்வருமாறு) வினவினார்.

பதினேழாவது அட்யாயம்.

ஃ ஷி கபரவம். (தோடர்ச்சி.)

— \* \* \* —

(தர்மபுத்ரர் ஒருவரான அஸ்வத்தாமா பலரைக்கீல கால்ல வல்லவரான தைப்பற்றி மாதவரைக்கேட்க, அவர் சிவனானுளே காரண மேன்றுசோல்லி அவர்மற்றுமையையும் கூறியது.)

தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது அந்தமூன்று ரதிகர்களாலே எல்லாப்போர்வீரர்களும் கொல்லப்பட்ட விழைத்தில், யுதிஷ்டிரராஜர் துக்கித்துக்கொண்டு வாஸா—தேவரைப்பார்த்து, ‘கோவிந்தரே! பாவியும் அல்பரும் வஞ்சகபுத்தியுள்ளவருமான தரோணபுத்திரரால் மகாரதர்களான என்னுடையபுத்திரர்களேல்லாரும் எவ்வாறுகொல்லப்பட்டார்கள்? அவ்வாறே, அங்கிருங்களில் தேர்ச்சியுள்ளவர்களும் விக்கிரமசாலிகளும் யுத்தங்களில் ஒடாதீவர்களுமான தகுபத னுடையகுமாரர்களும் தரோணபுத்திரரால் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? சிறந்தவில்லாளியானத்ரோணர் யுத்தத்தில் எவ்வுக்குமுகங்கொடுக்க (—வதிர்க்க) இல்லையோ ரதுகர்களுள்ளிரந்த அந்தத்திருத் தயிம்னனை அந்தத்திரோணபுத்திரர் எவ்வாறுகொன்றார்? புருஷர் களுள்ளிரந்தவரே! குருபுத்திரர் ஒருவராயிருந்தகொண்டு யுத்த த்தில் நம்மைச்சேர்ந்தவர்களைவரையும்கொன்றுராகையால் அவ் விரத் திறமையுள்ளனன்னசெய்கை அவரால்செய்யப்பட்டது? என்று வினவினார். ஸ்ரீபகவான் சொல்லுகிறார்.

‘அந்தஅப்பவத்தாமா தேவதீவர்களின் ஸ்பர்வானுக்கும் ஸ்பர்வர ரும்குறைவற்றவருமானமஹாதேவரைச்சரணமடைந்தார்; இது சிச்ச யம். அதனால், துரெளனியானவர்களுவராயிருந்துகொண்டு அனேகர்களைக்கொன்றார். மஹாதீவர் பிரஸன்னராவாராகில் மரணமில்லாம. யையும் அளிப்பார். இந்திரனையும் நாசம் செய்யத்தக்க வீரயத்தையும் அவர் அளிப்பார். பரதர்களுள் சிறந்தவரே! கன் உள்ளபடிமதைகிடைவ

ரைஅறிகிறேன். புராதனமாகவும் பற்பலவிதமாகவருள்ளன். இவருடையசெய்கைகளையும் அறிகிறேன். பாரதரே! இவர்பூதங்களுக்கு ஆதியாகவும் மத்தியமாகவும் அந்தமாகவுமிருக்கிறார்களே? இவ்வுலகமனைத்தும் இவருடையசெய்கையினாலேயே நடைபெற்றுவருகிறது. பிரபுவான பிதாமஹர் இவ்வண்ணம் பூதங்களைஸ்ருஷ்டிக்க எண்ணங்கொண்டு முதலில் இவரைப்பார்த்து, 'காலவிளம்பமின்றிப் பூதங்களைஸ்ருஷ்டிசெய்து' என்றுசொன்னார். அப்பொழுது தீர்க்கதற்சியும் மிக்கதவமுள்ளவரும்பசுமையானதலைமயிரையுடையவருமான பிரபுவானவர், 'அவ்வாரே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு ஜலத்தில் மூழ்கிக்கொண்டு நெடுங்காலம் தவம்புரிந்தார். பிறகு, பிதாமஹர் நெடுங்காலம் இவரைத்திர்பார்த்து ஸர்வபூதங்களையும்ஸ்ருஷ்டிக்கின்றவரான வேறு ஒருவரை மனத்தினால்உண்டுபண்ணினார்.. அவர் ஜலத்தில் தூங்கிக்கொண்டிருக்கிற பிராதாவான கிரிசரைப்பார்த்து, 'எனக்கு முந்திப் பிறந்தவன் வேறுஒருவன் இல்லாமலிருந்தால் நான் பிரஜைகளைஉண்டு பண்ணுகிறேன்' என்றுசொன்னார். பிதாவானபிதாமஹர் அவரைப்பார்த்து 'உன்னைக்காட்டிலும் வேறு ஓர் ஆண்பிள்ளை மூத்தவனில்லை. இந்தஸ்தானு ஜலத்தில் முழுகிவிட்டான். மனவுமைதி யுடன்கூடியவனுக்கப் பிரஜைகளைஸ்ருஷ்டிசெய்வாயாக' என்றார். எந்தப்பூதங்களால் நான்குவகையான இந்தப்பிராணிக்கூட்டமனைத்தையும் படைத்தாரோ அந்த ஏழூழுதங்களைத் தகூப்பிரஜாபதியானவர்கிரைவாகஸ்ருஷ்டிக்கப்பட்டமாத்திரத்திலேயே பசியுள்ளவைகளாகி ஸ்ருஷ்டிகர்த்தரான தகூப்பற்பக்கிக்க எண்ணங்கொண்டு அப்பொழுது விரைவாக ஒடின. பகவிக்கப்படுகின்ற அந்தத்தகூப்பர் பாதுகாவலை விரும்பினவாக, 'பகவானுனதேவர் இந்தப்பிரஜைகளிடமிருந்து என்னைக்காப்பாற்ற வேண்டும். இந்தப்பிரஜைகளுக்குஜீவனம் ஏற்படுத்தவேண்டும்' என்றுமிதாமஹருக்கருகில் ஓடிவந்தார். பிறகு, அந்தப்பிரஜைகளுக்கு அன்னத்தையும் ஓத்திகளையும் ஸ்தாவரங்களையும் ஜங்கமங்களையும் பிக்கவலினமடுள்ளபிராணிகளுக்கு வலிமைகுறைந்தபிராணிகளையும் கொடுத்தார். உணவனமக்கப்பெற்ற அந்தப்பிரஜைகளோமகிழ்ச்சி அடைந்து வந்தபடிசென்றன. வேந்தரே! பிறகு, பிரஜைகள் தம் ஜாதிகளில் பீரிதியுள்ளவைகளாக விருத்தி அடைந்தன. பிராணிக்கூட்டம் விருத்தி அடைந்து தேவாஸார்களும் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கவே அப்பொழுது, மூத்தவரான அந்தஸ்தானுவானவர் ஜலத்தினின்று எழுங்கிருந்தார்; இந்தப்பிரஜைகளையும் கண்டார். ஸ்ருஷ்டி

## வெளப்பிடப்பர்வம்.

மிக்கப்பட்டவைகளும் தமதேஜவினால் விருத்தியடைங்கிருப்பவை கருஷான பற்பலருபருள்ளபிரஜைகளைக்கண்டு அநிக்கோபங்கொண்டார். தமிழுடையலிங்கத்தையும் பூமியில்விழும்படிசெய்தார். அவ்வாறு வீழ்த்தப்பட்ட அந்தலிங்கமானது பூமியில் அப்படியே நேரில் சின்றது. அழிவற்றவரான பிரம்மதேவர் நல்லவசனங்களால் போகத் தைத்தணிக்கின்றவராக அந்தஸ்தானுவைப்பார்த்து, 'சர்வரே ! ஜலத் தில் நெடுங்காலமாக இருந்த உம்மால் என்னகாரியம் செய்யப்பட்டது? என்னகாரணத்திற்காக இந்தலிங்கமானது அஹகப்பட்டிப் பூமியில் நாட்டப்பட்டது?' என்று வினவினார். லோககுருவான அந்தஸ்தானுவானவர் அவ்வாறு கோபமுள்ளவராக குருவான நான்முகரைப்பார்த்து, 'வேலெருருவனுல் இந்தப்பிரஜைகள் படைக்கப்பட்டன. இந்தலிங்கத்தினால் என்னசெய்யப்போகிறேன்? விதாமதமரே! பிரஜைகளின்பொருட்டு என்னுடையதவத்தினால் அன்னம் அடையப்பட்டது. ஒவ்வொத்திகள் இவ்வண்ணம் ஏப்பொழுதும் உண்டாகி விருத்தியடைவதோடு பிரஜைகளுமாகப்போகின்றன' என்றுமறுமொழி கூறினார். மிக்கதவமுடையவரான அந்தச்சங்கரர் குரோதத்துடன் இவ்வண்ணம் உரைத்து மனவமைத்தியில்லாதவராகித் தவம்புரிவதின்பொருட்டு முஞ்சவான்னங்கிற மலைச்சாரலை அடைந்தார்.

பதினேட்டாவது அடியாயம்.

இஃ சீ கபாவம். (நோடர்ச்சி.)



(சங்கரநடையகோபத்தாலும் அருளாலும் 'தேவர்களுக்கு யஜ்ஞங்கள் அடிந்ததும், உண்டானதும், அந்தாஸ்வரரே அப்பவத்தாமாவின் முலமாக, யுத்ஷ்டிரரின் புத்ரன்முதலியோரைக் கிளைந்தும்.)

பிறகு, தேவயுகம்சென்றபிறகு, தேவர்கள் யாகத்துக்குரிய வேதத்தைத்தூதாரமாக்கிகாண்டுவிதிப்படியாகம்செய்வதற்கு விருப்பமுடையவர்களாக ஸுங்கல்பித்தார்கள். பிறகு, அவர்களும் பாகத்துக்குத்தகுதியுள்ளவர்களான தேவனதைகளையும் ஸாதனங்களையும் ஹவி ஸாக்களையும் யஜ்ஞாத்துக்குத்தக்கதான திராவியத்தையும் ஸன்னத்தம் செய்தார்கள். நராதிபரே! அந்தத்தேவதைகள் ருத்திரரை உள்ளபடி அறியாமல்தேவரும்ஸ்தானுவானஅவருக்குப் பாகத்தைதற்படித்த ஹிலை.யாகத்தில் தேவர்களால் பாகமானதுற்படுத்தப்படாமலிருக்கவே, தேவாடையுமித்தவரானாப்பர்வதவத்தினால்யஜ்ஞாத்தைஅடைய

வண்ணங்கொண்டு முதலில் வில்லைடன்டிபண்ணினார். \*லோகீய ஜ்ஞும், கிரியாயஜ்ஞும், ஸாதனமான்கிருஹயஜ்ஞும், பஞ்சபூதங்ருயிஞ்ஞும் இந்தநான்கினால் இந்த உலகமைன த்தும் உண்டாசிற்று. ஜடையுடைய வரான மஹாதேவர் லோகயஜ்ஞங்களாலும் ந்ருயஜ்ஞங்களாலும் வில்லைப்பட்டத்தார். பாரதரே! உண்டிபண்ணப்பட்ட அவருடையவில்லை எனது அஹபதுமுழ நீளமுள்ளதாககிருந்தது. அந்தவில்லுக்கு வகை காரமானது நான்கயிருக்கிருந்தது. அந்தவில்லினுடைய உருவத்தில் நான்குயஜ்ஞங்கங்கள் இருந்தன. பிறகு, கோபமுள்ளமஹாதேவர் அந்தவில்லை எடுத்துக்கொண்டு தேவர்கள் யாகம்செய்தவிடத்திற்கே வந்தார். வில்லைக்கையிலுடையவரும் ஏரம்மசாரியும் குறைவற்ற வருமான அந்தச்சிவபிரானைக்கண்டு பூதேவியானவள் பயந்தாள்; மலை களும் நடுங்களை ; காற்றும் வீசவில்லை ; மூடப்பட்ட அக்னியும் ஜ்வலிக்கவில்லை ; ஆகாயத்தில் நஷ்டத்திரமண்டலமானது பட்மமடை ந்து அதிகமாகச்சுற்றியது ; சூரியனும் பிர்காசிக்கவில்லை ; சந்திரன் ஒளியைஇழும் ந்தமண்டலத்தையுடையவனுனுன் ; ஆகாயம்முழுவதும் இருள்குழும்ந்ததும் மூடப்பட்டதும் ஆகியது. பிறகு, அவமதிக்கப் பட்டதேவர்கள் விழையங்களை அறியவில்லை. அந்த யஜ்ஞமானது பிரகாசிக்கவில்லை. தேவதைகள் அவ்வாறு பயந்தார்கள். பிறகு, அவர் பயங்கரமான பாணத்தினால் யஜ்ஞத்தை மார்பில்அடித்தார். பிறகு, யஜ்ஞமானது மிருகமாகசூகி அக்னியுடன்கூடி ஓடியது. யுதிஷ்டி ரரே! குத்திரால் ‘ஆகாயத்தில் பின்தொடரப்படுகின்றதான் அந்த யஜ்ஞமிருகமானது அந்தருப்தத்துடனேயே’ ஆகாயத்திலிருந்துகொண்டு விசேஷித்துப் பிரகாசித்தது. பிறகு, யஜ்ஞமுடிடவிடவே, தேவர் களுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. தேவர்கள் சினைவுதவறவே ஒன்றும் அறியப்படவில்லை. கோபங்கொண்டமுக்கண்ணர், ஸவிதா வினுடைய இருலைகளையும் பக்ஞுடைய இருகண்களையும் பூநாவினுடைய பற்களையும் வில்லின்றனியினால் அடித்து நாசம்செய்தார். பிறகு, தேவர்கள் வேகத்துடன் ஓடினார்கள். யஜ்ஞங்கங்களும்நான்கு பக்கங்களிலும் ஓடினா. சிலர் அங்கேயே சுமன்றுகொண்டு உயிரை இழுக்கவர்கள்போலானார்கள். அந்த நீலகண்டரோ அவை அனைத்து

\* லோகயஜ்ஞும் (=லோகேஷ்வர) = எல்லாரும் என்னை கண்ணுக்கவே அறியவேண்டுமென்கிற வாஸனாருபம் ; 2. கிரியாயஜ்ஞும்=கர்ப்பாதானுதிலைம் ஸ்வாரம் ; 3. க்ருஹயஜ்ஞும்=பத்திரினால் ஸாத்தியமான அக்னிஷோதரம் முதலானவை ; 4. பஞ்சபூதங்ருயஜ்ஞும்=தூந்துதக்களுடைய குணங்களான சுபதாதிசால் மஸிதர்களுக்கு உண்டாகிற பீதி.

தையும் நூட்டிவிட்டும் கைத்தும் வில்லின் நுனியைப்பிடித்துத் தொண்டு இறகு தேவர்களைத்தடுத்தார். இறகு, தேவர்களால் சொல் லப்பட்டவாக்கான்து அந்தவில்லினுடையாண்கழிற்றை அறைத்தது. மன்னரோ! இறகு, பிரகாசிக்கின்ற அந்தவில்லான து விரைவாக நாண் அதுக்கப்பட்டதாகியது. இறகு, தேவர்கள் வில்லைஇழுமந்தவரான தேவ சிரேஷ்டரை யஜ்ஞாத்துடன்கூடச் சரணமடைந்தார்கள். பிரபுவும் அருள்புரிந்தார். பிரபுவே! இறகு, பிரஸன்னரானபகவான் ஸமுத் திரத்தில் கோபத்தைவிட்டார். அந்தக்கோபமானது கெருப்பாகி எப்பொழுதும் ஜலத்தைவற்றச்செய்கிறது. பாண்டவரே! பகவான் சங்கரர் பகனுக்கு இருகண்களையும் அவ்வாறே ஸவிதாவுக்கு இரு கைகளையும் பூஷாவுக்குப் பறக்களையும்கொடுத்து மீண்டும் யஜ்ஞங்களையும் கொடுத்தார். இறகு, இவை அனைத்தும் முறையுமே எல்ல ஸிலைமையை அடைந்தன. தேவர்கள் இவருக்கு எல்லாஹவிஸாக்களையும் பாகமாகீர்ந்தபடுத்தினார்கள். பிரபுவே! அவர் கோபித்தவுடனே உலகைநைத்தும் எல்லசிலைமையை இழுந்தாகியது. பாரதரே! அவர் பிரஸன்னராகவே, உலகம் மீண்டும் எல்லசிலைமையை அடைந்தது. அந்தமஹாதேவரால் மஹாரதர்களான உம்முடைய அந்தப்புத்திரர் களைவெரும் மற்ற அநேகக்குரர்களும் பாஞ்சாலனுடைய போர்வீரர் களும் கொல்லப்பட்டார்கள். அது மனத்தில் சிந்திக்கத்தக்கதன்று. அது துரோணபுத்திரரால் செய்யப்பட்டதன்று. அது மஹாதேவ ருடையஅருள். அதித்துச் செய்யப்படவேண்டியகார்யத்தைச் செய் வீராக்கள்நு கூறினார்.

ஜௌப்திகப்ரவும் முற்றிற்று.

சௌப்திகப்ரவும் முற்றிற்று.



